

குக்மினைமேத ஸ்ரீ பார்த்தஸ்ராதி ஸ்வாமிகே நமः
ஸ்ரீமதே ராமாதுஜய நமः



ஆழ்வார் எம்பெருமானுர் ஜீயர் திருவடிகளே சரணம்
பொதுத் தனியன்கள்



ஶ்ரீஶீலேஶ்வராபாत்ர ஧ी஭க்த்யாதி ஗ுணார்ணவம் ।
யதீந்஦ிப்ரவண் வந்தே ரம்யஜாமாதர் முனிம் ॥
நிர்வோதயாபாத்ரம் தீக்கந்தயாதி குனோனவம் ।
யதீந்தரப்ரவணம் வந்தே ரம்யஜாமாதரம் முனிம் ॥

லக்ஷ்மீநாதசமார்த்தம் நாதயாமூனமத்யமாம் ।
அஸ்மாத்சார்யப்ரயந்தா வந்தே ஗ுருபர்பராம் ॥
ஒங்கிளாத வாராதபாற டாக்யஞ்ச டாக்யமாற் ।
அம்மாசாரைய பாய்ந்தாற் வந்தே குபெரம்பாற் ॥

யோ நித்யமச்சுபுதப்஦ாஂசுஜயுगமரும வ்யாமோஹத ஸ்தடிதராணி துணாயமேனே ।
அஸ்மகுரோ ர்மங்கவதோட்ஸ ஦யைக்ஸிந்஧ோ: ராமானுஜசு சரணை ஶரண் பிபதே ॥
யோ நித்யமச்சுபுதப்஦ாஂசுஜயுகம் குக்மினைமேதாத்தாத்தராணி தகுஞ்சமேநே ।
அம்மக்குரோ பகவதோட்ஸிய தகைகளிந்தோ: ராமானுஜமை சுவிலா சுவாமி ப்ரபத்யே ॥

மாதா பிதா யுவதயஸ்தனயா வி஭ுதி: ஸர்வ யदேவ நியமேன மத்வயானாம் ॥
ଆயயசு ந: குலபतேர்வகுலமிராம் ஶ்ரீமத்தாங்கியுగல் பிணமாமி ஸூஷ்ம ॥
ஏதாரிதா வுவதயால் நந்யா விபூதிக் காவால்யதேவ திவமேந ஏதநவயநாற் :
குத்யால்ய ந: குபதோ: வகுளாரிராம் நியத்தங்கியுகால் ப்ரணாமி உத்தா ॥

஭ूத் ஸரஶ மக்காங்க மக்காநாத ஶ்ரீமக்கிஸார குலஶேகர யோகிவாஹான ।
மக்காங்கிரேணு பரகால யதீந்஦ிப்ரமிஶ்ரான் ஶ்ரீமத்பராங்குஶமுர்ணி பிணதோட்ஸி நித்யம் ॥
புதம் அர்ச்ச மக்காங்க பட்டநாத நியத்தங்கியா குலசேகர சோமிவாஹாந் ।
பக்காங்கிரேணு பரகால யதீந்தரமிக்ராந் நியத்பராங்குஶமுர்ணி ப்ரணதோமியி நித்யம் ॥

॥ श्रीः ॥

॥ श्रीमते रामानुजाय नमः ॥

श्रीभगवद्रामानुजमुनिभिरनुगृहीतम्

॥ शरणागति गद्यम् ॥

योनित्यमस्युतपदाम्बुजं पुग्मरुग्मं व्यमोहस्तदितराणि तृणाय मेने ।
अम्बद्वारो र्भगवतोऽस्य दयैकसिन्धोः रामानुजस्य चरणौ शरणं प्रपद्ये ॥

बन्दे वेदान्तं कर्पुरं चामीकरं करण्डकम् ।
रामानुजार्यमार्याणां चूडामणि महनिशम् ॥

ओं भगवद्बारायणं अभिमतानुरूपं स्वरूपं रूपगुणं विभवं ऐश्वर्यं शीलादि अनवधिकातिशयं
असङ्घात्येयं कल्याणगुणगणाम्, पद्मवनालयाम्, भगवतीम्, श्रियम्, देवीम्, नित्यानपायिनीम्,
निरवद्याम्, देवदेवदिव्यमहिपीम्, अखिलत्रगन्मातरम्, अप्मन्मातरम्, अरारण्यशरण्याम्, अनन्य-
शरणः शरणमहं प्रपद्ये ॥ १ ॥

पारमार्थिक भगवद्वरणारविन्दयुगालैकन्तिक आत्यन्तिक परमकिं परज्ञानं परमभक्तिकृत
परिपूर्णं अनवरतं नित्यं विशदतम अनन्यप्रयोजनं अनवधिकातिशयप्रियं भगवदनुभवजनित अनवधि-
कातिशयप्रीतिकारित अशेषावस्थोचित अशेषशेषतैकरतिरूपं नित्यकैक्यर्थप्राप्त्यपेक्षया परमार्थिकी
भगवद्वरणारविन्द शरणागतिः यथा अवस्थिना अविरताऽस्तुमे ॥ २ ॥

अस्तु ते ॥ ३ ॥ तयैव सर्वं संपत्स्यते ॥ ४ ॥

अखिलहेयं प्रत्यनीकं कल्याणैकतानं स्वेतरं सस्त्रस्तु विलक्षणं अनन्तज्ञानानन्दैकं स्वरूपं !
स्वाभिमतानुरूपैकरूपं अचिन्त्यं दिव्यादभुतं नित्यं निरवद्यं निरतिशयं औज्वल्यं सौन्दर्यं सौगन्ध्यं
सौकुमार्यं लावण्यं यौवनाद्यनन्तं गुणनिधिं दिव्यरूपं ! स्वामाविक अनवधिकातिशयं ज्ञानबलैश्वर्यं
वीर्यशक्तिं तेजस्संशीलयं वात्सल्यं मार्दवं आर्जवं सौहार्दं साम्यं कारुण्यं माधुर्यं गाम्भीर्यं औदार्यं
चातुर्यं स्थैर्यं धैर्यं शौर्यं पराक्रमं सत्यकामं सत्यसङ्करूपं कृतित्वं कृतज्ञतादि असङ्घात्येयं कल्याणगुणगणांैषं
महार्णवं ! स्वोचित विविधं विचित्रानन्तं आश्र्वयं नित्यं निरवद्यं निरतिशयसुगन्धं निरतिशयसुखस्पर्शं
निरतिशयशौजवल्यं किरीटं मकुटं चूडावतंसं मकरकुण्डलं ग्रैवेयकं हारं केयुर कटकं श्रीवत्सं कौस्तुमं
मुक्तादाम उदरवन्धनं पीताम्बरं काञ्चीगुणं नूपुरादि अपरिमित दिव्यभूग्राम ! स्वानुरूपं अचिन्त्यशक्तिं
शङ्खचक्रं गदा[८सि]शार्ङ्गादि असङ्घात्येयं नित्यं निरवद्यं निरतिशयं कल्याणं दिव्यायुधं ! स्वाभिमतं
नित्यं निरवद्यानुरूपं स्वरूपं रूपगुणं विभैश्वर्यं शीलादि अनवधिकातिशयं असङ्घात्येयं कल्याणं गुणगण-
श्रीवत्सं ! एवं भूतं भूमिनीला नायक ! स्वानुरूपं विभैश्वर्यं शीलादि अनवधिकातिशयं कल्याणं गुणगण-
श्रीवत्सं ! एवं भूतं भूमिनीला नायक ! स्वानुरूपं विभैश्वर्यं शीलादि अनवधिकातिशयं कल्याणं गुणगण-
श्रीवत्सं ! एवं भूतं भूमिनीला नायक ! स्वानुरूपं विभैश्वर्यं शीलादि अनवधिकातिशयं कल्याणं गुणगण-
श्रीवत्सं ! एवं भूतं भूमिनीला नायक ! स्वानुरूपं विभैश्वर्यं शीलादि अनवधिकातिशयं कल्याणं गुणगण-

ஈ

ஸ்ரீமதே ராமாநுஜாய நம ,
எம்பெருமானு அருளிச்செய்த

ச ர ண க தி க த் ய ம்

—••••—

(கூரத்தாழ்வானருளிச்செய்த தனியன்)

யோ நீதயஸ்யதபதாம்புஜயக்ம் குக்ம் வ்யாமோஹத் தத்தராவி தகுனுய மேநே |
அஸ்யத்குரோ பகவதோஸ்ய ததயகளிந்தோ ராமாநுஜஸ்ய சுணை சரனம் ப்ரபத்யே ||

(திருக்குருகைப்பிரான் பின்னானருளிச்செய்த தனியன்)

வந்தே வேதாந்த கீப்பூரசமிக்ரகரண்டகம் |

ராமாநுஜஸ்யமர்யானும் தூராமளிமஹர்நிசம் ||

ஓம் பகவந்தராயனுபிற்தாநுப ஸ்வருபகுபகுன வீபவைச்வரீய சிரத்யநவதிகாதிசய-
அஸ்க்யேய கல்யானகுனகனும், பத்மவநாரயாம், பகவதம், க்ரியம், தேவம், நீதயநபாயிந்ம்,
நிரவத்யாம், தேவதேவதிவிய மஹிஷம், அகில ஜகன்மாதரம், அஸ்யந் மாதரம், அசுரன்ய சுண்யாம்,
அநந்தசரண: சுணைமலம் ப்ரபத்யே.

(1)

பரமார்த்திக பகவச்சரானுரீந்த யுகளோகந்திக ஆத்யந்திக பரபக்தி பரங்குந பரமபக்திக்குத்
பிழுத்துவந நீத்ய விசதம அந்தய ப்ரயோஜந அநவதிகாதிசயப்பிய பகவதநுபவ ஐந்தநவதிகாதிசய
ப்ரதிகாரித அசேஷாவங்கதோசித அசேஷ சேஷதக ரதி நுப நீத்ய கைங்கீய ப்ரபத்யபேஷுய
பரமார்த்திக பகவச் சரானுரீந்த சராநுகறி: யதாவத்தொ அவீரத அஸ்து மே.

(2)

அஸ்து தே. (3) தயை வைவம் அம்பத்துயதே. (4)

அவீரேயப்ரத்யநீக கல்யாணகதாந குவேதரஸம்த வஞ்சுவிச்வானுந்தங்குராநந்தக
ஸ்வருப! ஸ்வாபிதாநாநுகைகுப அசிந்தய நிவாத்துப நீத்ய நிரவத்ய நிரதிசமெஷஷ்வாய லௌநதைய
லௌநக்தய லௌநுரீய எவன்ய யெவநாத்யந்த குனந்த நிவ்யருப! ஸ்வரபாளிகாநவதிகாதிசய
ஜூநபகைச்வரீய வீரயசக்தி தேஜஸ் லௌந்திய வாத்தஸ்ய மாதவர்த்துவ கொறூர்த அரும் காருண்ய
ஸ்ரத்ய காமபிரயெதாரீய சாதுரீய ஸ்வதீய தையசெளிய பராக்ரம ஈத்யகாம ஈத்ய ஸங்கலப
க்குதிதவ க்குத்துதாரி அஸ்க்யேய கல்யான குணகணைக மஹர்னவ! குவேரதீ வீத
விசித்ரந்தாச்சரீய நீத்ய நிரவத்ய நிரதிசயலாகந்த நிரதிசயலாகம்பசீ நிரதிசமெஷஷ்வல்ய சிரிட
யகுட தூராவதம்ல மகருண்டல க்கரவேயக ஹரகேயூர கடக நீவத்தை கொஷபு குக்தா ய உதா
பந்தந பிதாம்பர காஞ்சிருண நூபுரத்யபரிமித நிவ்ய பூஷன! ஸ்வநாநுப அசிந்தய சக்தி சங்கச்சுக்கநா
(அவி) சாங்கத்யஸ்க்யேய நீத்ய நிரவத்ய நிரதிசய கல்யான நிவ்யாயுத! ஸ்வாபித நீத்ய
நிரவத்யநாநுபகுபகுப குண வீபவைச்வரீய சிரத்யநவதிகாதிசயாஸ்க்யேய கல்யான குணகண
நீவலபை! சுவம் பூத பூமினோ நாயக! ஸ்வச்சந்தாநாநுவத்தி ஸ்வருபஸ்தித் ப்ரவஞ்சிபேதாசேஷுசேஷுகதகர்த்துப
நீத்ய நிரவத்ய நிரதிசய ஜூநக்கியைச்வரீய அயந்த கல்யான குணகண சேஷ சேஷாந கடுப்ரஞ்சு

नानविधानन्तं परिजनं परिचारिका परिचरितं चरणयुगलं ! परमयोगि वाञ्छनसापरिच्छेदं सर्वं
 स्वभावं स्वमित विविधं विचित्रानन्तमोग्यं भोगोपकरणं भोगस्थानं समृद्धानन्तं अश्र्यानन्तं महा-
 विभवानन्तं परिमाणं नित्यनिरवद्यं निरतिशयं वैकुण्ठनाथ ! स्वसङ्कल्पानुविधायि स्वरूपस्थिति प्रवृत्ति
 स्वशेषतैक्स्वभावं प्रकृति पुरुषं कालात्मकं विविधं विचित्रानन्तं भोग्यं भोक्तुवर्गं भोगोपकरणं भोग-
 स्थानरूपं निखिलं जगदुदयं विभवलथलीलं ! सत्यकाम ! सत्यसङ्कल्प ! परब्रह्मभूत ! पुरुषोत्तम !
 महाविभूते ! श्रीमन् ! नारायण ! श्रीवैकुण्ठनाथ ! अपार कारुण्यं सौशील्यं वात्सल्यं औदार्यं ऐश्वर्यं
 सौन्दर्यं महोदधे ! अनालोचित विशेषं अशेषलोकशरण्यं ! प्रणतार्तिहर ! आभ्रितवात्सलैकजलधे !
 अनवरत विदित निखिलभूतं जातं याथात्म्यं ! अशेषं चराचरभूतं निखिलं नियमननिरत ! अशेषचिद-
 चिदस्तु शेषभूत ! निखिलजगदाधार ! अखिलं जगत्स्वामिन् ! अस्मत्स्वामिन् ! सत्यकाम ! सत्य-
 सङ्कल्प ! सकलेतरविलक्षण ! अर्थिकल्पक ! आपत्सख ! श्रीमन् ! नारायण ! अशरण्यशरण्य !
 अनन्यशरणः त्वत्पादारविन्दं युगलं शरणमहं प्रपद्ये ॥ ५ ॥

[अन्त द्वयं]

पितरं मातरं दारान् पुत्रान् बन्धून् सखीन् गुरुन् ।
 रक्तानि धनं धान्यानि क्षेत्राणि च गृहाणि च ॥ ६ ॥

सर्वं धर्मांश्च सन्त्यज्य सर्वकामांश्च साक्षरान् ।
 लोकविकान्तं चरणौ शरणौ तेऽव्रजं विभो ! ॥ ७ ॥

त्वमेवमाता च पितात्वमेव त्वमेव बन्धुश्च गुरुस्त्वमेव ।
 त्वमेव विद्या द्रविणं त्वमेव त्वमेव सर्वं मम देवदेव ॥ ८ ॥

पिताऽसिलोकस्य चराचरस्य त्वमस्यपृज्यस्य गुरुर्गीरियान् ।
 नत्वत्समोऽस्त्यभ्यधिकः कुतोऽन्यो लोकत्रयेऽप्यप्रतिमप्रभाव ॥ ९ ॥

तस्मात्प्रणम्य प्रणिधायकायं प्रसादये त्वामहमीशमीड्यम् ।
 पितेवपुत्रस्य सखेव सख्युः प्रियः प्रियार्थसि देव सोऽग्रम् ॥ १० ॥

मनोवाकायैः अनादिकालं प्रवृत्तानन्तं अकृत्यकरणं कृत्याकरणं भगवदपचारं भागवतापचारं
 असद्गापचाररूपं नानाविधं अनन्तापचारान्, आरब्धकार्यान्, अनारब्धकार्यान्, कृतान्, किय-
 माणान्, करिष्यमाणांश्च, सर्वानशेषतः क्षमस्व ॥ ११ ॥

अनादिकालप्रवृत्तं विपरीतज्ञानं आत्मविषयं कृत्सजगद्विषयं च विपरीतवृत्तं च अशेष-
 विषयमद्यापि वर्तमानं वर्तिष्यमाणं च सर्वं क्षमस्व ॥ १२ ॥

நூற்றுநூற்று பரிஜ பரிசிரை பரிசிரை சுவாயுகள்! பரம்யேசி வாஸ்மதோபரிசீதை குலுப குலபவ குவரியத விதை விதீராந்த பேர்க்கை பேர்க்கோபகரன பேர்க்கூந அம்ருதந் அனந்தச் சியந்த மாண விவரந்த பரிமாண நீத்ய நீவந்த நீதிய குகுண்டநாத! குவகங்கல்பாநுவிதாயை குலுபமுதிரி ப்ரவுகுத்தி குவசேவநைக்கல்வயாவ ப்ரகுதி புகு காநத்தமக விதை விதீராந்த பேர்க்கை பேர்க்குவீட்கை பேர்கோபகரன பேர்க்கூநுப நிலை ஒகுதய விவரயை ஏதையகாம! கையளங்கல்ப! பரம்ரஹம்பூத! புகுவேததம! மஹாவிபூதே! நீந்த! நராயன! நீவகுண்டநாத! அபர காருண்ய ஜொசிஸ்ய வாதஸ்ய ஓதாரீய ஜக்கவீய வெந்தவீய பலோதநே! அந்தோரித விசேஷ அசேஷாரோகசரன்ய! ப்ரணதாத்தியூ! ஆரித வாதஸ்வயை ஜகதே! அவரத விதை நிலைபூத ஜாத யாதத்தமய! அசேஷ சராச பூத நிலை நியமந நித! அசேஷ சிதித்வமுது சேஷிபூத! நிலை ஒகுதநாரா! அமிலஜகத் ஸ்வாமிட! அம்மத்வமாயிட! கையகாம! கைய கைங்கல்ப! கைகேதை விலங்கன! அந்திகல்பக! ஆபநகை! நீந்த! நராயன! அசரண்யசரண்ய! அந்யசரணா: நவத்பாரதாவிந்தவுகளும் சரணமறம் ப்ரபந்தயே. (5)

[அத்ர தவயம்]

*பிதரம் மாதரம் தாராந் புதராந் பந்துநாந் வைந் குஞ் குஞ் |
தநாறி தநநாந்யாறி கேந்தரானி ச க்குறுநானி ச || (6)

Srivaratnam
தைவதீமாங்கச வைந்தயழ்ய வைவகாமாங்க ச வாங்கராந் |
கோகவிக்ராந்த சரணை சரணம் தேவரஜம் விபோ | (7)

தவமேவ மாதா ச பிதா தவமேவ தவமேவ பந்துங்கச குஞ் தவமேவ |
தவமேவ வித்யா தாவினம் தவமேவ தவமேவ வைவம் மம தேவதேவ! || (8)

பிதாவி கோக்கை சராசம்ய தவமஸ்ய மூஷ்யஸ்ய குஞ் கியந் |
ந தவத் கோக்கையம்யதிக: குதோந்ய: கோகத்ரயேயம்யதிம்ப்ரபாவ || (9)

தவமுத ப்ரணம்ய ப்ரணிதாய கையம் ப்ரணதையே தவாமதமிச்சியம் |
பிதேவ புதரல்ய வைகேவ வைக்கபு: பரிய பரியாரேவுவி தேவ கோடும் || (10)

மாநோவாக்காயை: அநாதிகார ப்ரங்குதநாந்த அக்குத்யகரன க்குத்யகரன பகவதபசர பகவதபசர அஸ்மைபசராருப நாநாவிதாந்தபசராந், ஆருப்த காரியந், அநாருப்த காரியந், க்குத்யாநுந், கிழ்யமாநுங்க, வைவந் அசேஷத: குமங்க.

அநாதிகாரப்ரங்குத்தம் விபரதஞ்சுநம் ஆந்தயிவையம் க்குத்தல் ஒகுத்தியஞ்ச விபரதங்குத்தஞ்ச அசேஷவியம் அந்யயி வர்த்தமாநம் வர்த்தியமானம் ச வைவம் குமங்கவ.

(12)

मदीयानादि कर्मप्रवाहप्रवृत्ताम् भगवत्स्वरूप तिरोधानकरीम् विपरीतज्ञानजननीम्
स्वविषयायाश्च भोगभुद्वेजननीम् देहेन्द्रियत्वेन भोग्यत्वेन सूक्ष्मसूपेण च अवस्थितां दैर्वीं गुणमर्थीं
मायां दासभूतं “शरणागतोऽस्मि; तवास्मि दासः” इति वक्तारं मां तारय ॥ १३ ॥

तेषां ज्ञानी नित्ययुक्तः एकमक्तिविशिष्यते ।
प्रियोहि ज्ञानिनोऽत्यर्थं अहं स च मम प्रियः ॥

उदारासर्वं एवेते ज्ञानी त्वात्मैव मे मतम् ।
आस्थितस्स हि युक्तात्मा मामेवानुचमां गतिम् ॥

बहूनां जन्मनामन्ते ज्ञानवान्मां प्रपद्यते ।
वासुदेवस्सर्वमिति समहात्मा सुदुर्लभः ॥

इति श्लोकत्रयोदित ज्ञानिनं माम् कुरुष्व ॥ १४ ॥

* पुरुषस्स परः पार्थं भक्त्या लभ्यस्त्वनन्यया । *
* भक्त्या त्वनन्यया शक्यः * मत्भक्तिं लभते पराम् * ।

इति खान त्रयोदित परमभक्तियुक्तं मां कुरुष्व ॥ १५ ॥
परमभक्ति परज्ञान परमभक्त्येकस्त्रभावं मां कुरुष्व ॥ १६ ॥

Srivilasam
परमभक्ति परज्ञान परमभक्तिकृत परिपूर्ण अनवरत नित्य विशदतम अनन्यप्रयोजन अन-
वधिकातिशयप्रिय भगवदनुभवोऽहं तथाविध भगवदनुभवजनित अनवधिकातिशय प्रीतिकारित
अशेषावस्थोचित अशेषशेषतैकरतिरूप नित्य किङ्करो भवानि ।

एवंभूत मत्कैङ्कर्यं प्राप्युपायतया अवकूपं समस्तवस्तुविहीनोऽपि, अनन्तं तद्विरोधि पापा-
क्रान्तोऽपि, अनन्तं मदपचारयुक्तोऽपि, अनन्तं मदीयापचारयुक्तोऽपि, अनन्तं असद्यापचारयुक्तोऽपि,
एतत्कार्यकारणभूतानादि विपरीताहङ्कार विमृढात्म स्वभावोऽपि, एतदुभवकार्यकारणभूत अनादि-
विपरीतवासना संबद्धोऽपि, एतदनुगुणं प्रकृति विशेषं संबद्धोऽपि, एतन् मूलं आध्यात्मिक आषि-
भावैदिक आषिदैविक सुखदुःखं तदेतु तदितरोपेक्षणीय विषयानुभवज्ञान सङ्क्लोचरूपं मच्चरणारविन्द-
युगलैकान्तिकात्यन्तिकं परमभक्ति परज्ञान परमभक्ति विघ्नं प्रतिहतोऽपि, येन केनापि प्रकारेण द्वय-
वक्ता त्वं केवलं मदीययैव दयया निशेषं विनष्टं सहेतुकं मच्चरणारविन्दं युगलैकान्तिकात्यन्तिकं पर-
भक्ति परज्ञान परमभक्ति विघ्नः, मत्प्रसादलब्धं मच्चरणारविन्दं युगलैकान्तिकात्यन्तिकं परभक्ति
परज्ञान परमभक्तिः: मत्प्रसादादेव साक्षात्कृतं यथावस्थितं मत्सरूपं रूपगुणं विभूतिं लीलोपकारणं
विस्तारः, अपरोक्षसिद्धं मन्त्रियास्यता मदास्यैकस्वभावात्मस्वरूपः, मदेकानुभवः, मदास्यैकप्रियः, परिपूर्णं
अनवरत नित्य विशदतम अनन्यप्रयोजन अनवधिकातिशयप्रिय मदनुभवस्त्वं तथाविध मदनुभव-
जनित अनवधिकातिशय प्रीतिकारित अशेषावस्थोचित अशेषशेषतैकरतिरूप नित्य किङ्करो भव ॥ १८ ॥

நிவாரி எம் ப்ரவாஹ ப்ரஸ்தந்தம் பகவத்ஸுவுப தீர்தநாகரி லிபத்திரூப ஐநீசு
குலவிஷயாயரைச் சேர்க்கே ஒத்தே ஐநீசு தேவேந்தகியங்கவேந சேர்க்கவேந குறிஞ்சிமுபேங
சு அவம்நிதம் குத்தம் குஜயம் மாயம் தாஸூநம் ‘ஏனுகதோகுமி; தவாங்மி தாஹ:’ இரி
உக்கராம் உம் தாரய.

(13)

தேஷம் ஐரூப் நிதய யுக்த: சுகபக்தி லிசித்திபதே |
ப்ரியே வி ஐரூப் தேந்தயாந்தமூழ் ஈ சு மு ப்ரிய: ||

உதாராம் ஸவ டஹை தே ஐரூப் தவந்தமூவ மே மதம் |
ஆகுநிதம் ஈ வி யுக்தந்தமா மாமோநாதமூழ் கதம் ||

பழந்தாம் ஐந்தநாமந்தே ஐரூபநவந் மாம் ப்ரபத்யதே |
வாஹாதேவஸ்தாவ மிசி ஈ மாநாதமா ணாதுர்வை: ||

*இரி கோகந்தயோதீந ஐரூபிநம் மாம் குத்தவ.

(14)

புதும் ஈ பர: பாத்த! பக்தயா ஸப்யம் தவந்தயய
*பக்தயா தவந்தயய சக்ய: * மதபக்தம் பைதே பராம*

இரி முதநந்தயோதீந பரபக்தி யுக்தம் மாம் குத்தவ.

(15)

பரபக்தி பரத்துந பரமபக்தயேக ஸவபாவம் மாம் குத்தவ.

(16)

புதும் பரத்துந பரம பக்திக்குத பரியீன அநவரத நிதய லிசத்தமாந்தய ப்ரயோஜந
அவம்நிகாரிசய ப்ரிய பகவதநுபவேஶம் ததாவித பகவதநுபவஜநித அநவம்நிகாரிசய ப்ரமிகாரித
அசோஷவங்கோரித அசேஷ சேஷதகரி குப நிதய லிங்கரோ பவாறி.

(17)

ஒவங்குத மதகைக்கையப்ராப்த யுபரயதயா அவக்கிப்த மைந்த வள்ளு லிற்னோறி,
அந்த தத்திரோறி பரபாக்ராந்தோறி, அந்த மதபராயுக்கோறி, அந்த மதயபராயுக்கோறி,
அந்தநாமநாம்யபராயுக்கோறி, ஏதக்காரையகரன பூநாநி லிபிதாறாங்கர லிதுடாத்தம் ஸவபாவோறி,
ஏததுபய காரை கரணங்குத அநாறி லிபிரை வரநா ஸம்பத்தோறி, ஏதநாகுன ப்ரக்குறி லிசேஷ
ஸம்பத்தோறி, ஏதந முறைக்காரைக்குமிக ஆநிபொநிக ஆநிதைவிக ணாகது:க்க தக்கேது தக்கேது பக்கிரோபேஷனைய
ஸிருபங்குருநாமங்கேயகருபு மச்சரங்குறிந்த யுக்ளிகாந்திகாதயந்திக பரபக்தி பரத்துந பரமபக்தி
விக்க ப்ரதிம்தோறி, யேந கேநாறி ப்ரகாரேன தவயவங்கநா தவம் கேவலம் மதியைய
தயயா ரிசேஷ லிங்கட ஸமேஷக மச்சரங்குறிந்த யுக்ளிகாந்தி காதயந்திக பரபக்தி பரத்துந
பரம பக்தி லிக்க:, மதப்ரஸாதப்ரஸ்தரங்குறிந்த யுக்ளிகாந்திகாதயந்திக பரபக்தி பரத்துந
பரமபக்தி: மதப்ரஸாத தேவ ணாகதுக்குத யதுவல்நித மத் ஸவநுபு குப குணியூதி லிசேப
கண லிம்தர:; அபரேஷுவிதத மத்தியம்யதா மதநாஸமயக ஸவபாவாதமங்கவுப: மதோஷுபவ:;
மதநாஸமயக ப்ரிய:, பரியீனநவரத நிதய லிசத்தமாந்தய ப்ரயோஜந அநவம்நிகாரிசயப்ரிய மதஙுபவுக
தவம் ததாவித மதஙுபவ ஐநிதநந்திகாரிசய ப்ரமிகாரித அசோஷவங்கோரித அசேஷ சேஷதக ரத்துப
நிதயமிங்கரோ பவ.

(18)

एवं भूतोऽसि ॥ १९ ॥

आध्यात्मिक आधिभौदिक आधिदैविक दुःखविघगन्धरहितस्त्वं द्रुयमर्थानुसन्धानेनसह-
सदैवं वक्ता यावश्चरीरपातं अत्रैव श्रीरङ्गे सुखमास्व ॥ २० ॥

शुरीरपातसमये तु केवलं मदीययैव दयया अतिप्रशुद्धः, मामेवावलोकयन् अप्रच्छुतपूर्व
संस्कारमनोरथः; जीर्णभिववस्त्रं सुखेन इमांप्रकृतिं स्थूलसूक्ष्मसूणां विसृज्य, तदानीमेव मत्प्रसादलब्ध
मच्चरणारविन्दयुगलैकान्तिक अत्यन्तिक परमकृति परज्ञान परमभक्ति कृतपरिपूर्ण अनवरत नित्य
विशदतम अनन्यप्रयोजन अनविकातिशयप्रिय मदनुभवस्त्वं तथाविध मदनुभवजनित अनविकाति-
शय प्रीतिकारित अशेषावस्थोचित अशेष शेषतैकरतिरूप नित्यकिंकरो भविष्यसि ॥ २१ ॥

माते भूदत्र संशयः ॥ २२ ॥

* अनृतं नोक्तपूर्वं मे न च वक्ष्ये कदाचन, ॥ * रामो द्विर्नामिमाषते ॥ * सङ्कुदेव प्रपन्नाय
तवासीति च याचते । अभयं सर्वभूतेभ्यो ददाय्येतद्वतं मम ॥ * सर्वधर्मान्यरित्यज्य मामेकं शरणं
ब्रज । अहं त्वा सर्वपापेभ्यो मोक्षयिष्यामि माशुचः ॥ * इति मर्यैव हि उक्तम् ॥ २३ ॥

अतस्त्वं तव तत्त्वतो मदज्ञानदर्शनप्राप्तिषु निसंशयःसुखमास्व ॥ २४ ॥

अन्त्यकाले स्मृतिर्या तु तव कैङ्कर्यकारिता ।
तामेनां भगवन्नद्य क्रियमाणां कुरुत्वं मे ॥

॥ इति शरणागति गद्यम् ॥

॥ श्रीः ॥

॥ श्रीमते रामानुजाय नमः ॥

श्रीभगवद्रामानुजमुनिभिरनुषृहीतम्

॥ श्रीरङ्गगद्यम् ॥

चिदचित्परतत्वानां तत्त्वयाथात्म्यवेदिने ।
रामानुजाय मुनये नमो मम गरीयसे ॥

स्वाधीन त्रिविध चेतनाचेतनस्वरूप ख्यति प्रवृत्ति भेदं, क्लेश कर्माद्यशेषदोषासंस्पृष्टं,
स्वाभाविक अनविकातिशय ज्ञानवैलश्वर्य वीर्यशक्ति तेजस सौशील्य वातसल्य मार्दव आर्जव सौहार्द
साम्य कारण्य माधुर्य गाम्भीर्य औदार्य चातुर्य स्वैर्य धैर्य शौर्य पराक्रम सत्यकाम सत्यसङ्कल्प कृतित्व
कृतज्ञतायसङ्क्षये कल्याण गुणगणैष महार्णवं, परव्रज्ञभूतं, पुरुषोत्तमं, श्रीरङ्गशायिनं, अस्त्वामिनं,

சுவம்பூரிதாளி.

(19)

குதயாத்திராத்திபேசுதாதிதாளிக் குத்தக விக்க கந்த ரஹிதம் தவம் தவயம் அத்தாபுத்தாநோ ஈவு ஈதா சுவங் வக்கா யாவக்கிரபாதம் அத்தெவ தீர்மானம் கொலாகுவ. (20)

க்ரிபாதமையே து கேவமை மதியதையவ தயயா அதிப்ரபுத்த:, மாமேவாவலோகயந் அப்ரிஷ்டு பூவை ஈங்குகர உதோரத:, ஜினோவ வங்கரம் ஈாகோ இராம் ப்ரக்குதிம் கஞ்சை ஈாங்கம் குபாம் விக்குதை, ததாந்மேவுமத்ப்ரகாதமைப்பத உக்காறுவிள்க யுக்காந்திக்காத்தயங்கிக் பரபக்கி பரங்குத பரம் பக்கிக்குத பரிதீநுவரத நித்ய விதநாதநாத்ய ப்ரயோஜநாநாவதிகாதிசய பிய ஈநூபவங் தவம் ததாதியதநூபவ ஜிதநாவதிகாதிசய பரி காரித அபோவாவங்கோதோசித அபோவாவங்கோதோ ராக்குப நித்ய விக்கரோ பவித்யமி. (21)

மாசே பூத்தர ஈம்மை : (22)

* அந்தும் சோக்க பூவைம் மே ந ச வண்பே கதாசந * ராமே தவி நாமி பாத்தே * கைக்குதவே பரபந்தாய தவாஸ்மீ ச யாசநே. அபயம் ஈவ பூதேப்பேய தாமி ஏதத் த்ரதம் மம.* * அவ சுமார் பிதியத்ய மாமேகம் சுணம் வரஜ, அஹம் தவா ஈவ பாபேப்பேய மேஷுபித்யமி அ கா: * இதி மையவ லி உக்கம். (23)

அதன் தவம் தவ தத்வதோ மத்திருந தசை ப்ரயப்பா நிம்மைசய: ஈக அங்கு. (24)

அந்தயகாரே ஈம்மூரி யா து தவ கைக்காய காரித |

மாமே நாம் பவைந்தய கியமாணம் குகுவமே ||

ஈ:

மீமடே ரமாதுஜாய நம:

எம்பெருமானுர் அருளிச்செய்த கத்யந்தரயத்தில் இரண்டாவது கத்யமான

ஸ்ரீ ரங்க கத்யம்

தனியன்

கிதித்பரத்தவநாம் தத்வ யாத்தம்பேந்தே |
ராமாதுஜாய முபை மாமே உம கீபனே |

குவாதந கிலித சேநாசேதந குவகுப ஸ்திரி ப்ரயந்தி பேநம், க்ரேச கர்மாத் யசேந
தோஷாகமைக்குநட்டம், குவபாளிகாநவதிகாதிசய ஜ்ஞாநபக்கிவைய விய க்கி தேங்கு கொஷ்டிய
வாத்தைய உர்தவாரை கொஷ்ட காஞ்சை மாஞ்சை காம்பியோநாரை சாஞ்சை குதையை
காஞ்சை செனைய பராக்கம் கத்யகாம கத்யகாம்கலை க்குத்திவ குதைந்துதாத்தயங்க்கேயை கூலியன
குனைகோக மறைஞ்சை, பரம்பால்முகம், புகுஷோத்தமா, தீர்மானம், அல்லத் குவமிந்த,
2

प्रशुद्ध नित्य नियाम्य नित्य दास्यैकरपात्मस्वभावोऽहं तदेकानुभवः तदेकप्रियः परिपूर्णं भगवन्तं
विशदतम् अनुभवेन निरन्तरमनुभूय तदनुभवजनित अनवधिकातिशय प्रीतिकारित अशेषावस्थोचित
अशेष शेषतैकरतिरूप नित्यकिङ्करो भवानि ॥ १ ॥

स्वात्म नित्य नियाम्य नित्यदास्यैकरम् आत्मस्वभाव अनुमन्धानपूर्वक भगवदनवधिकाति-
शय स्वाम्याद्यखिल गुणगणानुभव जनित अनवधिकातिशयप्रीतिकारित अशेष
शेषतैकरतिरूप नित्यकैङ्कर्यं प्राप्त्युपायभूत भक्ति तदुपाय सम्यगज्ञान तदुपाय समीचीनक्रिया तदनु-
गुणसाचिकतास्तिक्यादि समस्त आत्मगुणविहीनः, दुरुत्तरानन्त तद्विपर्ययज्ञान क्रियानुगुण अनादि
पापवासना महार्णवान्तर्निमयः, तिलतैलवत् दारुवहिवत् दुर्विवेच त्रिगुणक्षणक्षरण स्वभाव अचेतन
प्रकृति व्याप्तिरूप दुरत्यय भगवन्मायातिरोहित स्वप्रकाशः, अनाद्यविद्या सञ्चित अनन्त अशक्य
विस्त्रिमन कर्मपाशप्रग्रथितः, अनागत अनन्तकाल समीक्ष्याऽपि अदृष्टमन्तरोपायः, निखिलजन्तुजात-
शरण्य ! श्रीमन् ! नारायण ! तव चरणारविन्दयुगलं शरणमहं प्रपद्ये ॥ २ ॥

एवमवस्थितस्यापि अर्थित्वमात्रेण परमकारुणिको भगवान् स्वानुभव प्रीत्योपनीत ऐकान्तिक
आत्मनितक नित्यकैङ्कर्यैकरतिरूप नित्यदास्यं दास्यतीति विश्वासपूर्वकं भगवन्तं नित्य किङ्करतां
प्रार्थये ॥ ३ ॥

* तवानुभूतिसंभूतप्रीतिकारित दासताम् ।
देहि मे कृपया नाथ ! न जाने गतिमन्यथा ॥ ४ ॥

* सर्वावस्थोचिताशेष शेषतैकरतिस्तव ।
भवेयं पुण्डरीकाक्ष ! त्वमेवैवं कुरुष्व माम् ॥ ५ ॥

एवंभूत तच्चयाथात्म्य अवबोध तदिन्द्वारहेतस्यापि एतदुच्चरणमात्र अवलम्बनेन उच्य-
मानार्थं परमार्थनिष्ठं मे मनस्त्वमेव अद्यैव कारय ॥ ६ ॥

अपार करुणाम्बुधे ! अनालोचित विशेषाशेषलोक शरण्य ! प्रणतातिंहर ! आश्रितवात्सल्यैक
महोदधे ! अनवरत विदित निखिलभूतजातयाथात्म्य ! सत्यकाम ! सत्यसङ्कल्प ! आपत्सख !
काकृत्य ! श्रीमन् ! नारायण ! पुरुषोत्तम ! श्रीरङ्गनाथ ! मम नाथ ! नमोऽस्तु ते ॥ ७ ॥

॥ इति श्रीरङ्गाचाम ॥

—•••—

பருத்த நீதியால்ய நீதியால்கயகான்கம்பாவோமு தடேகரூபம்: தடேகப்ரிய: பிழைச் சுவந்தம் விசதமாருபமேந நிந்த மூழை ததஙுபவநந் அநவதிகாறிய ப்ரிகாரித அசேஷம்சோ தீத அசேஷமேநதார்த்துப நீதிய கிள்கேர பவந். (1)

உவந்தம் நீதிய நீதிய தாங்கையுற ஆத்தம்பாவநந்தந பூவைக பகவந நலநிகாறிய ஸ்வந்தமாத்தமில கண்ணுபவநந் அநவதிகாறிய ப்ரிகாரித அசேஷமேநதார்த்துப நீதிய கைங்கைய ப்ராப்தபுரயூத பக்கி ததுபாய கும்யக் ஜூர ததுபாய ஈம்சீ க்ரிய ததுகுன ஈத்திகதாஸ்திக்யாதி ஈம்தாத்தமகுன லிரிஹ: துக்தநநந்த தக் லிப்பிய ஜூர க்ரியநாகுன அநந்பரப வாலந மார்னவந்த லிம்கு: திட கைவைத் தாருவந்விவத பூவீச திரினுனனங்குன ஈவபாவ அசேந ப்ரக்குதி லியப்பித்துப துத்யய பகவந்தார திரேநந் மூப்ரகா: அநந் அகித்ய ஈம்சீத அநந் அச்க்ய லிம்குந கீம்பாச ப்ரக்ரதி: அநந்த அநந்தார ஈம்க்யாபி அந்துஷ்ட ஈந்தாரோபாய: லிட ஐந்துஜநநந்தன்ய! ஸ்ரீ! நாரயன! தவ சுனுரிந்தவுகளும் சுனம் அறம் ப்ரபத்தே. (2)

ஏவமங்கிதல்யாபி அந்தத்தவந்தாரேன பரமகருளிகோ பகவந் உவநநுபவ ப்ரத்யேபதீ—
ஐகந்திகாத்தயந்திக நீதிய கைங்கையகர்த்துப நீதிய தாஸ்யம் தாஸ்யத்தி விச்வநநுபவகு பகவந்தந
நீதிய கிள்கரதாம் ப்ராத்தயே

*வநநுபுதிமூதப்ரிகாரித தாநநாம் ।
கேறு மே க்ருபய நந! த ஜாநே கிம்க்யதா । (4)

கைவங்கோதிரதாசேஷ சேஷதார்த்தம் தவ ।
பவேயம் புண்டிகாகு! தவமேவைவம் குகுஷ்வ ஏற* । (5)

ஏவந்துத ததுபயாதந்ய அவபோத தகிச்சாருத்தம்யாபி ஏதுச்சாருத்தம்யார்த அவந்பநே
உச்யநநந்த பரமாந்தமஷ்டம் மேநநந்வமேவ அந்யயவ காரய. (6)

அபர கருநுபுதே! அநாரோசித விசேஷ அசேஷலோக சுன்ய! ப்ரனதாந்திலூ! ஆக்ர
வந்தல்கயக மலோததே! அநவந லிதித லிடை பூதஜந யாதந்ய! ஈத்யகாம! ஈத்யமங்கலப! ஆபத்தக!
காருந்தத! ஸ்ரீ! நாரயன! புகோத்தம! ஸ்ருங்கநந! மு நந! தமோதநந. (7)

॥ श्रीः ॥

॥ श्रीमते रामानुजाय नमः ॥

श्रीभगवद्रामानुजस्तुनिभिरनुगृहीतं

॥ श्रीवैकुण्ठगद्यम् ॥

यामुनार्थं सुधास्मोर्धिं अवगाय यथामति ।
आदाय भक्तियोगाख्यं रत्नं संदर्शयाम्यहम् ॥

स्वाधीन त्रिविध चेतनाचेतन स्वरूपस्थिति प्रवृत्ति भेदं, क्लेशकर्मादि अशेषदोषासंस्पृष्टम्, स्वाभाविक अनवधिकातिशय ज्ञान बल ऐश्वर्य वीर्यं शक्ति तेजः प्रभृत्यसंख्येय कल्याणगुणंघमहार्णवम्, परमपुरुषम्, भगवन्तम्, नारायणम्, स्वामित्वेन सुहन्त्वेन गुरुत्वेन च परिगृह्य, ऐकान्तिकात्यन्तिक तत्पादाम्बुजद्वय परिचयैकमनोरथः, तत्प्रापये च तत्पादाम्बुजद्वय प्रपत्तेः, अन्यत्र मे कल्पकोटि सहस्रेणापि साधनमस्तीति मन्वानः, तस्यैव भगवतो नारायणस्य, अखिलसत्त्व दयैक सागरस्य, अनालोचित गुणागुणं अखण्ड जनानुकूलं अमर्यादशीलवतः, स्वाभाविक अनवधिकातिशय गुणवत्तया देव तर्तियज्ञानुष्यादि अखिल जनहृदयानन्दनस्य, आश्रितवात्सल्यैकजलधेः, भक्त-जन संक्षेपैक भोगस्य, नित्यज्ञान क्रियैश्वर्यादि भोगसामग्री समृद्धस्य, महाविभूतेः, श्रीमच्चरणार्विन्द्युगलम् अनन्यात्मसङ्गीवनेन तद्रत्नसर्वं भावेन शरणमनुवर्जेत् ॥ १ ॥

ततश्च प्रत्यहं आत्मोऽन्नीवनाय एवमनुस्मरेत् ॥ २ ॥

चतुर्दश भुवनात्मकम् अण्डम् दशगुणितोत्तरं च आवरणसप्तकं, समस्तं कार्यकारण जातमतीत्य वर्तमाने परमव्योम शब्दाभिधेये, ब्रह्मादीनां वाञ्छनसागो वरे, श्रीमतिवैकुण्ठे दिव्यलोके, सनक विधि शिवादिभिरपि अचिन्त्य स्वभावैश्वर्यैः नित्यसिद्धैः अनन्तैः भगवदानुकूलैश्वर्यैकमांगैः दिव्यपुरुषैः महात्मभिरभिपूरिते, तेषामपि इत्यत्परिमाणं इयदैश्वर्यं ईद्वशस्वभावमिति परिच्छेतुं अयोग्ये, दिव्यावरण शतसहस्रावृते, दिव्यकल्पकतरूपशोभिते, दिव्योद्यान शतसहस्रकोटिभिः आवृते, अति प्रमाणे दिव्यायतने कर्मिण्विद्विचित्र दिव्यरत्नमय दिव्यास्थानमण्डये, दिव्यरत्नस्थम् शतसहस्रकोटिभिः उपशोभिते, दिव्यनानारत्नं कृतस्थल विचित्रिते, दिव्यालङ्कारालङ्कृते, परितः पतितैः पतमानैः पादपस्थैश्च नानागन्धवर्णैः दिव्यपुष्पैः शोभमानैः दिव्यपुष्पोपत्तैः उपशोभिते, सङ्कीर्ण पारिजातादि कल्पद्रुमोपशोभितैः असङ्कीर्णैश्च कैश्चिदनन्तस्य पुष्परत्नादि निर्मित दिव्य लीलामण्टप शतसहस्रोपशोभितैः सर्वदा अनुभूयमानैरपि अपूर्ववत् आश्र्वयमानहङ्गिः क्रीडाशैल शतसहस्रैरलङ्कृतैः, कैश्चित् नारायणदिव्यलीला असाधारणैः कैश्चित् पद्मवनालया दिव्यलीला असाधारणैः

ஞி:

பிரீமதேவராமாநுஜாய தம:

எம்பெருமானு அருளிச்செய்த கத்யந்ரயத்தில் மூன்றுவது கத்யமான

ஸ்ரீ வருண்ட கத்யம்



யாழுரைய ஸாதாம்போநிம் அவகாஸ்ய யதாமி |

துரய பக்தியோகாக்யம் நநம் நெந்தசயாம்யமாம் ||

நவாதை நிலித சேதனுசேதநஸ்வருப ஸ்தநி ப்ரவந்தகி பேதம், கலோ கீர்மாதி அசேஷ தோஷ அகஸ்தப்துஷ்டம், ஸ்வபாரவிக அநுவதிகாரிஶாய, ஜ்ஞானபல ஜ்ஞாவரை வீரை சக்திசேஷ: ப்ரபநி அகஸ்தயேப கல்யாண குணகணோக மறூரைவம், பரமபுதூர், பகவந்தம், நாராயணம்¹, ஸ்வாமித்வேச ஈழங்குதவேச குத்தவேஷ பரிக்குறுஷ, ஜகந்தி கத்யந்திக தத்பாதாம்புஜத்வய பரிசுகயக மதேஷ, தத்பரம்பத்யேச தத்பாதாம்புஜ தவய ப்ரபத்தே:, அந்யந்தமே கலபகோடி ஸஹஸ்ரேஷுபி சாதநஸ்தி மந்தவாநி, தக்குவப பகவதோ நாராயணமை, அகிலைஷவ தயைக ஸாகரல்ய, அநாலோசித குணகண அகஸ்த ஜநாநுகூலமையர்யத ஸ்ரீவத:; ஸ்வபாரவிகநவதிகாரிசய குணவத்தயா தேவதிர்யம்ஸ்ருஷ்யமீ அகிலைந ஸ்ரீவத துந்தமை, ஆஸ்திர வாதஸ்தைக ஜலதே:, பக்தஜந மூக்கேஷாக போகமை, நீந்தங்குரைக்கிய ஜக்கவியாதிபோக ஈயக்கி ஸ்ரீநுத்தல்ய, மறூ ஸ்ரீதே:, தீழ்ச்சானுரளிந யுகம், அந்யந்தம் கஞ்ஜிவதேந தக்கத ஸ்வ பாவேந சரணமாழ வர்ஜேத.

(1)

தத்ச ப்ரத்யஹம் ஆத்மோஜ்ஜிவஞாயைவம் அநுஸ்மரேத

(2)

சங்கத்தஸ புவநந்தமகம் அன்டம் தசகுணிதோத்தரஞ்ச ஆவரணம்பதகம், மைஸ்தம் கார்யகரண ஜாதமத்தய வந்தமாதே பரமவியோம சப்தாபிதோயே, ப்ராஹ்மநாம் வாஸ்தவாகோசரே, நூழி கவுகுண்டே நிவயனேகே, ஸநக லிதிசிவாதிப்ரரி அசிந்தயல்வபாவ ஜ்ஞாவியை: நிதயலித்தை: அந்ததை: பகவதநாக்கல்யைக போகக:, நிவயபுதுஷ: மாத்தமிஃ, துழுஷ, தோஷமி இயத்பரிமானம் இயத் ஜஞ்சவியம் சத்துஶ ஸ்வபாவமிஹி பரிசேஷதுமயோக்யே, நிவ்யாவரண ஸத ஸஹஸ்ராவங்குதே, நிவ்யகல்பக தகுபசோபிதே, நிவ்யோத்யான ஸதஸஹஸ்ர கோழுப்ரங்குதே, அதிப்ரமாணே நிவ்யாயங்குதே கல்மிந்த்தித்தி சித்ர நிவ்யநந்தமய நிவ்யாஸ்தான மன்டபே, நிவ்யநந்தமயப ஸதஸஹஸ்ரகோழுப்பஸோபிதே, நிவ்யநந்தநந்தக்குதல்தை லிதிதீதே, நிவ்யாஸ்கர அகஸ்துதே, பரித: பதிதை: பதாரங: பாதபக்கதஸ்சநநாகந்தவினை: நிவ்ய புஷ்டை: சேபயாகங: நிவ்ய புஷ்டேபெவதநநுபகஸோபிதே, ஸங்கணை பாரிஜுதாதி கலபத்துரு உபஸோபிதை: அகஸ்தினைச் சுகஸ்தி அந்தக்கத புஷ்டத்துறி நிர்மித நிவ்யலை மன்டப ஸதஸஹஸ்ரேபஸோபிதை: கீவதா அபூபயனீருபி அபூவத் ஆஸ்தரீ மாவறந்து:; கீர்தாஸோ ஸதஸஹஸ்ர: அகஸ்துதை:, கூகஸ்தி நாராயண நிவ்ய வீர அநாதருணை: கைசித பத்மவநாயை நிவ்ய வீர அநாதருணை:

साधारणैश्च कैवित् शुकशारिका मयूर कोकिलादिभिः कोमलकूजितैः आकुलैः दिव्योद्यान शतपदस्त्र-
कोटिभिः आवृते, मणि मुक्ता प्रवालकृत सोपानैः दिव्यामलामृत रसोदकैः दिव्याण्डजवरैः अति-
रमणीयदर्शनैः अतिमनोहमधुरस्वरैः आकुलैः अन्तस्थमुक्तामय दिव्यक्रीडास्थानोपशोभितैः दिव्य-
सौंगन्धिक वापीशतसहस्रैः दिव्यराजहंसावलीविराजितैः आवृते, निरस्त अतिशय आनन्दैकसत्याच
आनन्त्याच्च प्रविष्टानुन्मादयद्विः क्रीडोदेशैः विराजिते, तत्र तत्र कृत दिव्यपुष्पपर्यङ्कोपशोभिते,
नानापुष्पासवास्वाद मत्त भृङ्गावलीभिः उद्दीयमान दिव्यगान्धर्वेणापूरिते, चन्दनगरु कर्षर दिव्य
पुष्पावगाहि मन्दानिलासेव्यमाने, मध्ये पुष्पसञ्चय विचित्रिते, महति दिव्ययोगर्पण्डे अनन्त-
भोगेनि श्रीमद्दैकृष्णश्वर्यादि दिव्यलोकं आत्मकान्त्या विश्वमाप्याययन्त्या, शेषशेषाशनादि सर्व
परिजनं भगवतः तत्तद्रवस्थोचित परिचर्यायां आज्ञापयन्त्या, शीलरूप गुण विलासादिभिः आत्मानु-
रूपया, श्रिया सहासीनं, प्रत्यग्रोन्मीलित सरसिज सदृश नयन युगलं, स्वच्छ नीलजीभूतसङ्काशं,
अत्युज्वलपीतवाससं, स्वया प्रभया अतिनिर्मलया अतिशीतलया अतिकोमलया स्वच्छया माणिक्या-
भया कृत्लं जगद्वासयन्तं, अचिन्त्यदिव्यादभुत नित्यैवनस्वभाव लावण्यमय अमृतसागरं, अति-
सौक्रमार्यात् ईषत्प्रस्त्रिव्यवत् आलक्ष्यमाण ललाटपलकदिव्यालक आवलीविराजितं, प्रबुद्धमुग्धाम्बुज-
चारुलोचनं, सविभ्रमभ्रूलतम्, उज्ज्वलाधरं, शुचिस्मितं, कोमलगण्डम्, उन्नसं, उदग्रीणींसविलम्बि-
कुण्डल अलकावलीवन्धुर कम्बुकन्धरं, प्रियावतंसोपलकर्णभूषण श्लथालकावन्धविमर्दशंसिभिः चतुर्भिः
आज्ञानु विलम्बिभिः भूजैः विराजितं, अति कोमल दिव्यरेखालङ्कृत आताम्रकरत्लं, दिव्याङ्गुलीयक
विराजितं, अतिकोमल दिव्यनखावलीविराजितं, अनुरक्ताङ्गुलीभिरलङ्कृतं, तत्क्षणोन्मीलित पुण्डरीक
सदृश चरणायुगलं, अतिमनोहर किरीट मुकुट चूडावतंस मकरकुण्डल ग्रैवेयक हार केगुर कटक
श्रीवत्स कौस्तुम मुक्तादाम उदरवन्धन पीताम्बर काञ्चीगुण नूपुरादिभिः अत्यन्तसुख स्पृश्यैः दिव्य-
गन्धैः भूषणैः भूषितं, श्रीमत्य वैजयन्त्या वनमालया विराजितं, शङ्ख चक्र गदासि शार्ङ्गादि दिव्य-
युधैः सेव्यमानम्, स्वसङ्कल्पमात्रावकल्पम् जगज्जन्मस्थिति ध्वंसादिके, श्रीमति, विष्वक्सेने न्यक्त
समस्तात्मैश्वर्यम्, वैनतेयादिभिः स्वभावतो निरस्त समस्त सांसारिक स्वभावैः भगवत्परिचर्याकरण-
योग्यैः भगवत्परिचर्येकमोगैः नित्यसिद्धैः अनन्तैः यथायोगं सेव्यमानम्, आत्मभोगेनानुसंहित परा-
दिकाल दिव्यामल कोमल अवलोकनेन विश्वमाहादयन्तम्, ईषदुन्मीलित शुखाम्बुजोदरविनिर्गनेन
दिव्याननाराविन्दशोभाजनकेन दिव्यगांभीर्योदर्य सौन्दर्य माधुर्याद्यनवधिक गुणगण विभूषितेन अति-
मनोहर दिव्याभावगमेण दिव्यलीलालाप अमृतेन अखिलजनहृदयान्तराणि आपूरयन्तम्, भगवन्तम्,
नारायणत् ध्यानयोगेन दृष्टा भगवतो नित्यस्वाम्यम्, आत्मनो नित्यदास्यं च यथावस्थितं अनु-
सन्धाय, “कदाहं भगवन्तं नारायणम्, मम कुलनाथम्, मम कुलदैवतम्, मम कुलधनम्, मम भोग्यम्,
मम मातरम्, मम पितरम्, मम सर्वम्, साक्षात्कराणि चकुपा? कदाहं भगवत्पादाम्बुजद्वयं शिरसा
धारयिष्यामि? कदाहं भगत्पादाम्बुजद्वयपरिचर्याकरणयोग्यः तदेकमोगस्त्पादौ परिचरिष्यामि?
कदाहं भगवत्पादाम्बुजद्वय परिचर्याशया निरस्त समस्तेतर भोगरा: उपगत समस्त सांसारिक स्वभावः

காராஜீஸ்க் கெஸ்சிட் ஸாக்கரீக முடிர கோமிடரிடி: கோமலைத்துதை: ஆகுளை: தில்யேத்தயார் ஸந்தனம் கோடிரவின்தே, மளிழுக்காப்பவரளக்குட ஸோபாதை: திவ்யாண்டிட வார: அநிருப்பிய தீசுகாத: அமிமஹேநர மஹாவாஹ: ஆகுளை: அந்தந்த முக்காமய திவ்யக்டிடாம்தானேபஸோதை: திவ்யஸாகந்திக வாரிசாதஸஹஸ்ர: திவ்ய ராஜங்காவலி விராஜிதை ராவ்குடே, நிரந்தரிசாயாரந்தைக ரங்கயார் அந்தக்காசிக் ப்ரசித்தாநுந்தமாதயத்தி: கீடோத்தேகரி விராஜிதே, தந்தந்தர் க்ரத்திய புத்தப்பயங்கோபஸோாதே, நநா புத்தாவாவாதமத்த ப்ரத்தாவல்லி: உத்தியமரி திவ்ய காந்தவேண ஆட்டிதே, சந்தநகு கற்புர திவ்ய புத்தாவாலும் மந்தா தொ ஜேவ்யமானே, உத்தே புத்தப் பத்திய விதித்தே, மஹி திவ்யயோக பர்யங்கே அந்த போதிற, மூஷ்ட வைஞ்சட ஜ்வலையாத நிம்யஸோகர் அந்த காந்தய வித்தவரப்பயந்தயா, சேஷேஷாதுமி கை பரிஜநம் பகவத: தத்தந் அவஸ்தோதித் பரிச்சயாயும் ஆட்டிநாபயந்தய, சிருபகுண விளாவாதிபி: ஆத்தாருநுபயர, ஸ்ரியஸ்வார்ணம், ப்ரத்யக்கர் உந்தித் தூவிலு உத்தாஸ நயந வகுளம், ஸ்ரிச் தை ஜூத விங்காஸம், அந்துத்த புதவஸை, குவயா ப்ரபயா அந்திமயா அந்தித்தயா அந்தோமயா முவக்கய உருகிக்கயபயர க்ருதிதம் ஒக்கபாலயத்தம், அரித்தய திவ்யத்துத் திதய யெலுந்துபயவ ராவள்யமய அந்த ஈகரம், அதிஜோகுமர்யாத ஈத் ப்ரக்கிணங்குத் அக்குயமான ராடபகை திம்யாகாவலி விராஜிதம், ப்ரத்துத முக்காம்புஜ சுகுரோதநம், விம்பரம் ப்ருதைம், உத்திவாதரம், ஸ்ரிக் தீநம், கோமலகண்டம், உந்தம், உத்தக் பீதும்கை விளுபி குண்டல அங்காவலி பந்துர கம்பகத்தம், பியாவதம்லோத்தப கீண்புனை ஸாதாரகைபத்த மீர்த்த ஸ்ரிவிபி: துபுபி: ஆத்தாருநிலை பிபுகூடி விராஜிதம், அந்தோமல திவ்ய கோலங்குதூ தாம்ர காதலை, திவ்யாங்குரியக விராஜிதம், அந்தோமல திவ்ய நாவளி விராஜிதம், அந்தக்காங்குரிபி அங்குதைம், தந்தன முன்மித்த புந்தபக கந்தகுசாரணபுகளம், அதிமஹேநர சிட் உடுட தூதவதமில மகருண்டல க்கூவேக ஓரகேயூர கடக நிலதை கெள்குபழுக்காதம உதவப்பத பிதாப்பர காஞ்சின நுபுரதிபி: அந்தந் ஸாக்கப்போச: திவ்யக்கை: புத்தோப்புத்தம், மூஷ்டய வைஜயந்தய வந்தாவய விராஜிதம், சங்கக்கர்த்தாவிசாரிக்காத திவ்யயுகத: ஜேவ்யமாநம், குவலங்குபயாக்கர அவக்குப்ப ஒக்கநூல்ம் குநிதி தவம்பாதிகே மூஷ்ட வித்தக்கேந்தெந்தயகு வைத்தாத்தமைவயை, கவநை யாதிலீ குவபாவதோ நிற்க வைத்த வைத்த வையாகிக முபரகவ: பகவத் பிரிசய கருணயோக்கய, பகவத் பிரிசயக போகை: நிதயக்கை: அந்தகை: பதாயேகம் ஜேவ்யமாநம், மூஷ்ட உம்மித முகாம்புஜோத விநிக்கநை திவ்யநநா ரய்ந்த சேபா ஜூகேந திவ்யகாம்பியை ஓதாரிய ஜோந்தய மதுவைத் யநவநிக குணகனவிழுதேன, அதிமஹேநர திவ்ய பவக்கிபேண திவ்ய வைதாபாம்குதேன அவிலை ஜன முக்காம்தாரன்யாபூர்யந்தம் பகவத்தாராயனம் தயர யேகேன தகுத்தவ, பகவதோ நிதய வைத்தமய ஆத்தமே நிதயதாம்யம் ச யதவம்தித முக்காம்தய, “காநம் பகவத்தம், நராயனம், மகுநைதம், மகுதைதவதம், மகுதைதம், மகபேரக்யம், மமமாதரம், மதிரம், மமர்வம், ஈகுதக்கரவளி கங்கா? காநம் பகவத்தாம்புஜ தவயம் சிறை தாரயிழ்யமி? காநம் பகவத் பதாம்புஜ்வய பிரிசயக்கு யேக்க: தத்தபோகை: தத்தபோதே பிரிசும்யமி? காநம் பகவத்பதாம்புஜ்வய பிரிசும்யாய நிற்க வைத்தைத் பேரகை: உபகந வைத்த வைந்த வைந்தைக்குப்பயவ:

तत्त्वादाम्बुजद्वयं प्रवेशमसि ? कदाहं भगवत्पादाम्बुजद्वयपरिचर्याकरणयोग्यः तदेकम्भेयस्तत्पादौ परिचरिष्यामि ? कदामां भगवान् स्वकीयया अतिशीतलया द्वशाऽवलोक्य स्त्रिग्धमम्भीरमधुरया गिरा परिचर्यायामाज्ञापयिष्यति” इति भगवत्परिचर्याया माशां वर्धयित्वा, तयैवाशया तत्प्रसोदोष-वृद्धितया भगवन्तमुपेत्य, दूरादेव भगवन्तं शेषभोगे श्रियासहासीनं वैनतेयादिभिस्त्वेच्यमानं “समस्त-परिवाराय श्रीमते नारायणाय नमः” इति प्रणम्य उत्थायोत्थाय पुनः पुनः प्रणम्य अत्यन्त साध्व-सविनयावनतः भूत्वा, भगवत्पारिषद् गणनायकैः द्वारपालैः कृपया स्त्रेहर्गम्भया द्वशाऽवलोकितः सम्यग्भिवन्दितैः तैस्तैरेवानुमतः भूत्वा भगवन्तमुपेत्य श्रीमता मूलमन्त्रेण “भगवान् ! माम् एकान्तिक आत्यन्तिक परिचर्याकरणाय परिगृहीत्व” इति याचमानः प्रणम्य आत्मानं भगवते निवेदयेत् ॥ ३ ॥

ततो भगवता स्वयमेवात्म सज्जीवनेन अमर्यादशीलवत अतिश्रेमान्वितेन अवलोकनेन अवलोक्य सर्वदेश सर्वकाल सर्वावस्थोचित अत्यन्तशेषभावाय स्वीकृतः अनुज्ञातश्च अत्यन्त साध्वम-विनयावनतः, किं कुर्वाणः कृताङ्गलि पुटः भगवन्तमुपासीत ॥ ४ ॥

ततश्च अनुभूयमान भावविशेषः, निरतिशय प्रीत्या अन्यत्किञ्चित्कर्तुं द्रष्टुं स्मर्तुं अशक्यः पुनरपि शेषभावमेव याचमानः भगवन्तमेव अविच्छिन्नस्तोतो रूपेण अवलोकनेन अवलोक्यन् आसीत ॥ ५ ॥

ततो भगवता स्वयमेव आत्मसज्जीवनेन अवलोकनेन अवलोक्य सस्मितमाहृय समस्त-क्षेत्रापाहं निरतिशय सुखावहं आत्मीयं श्रीमत्पादारविन्द युगलं शिरसि कृतं ध्यात्वा अमृत साग-रान्तनिमग्रः सर्वावयवस्तुसुखमासीत ॥ ६ ॥

लक्ष्मीपतेः यतिपतेश्च दयैकधाम्नोः योसौ पुरा समजनिष जगद्वितार्थम् ।

प्राच्यं प्रकाशयतु नः परमं रहस्यं संचाद एष शरणागति मन्त्रसारः ॥

॥ इति श्री वैकुण्ठ गद्यम् ॥

॥ गद्यब्रयम् समाप्तम् ॥

॥ श्रीमते रामानुजाय नमः ॥

தக்பதாம்புஷ்டவயம் ப்ரவேஷ்யாமி? காரம் பகவத் பதாம்புஷ தவய பிசிரீயாகரண மோகம்; தடை பேரக்குத்தபாடுன பரிசிழியாமி? காரம் பகவாஸ் ஸ்வடீயயா அந்தலை தகுஶாவலோகை குறிக்க கம்பீரமதுரயெரிய பரிசியாராம் ஆஜ்ஞபூஷ்டியதி பகவத் பிசியாராம் ஆஸாம் வெந்தயித்வ தகயவாஸாய தக்ப்ராதேரப்புகுஷ்டியா பகவந்த முபேதய தூர்தேவ பகவந்தங் ஜெபோகே ஸ்ரீய ஸஹஸ்ரங்கம் கவளதோயாதிஃ: சேவ்யமாநம் “ஸம்த பரிவர்ய நூரே நரயனுயநம்:” இதி ப்ரணம்போத்தா சோத்தாய புஃ புஃ: ப்ரணம்ய அத்யந்த ஈதவக வீநய உச்சோ பூத்வர ப்பகவத் பரிசித கன நாயக: தவரபாஸ: க்ருபய ஈநேநாகப்பய தகுஶாவலோகிஃ: கூடியக் அபிவந்திகத: தக்ரேவாநுமத: பகவந்தபேதய நூர்தா முறந்தக்ரேன் “பகவந்தி உரமைகாந்தி காத்யந்திக பரிசியாகரணுய பரிக்குஷ்டிவ” இதி யாசமாந: ப்ரணம்யாத்தமாஸம் பகவதே ரவேத்யேத. (3)

தக்ரேபகவதா ஸ்வயமேவாத்ம ஸம்஭ிவனேன அமர்யாத சிலவதா அதிப்ரேமாத்திதோ அவனே கேந்த அவனோக்ய ஸ்ரவதேஸ ஸ்ரவகால ஸ்ரவ வக்கோசித அத்யந்தசேஷபாவாய ஸ்ரக்கோ பூஜ்ஞாதஸ்ச அத்யந்த ஈதவகாலினயாவநத: சிங்குவரண: க்ருதாஞ்சஸ்மிபு: பகவந்த முபாஸித. (4)

தக்ரேச அனுபூயமாஸபாவ ஸ்ரேஷ: நிரதிய ப்ரதிய அத்யந்த கிஞ்சித்காத்தங்கு தரங்கும் ஸமர்த்து கூத்த: புதர்சேஷ பாலமேவ யாசமாஸ: பகவந்தமேவ அவிசிந்த க்ரோதிதா குபேண அவனேகநே அவனேக யந்தால்த. (5)

தக்ரே பகவந்த ஸ்வயமேவாத்ம ஈஞ்ஜீவநேந அவனேகநே அவனேக்ய ஈமித மாறுமீய ஸம்த க்ரேஸாவறும் நிரதிஶய ஸ்ரகாவறும் ஆத்மியம் நூர்த பதாரவிந்தயுகனம் சிரவி தகும் தயாத்வ அந்தா நிமக்க: ஈவரவயவும் ஸ்ரக மாந்த. (6)

க்ஷம்பதே: யதிப்ரேஸ்ச தகயகதாமந:

யோ அமைஷுர மைஜிஷ்ட ஜகந்திதாத்தம் |
ப்ரம்பம் பிரகாஸயதுஃ: பரம் ரம்பம்
ஸம்வந ஏஷ சுஞ்ஜி மந்தரங்கர: ||

கத்யத்ரயம் ஸமாப்தம்

எம்பெகுமானுர் திருவடிகளே சாணம்

ஸ்ரீ:
ஶ்ரீமதே ராமாநுஜராய தமி,
எம்பெருமானு அருளிச்செய்த

குத்யத்ரயம்

சிவரிரி சாணுகதீகத்யத்துக்கு
பரமகாருணிகரான பெரியவாச்சான் பிள்ளை
அருளிச்செய்த யாக்யாங்கின் அவதாரிகை



ஸ்ரீ பாஷ்யத்தில் பக்தியோகமே ப்ரதானமாக சொல்லப்பட்டது. “தத்வமலி” இத்யாதி வாக்யஜங்கானமே மோகூ சாதனமென்றும் கர்மஜ்ஞானமூச்சயமே மோகூ ஸாதனமென்றும் சொல்லுகிற குத்ருஷ்டிகளை நிரலிக்கைக்காக, கர்மாங்கமாய், வேதந, தயாந, உபாஸன சப்தவாசயமாய், பக்தி ரூபாபன்னமான உபாஸநாத்மகஜ்ஞாங்கமே வேதாந்த ப்ரதிபாத்யமான மோகூஸாதனமென்று இவர் நிச்சயித்து அருளிச்செய்க்கயாலே,¹ இவர், மோகூஸாதனமாக அறுதியிட்ட அர்த்தம் இதுவே என்று கொண்டு. தம முடைய ருசிபரிக்க்ருஹி தமான அர்த்ததையே விச்வலித்திருக்கும் ஸாத்விகர் இத்தையே விச்வலித்திருக்கக் கூடுமென்று² பார்த்தருளி, ஆசார்ய ருசிபரிக்க்ருஹி தமுமாய், தமக்குத்தஞ்சுமாகத்தாம் அறுதியிட்டிருக்கும் அர்த்தம் ப்ரபத்தி என்னுமிட்டதை³ இக்காத்யரூபேண வெளியிட்டருளுகிறுர்.⁴ ஆனால் இப்ரபத்தி தன்னியே கொண்டு குத்ருஷ்டி நிரலனம் பண்ணுதொழிலானென? என்னில்; ப்ராஹ்மணன் சண்டாளனுக்கு வேதத்தை உபதேசித்தாப்போலே தூரஸ்தரான வர்களுக்குப் பரமாறவும்யமான இவ்வர்த்தத்தை வெளியிடவொண்ணுது என்று பார்த்து, ‘அவர்கள் இழிந்த சாஸ்தர முகத்தாலே அவர்களை நிரலித்து, சாஸ்தரதாத்பர்யமான ஸ்வலித்தாந்தத்தை இம்முகத்தாலே வெளியிடுகிறுர்.

பக்தியோகத்தைவிட ப்ரபத்தி சிறந்தது: வேதாந்தங்களிலே ‘மஹாபத மாகச் சொல்லுகிற பக்தியைக் காட்டில் இப்ரபத்திக்கேற்றம் என? என்னில்; அது ‘அதிக்ருதாதிகாரமுமாய், ⁵ துஷ்கரமுமாய், ⁶ விளம்பல ப்ரதமுமாய்,

1. வேதவாக்யங்களுக்குத் தம மனம் போன்ற தவறுன அர்த்தம் சொல்லபவர் குத்ருஷ்டிகள். இவர்கள் ‘தத்வமலி’ போன்ற அபைதசுருதி (ஆக்ம பரமாத்ம பேதம் இன்கை சொல்வது போலிருக்கும் வாக்யம்) வாக்யத்தால் வரும் அறிவால்தான் மோகூம் என்பர். கர்மயோகமும் ஞானயோகமுமே மோகூஸாதனம் என்பர். இவச்கள் கொள்கை களைக் கண்டித்து, தமதுஸ்ராஷ்யத்தில் இடைவிடாமல் பகவானை சிந்தனை செய்வதாகிறப்பதி யோகமே மோகூஸாதனம் என்று ராமாநுஜர் ஸ்தாபித்தார். இந்த பக்தியும் ஒரு ஞான விசேஷமே.
2. இப்படி ஸ்தாபிக்கப்பட்ட பக்தியோகமே மோகூஸாதனம் என்பதே எம்பெருமானுருக்கு அபிமதம்—அவர் நிச்சயித்து வெளியிட்டது என்று அவரை ஆசர்யித்துள்ள ஸாத்விகர்கள் கைகெள்வர் என்று.
3. இப்படி உபாஸனமான பக்தியைவிட ப்ரபத்தியே சிறந்தது என்பதே தமக்கு ஆசார்யர்கள் உபதேசித்தது, தாழும் தஞ்சமாக நிச்சயித்திருப்பது என்பதை தம்மை ஆசர்யித்திருப்பர்க்கு இந்த கத்யத்தில் விளங்கும்படி செய்கிறார் ஸ்வாமி.
4. ப்ரபத்திதான் சிறந்த மோகூஸாதனம் என்று குத்ருஷ்டிகளை ஏன் வாய்மானப் பண்ணாசில்கிறீர்கள்?
5. அவர்கள் கையாளும் சாஸ்தரங்கள்.
6. ப்ரபத்தி சாஸ்தரத்தின் யைர்க்க உட்பொருள்.
7. உயர்க்கத்து.
8. சிலர்தான் இதற்கு அதிகாரிகள்—அதாவது முதல் மூன்று வருணாத்வர், முதலியன்.
9. செய்து தலைகட்ட அரிது.
10. தாமதித்து பலனளிப்பது.

11 ப்ரமாஸம் பாவணையுள்ளதுமாய், 12 ஸாத்யமுமாய், 13 ஸ்வரூப அநந்துபமாய் 14 ப்ராப்யத்துக்கு விலைத்தருசமுமாயிருக்குடி. இதுவோவென்றால், அதுக்கெதிர்த் தட்டாம்படி, 15 ஸர்வாதிகாரமுமாய், 16 ஸாகரமாய், 17 அவிளம்பய பலப்ரதமுமாய், 18 ப்ரமாஸம்பாவணையுமின்றிக்கே, 19 ஸித்தமுமாய், 20 ஸ்வரூபாநுரூபமாய், 21 ப்ராப்யத்துக்கு ஸத்ருசமுமாயிருக்கும். ஆனால் இவ்வுபாயம் வேதாந்த லித்தமோ? அன்றே? என்னில், யாஜ்ஞிகீயமான உபநிஷத்திலே, “ஸ்தயம் தபோதமச்சீமாதநம் தர்ம: ப்ரஜங்கமக்நீயோக்நிஹோத்ரும் யஜ்ஞோமாநஸம்” என்று, ஒன்றுக்கொன்று 22 உத்தக்ருஷ்டமாகச் சொல்லிப் போந்து, எல்லாவற்றுக்கும் மேலாக, “தஸ்மாந்யாஸமேஷாந்தபஸாமதிரிக்தமாஹா:” என்று தபஸ்ஸாக்களிலே வைத்துக்கொண்டு அதிரிக்தமான தபஸ்ஸாபர்பத்திவியன்று, இதனுடைய உத்தர்ஷம் சொல்லிற்று அதற்கு மேலே, “தர்மஜ்ஞ ஸமயப்ரமாணம் வேதாச்ச” என்று ப்ரபலப்ரமாணமான ஆசார்யருசிபரிக்குஹி தத்வமாகிற ஏற்றமும் இதற்குண்டு. “வேதாச்ச” என்ற வேதமும் அப்ரதான ப்ரமாணமாம் படியிருப்பதே வைதிகபரிக்ருஹிதத்தின் ப்ரமாண்யாதீசியம் இருப்பது. அளவுடையராயிருப்பார்க்கு இதுவேபோருமாய்த்து ப்ரமாண்யத்துக்கு. இதுதான் அளவில்லாதார்க்கு வேதாந்த சித்தமுமாயிருக்கும்.

ஆக, ஆசார்ய ருசிபரிக்குஹி தமுமாய், 24 சரண்யம்ருத்யாநுஸாரியுமாய் இருக்கையாலே, அதிலும் இதுவே 25 அநுஷ்டவ்யமென்னுமிடத்தைத் தம்மை விச்வலித்திருக்கும் ஸாத்வி இழக்கவொண்ணுவென்று பார்த்து; 26 தாழும் பெரிய பெருமானுமறிந்தாக அநுஸந்தித்தவிடம் ஆமைந்திருக்க, தம்முடைய பரமக்ருபையாலே கத்யமுகேந வெளியிடுகிறூர்.

கத்யம் அவதரித்த முகம்: இதுதான் அவதரித்தபடி எங்வேன? என்னில், ஒரு திருவுத்திரத்திருநாளிலே பெருமானும் நாச்சியாருமாதப் புறப்பட்டு ஏறியருளா நிற்குமளவிலே, எம்பெருமானுர் எழுந்தருளித் திருவுத்த தொழு கின்றூர். 27 அஸ்யாமவஸ்தாயாம், திருவுள்ளத்திலே ஸம்ஸார பீதி நடையாட, திருவுத்தகளிலே விழுந்து சரணம் புக்கவதுக்குப் பாசரமிட்டபடி. முதலிலே ஸம்ஸாரபய பீதாயக் கொண்டு பெரியநம்பி ஸ்ரூபாதத்தை ஆச்சரியித்தபோதே, பெரிய பெருமாள் திருவழிகளிலே சரணம் புக்கவிலரோ? 28 “ஸக்ருதேவ” என்றனரே சரண்யம்ருதயம் இருப்பது? ஆனாலே “தத்தஸ்ய” 29 ஸத்ருசம்பவேத”

11. ப்ரமிக்க இடமுள்ளது. 12. செய்து தலைக்கட்ட வேண்டியது 13. ஜீவாத்மஸவ ரூபத்துக்குச் சேராதது. 14. அடையப்படும் விஷயத்துக்குச் தகுந்ததாய். 15. இது-ப்ரபதி; ஸர்வாதிகாரம்-சிலருக்கே அல்லாமல் எல்லாரும் கைகொள்ளலாம்படி இருப்பது. 16. ஸாலயமாய்ச் செய்து தலைக்கட்டலரம்படி. 17. கடுகப் பலன் தரும். 18. ப்ரமிக்க இடமில்லை. 19. செய்து தலைக்கட்டப்பட்டது. 20. ஆத்மஸ்வரூபத்துக்குச் சேர்ந்தது. 21. ப்ராப்யத்துக்குச் தகுந்ததல்லாதது. 22. உயர்ந்தது. 23. கேவலம் வேத வாக்யத்தை விட, அதைக் குறையறக்கற்று அதிலே சுரின் பெரியோர்கள் அநுஷ்டப்பவை. 24. சரண்ய னுன எம்பெருமானுக்கும் மனதுக்கிசைக்கத்தாய் உக்கத்தாய்; 25. பக்திவை விடப்படத்திலே கைகொள்ளத் தகுந்தது என்பதைத் தம்மை நம்பி இருப்பவர் இழக்கக் கூடாதென்று. 26. ஸ்வாமியும் ஸ்ரங்கநாரதமும் ஸம்வாதமாய் நடத்தி அறிவித்த சானுக்கி மங்கர ஸாரம். 27. இந்த ஸமயத்திலே, 28. ஒரே ஒரு முறை. 29. அவனே வந்து காத்தானுகில் அவதுக்குப் பெருமை.

என்றும், “ஒரு நிலையில் யாவராலும் ஒன்றும் குறை வேண்டும்” என்றும், “களைவாய் துன்பம் களையாதொழிலாய் களைகள் மற்றிலேன்”; என்றும் சொல்லுகிறபடியே, உடையவன் உடைத்தமையைச் செய்தபடி செய்கிறென்று ஆறியிருக்கப்ராப்தமாயிருக்கத் திரியிட்டுமிப்போது சரணம்புக வேண்டு வானென்? என்னில்; அவ்வளவு ஆறியிருக்கமாட்டாத தம் ப்ராப்தவரையாலே சரணம் புகுகிறார். இதிலே ஆழ்வார்களுக்கும் ரீதி அவர்களை அடியொற்றுகிற ஆசாரியர்களுக்கும் அதுவே ரீதியாமத்தனையன்னே? ஸம்ஸாரபயமும், ப்ராப்ய ருசியும் கனக்கக்கனக்க, ஒருகால் சரணம்புக்காப்போலே ஒன்பதின்கால் சரணம் புகுமித்தனையிறே அவர்கள். ஆக, “ஸம்ஸார நிவருத்தி பூர்வகமாக கைங்கர்யலித்திக்குப் பெரிய பெருமாள் திருவடிகளிலே சரணம் புகுகிறார்.

சானுகதிக்கயம் தவயத்திள் விவரணம்: முதலில் புருஷகாரப்ரபத்தி, இது தான், தவயத்திலிருப்பயக்கயானமாயிருக்கிறது. இதில் முதல் சூர்ணையிலே, சரணம் புகுவார்க்குச் சரணம்புக யோக்யதையுள்ளது கண்ணழிவற்ற உபேய ருசியும், உபாயாத்யவஸாயமும் உண்டானாலாகையாலே, “தத்தில்தயர்த்த மாகப் பிராட்டி திருவடிகளிலே சரணம் புகுகிறார். அது என்? ‘ஸகல பலப்ரதோஹி விஷ்ணு:’” என்று, ஸர்வாபேஷகங்கும் “பலப்ரதன் அவன்னரே? ஆனபின்பு, அந்தயோக்யதாலித்திக்குமாக, அவன் திருவடிகளிலே சரணம்புகத்தட்டென்? என்னில், “ஸாஹருதம் ஸர்வபூதாநாம்” என்கிறபடியே, ஸர்வபூதஸாம்ருததாயிருக்கிற ஸச்வரணையும், நீரிலே நெருப்புக் கிளருமாப்போலே, “குஷபாம—நக்ஷமாமி” என்ன அபராதங்களைப் பண்ணிப் போங்தோம். நேர்கொடு நேரே நின்று சரணம் புக்கால், “பூர்வல்ருத்தத்துக்கு ஸ்மாரகம் ஆவதோம் என்று, தம்மையஞ்சி தம் திறத்தில் ஸச்வரனுக்குண்டான சிற்றத்தை ஆற்றுமவளாய், “ஸ்த்ரீத்வப்ரயுக்தமான மார்த்தவத்தையுடைய ஞமாய், “மாத்ருத்வப்ரயுக்தமான குடல்துடக்கையுடைய ஞமாய், இவர்கள் சொல்லும் வார்த்தையைச் செவிதாழ்த்துக் கேட்குமவளாய், அவனைத்தன் போக்யதையாலே துவக்கிக் கேட்பிக்குமவளாய், அதற்குமீலே ஸ்தநந்தய ப்ரஜைக்குத் தாய்க்கே ஒதுங்குகை ப்ராப்தமானவோபாதி, ஸ்வருபப்ராப்தை யுமாயிருக்கையாலே பிராட்டி திருவடிகளிலே சரணம் புகுகிறார். நெடுங்காலம் “விஷயப்ரவணஞ்சப்போந்த ப்ரஜை, நிவருத்தனுனவன்றும், பிதாவின் பக்கம் நேர்முகம் பார்த்துச் சொல்லுகை அரிதாய், மாதாவின் பக்கல் சொல்லுகை எளிதாயிருக்குகிறே. ப்ரதமத்திலாச்சரியிக்கைங்குங்கூட இருப்பத் த இவர், இவளை ஆச்சரியித்த அந்தாம், பண்ணின அபராதங்களையும் “கூடஸ்வ”, என்றாரிறே அந்த புரபரிகரமானகையாலே.

-
80. திருவாய்மொழி. 81. திருவாய்மொழி. 82. எம்பெருமானை அடைய வேணுமென்ற பாரிப்பு. 83. ஸம்ஸாரம்—சீரித்தில் ஆத்மா இருக்குமது, இந்த கிளையெழுமின்து பரமபத்தில் காலமெல்லாம் அவனுக்கு அதிகம செய்திருக்கும் கிளை அடைய. 84. பாவத் தைக்கர்யத்தில் ருசி. 85. அதர்க்குத்தக திடமான நம்பிக்கை. 86. தாம் பகவானிடம் ப்ரார்த்திப்பது வித்திக்கைக்காக. 87. எல்லா பலன்களையும் தருபவன் அவன் ஒருவனே என்ற ப்ரஸித்தமாயிருக்க அவனையே நேரே பற்றினாலென்ன? 88. மன்னிக்க மாட்டேன்—தண்டத்தேத் திருவேண். 89. பழைய பாபம் நிறையச் செய்துள்ள சரிதரம் விழைக்கு வரும் என்று. 40. பெண்மைக்கு ஏற்ப மென்மை. 41. தாய் என்ற உறவு முறை. 42. வேறு தவருள விஷயங்களில் ஆசை கொண்டுத் திரிந்த மகள்.

சரணுக்கு கத்யத்தின் தாத்பர்யஸாரம்

—*—*—*

இந்தகத்யத்திலுள்ள சூர்ணைகள் 24. இவற்றின் ஸாரமான தாத்பர்யம் கெஞ்சில் படியும்படி இந்தஸாரம் எழுதப்படுகிறது.

1. மேலே அகில ஹையப்ரத்யகீ என்று தொடங்கி, அநுஸந்திக்க இருக்கும் பகவான் திருவடிகளில் சரணம் புகுதல் நன்கு நிறைவேறவேணும் என்று முந்துற முன்னம் அகில ஜகன்மாதாவான பெரியபிராட்டியார் புருஷகார மாக வேணும் என்று பிராட்டிபக்கல் சரணம் புகுகிறார்.

2. பெரியபிராட்டியாரை நோக்கிச் செய்த புருஷகாரப்ரபத்தி இன்ன தற்காக என்று வ்யக்தமாகச் சொல்லுகிறார் - அதாவது பகவச்சரணுக்கு ஸபலமாகும்படி செய்து தரவேணும் என்று.

3,4. அங்ஙனமே யாகுக என்று பெரியபிராட்டியார் அநுக்ரஹம்.

5. எம்பெருமானுடைய திவ்யாத்மஸ்வரூப, திவ்யமங்களாவிக்ரஹங்களின் பெருமைகளையும், கல்யாணகுணங்கள், திவ்யபூஷணங்களின் சேர்த்தி, திவ்யாயுதங்கள் தரித்துள்ளை, திவ்யமலியிகள் கூடவே இருந்தல், நித்ய ஸுரிகளின் ஸதாஸேவை, நித்யவிழுதி நாயகத்வம், லீலாவிழுதியை நடத்துவது, மற்றும் ஸத்யகாமத்வம், ஸத்யஸங்கல்பத்வம் முதலான பெருமைகள் இவற்றை விரிவாகச் சொல்லி ஏத்தி எம்பெருமானுடைய திருவடித் தாமரை களிலே சரணம் புகுந்தமை சொல்லிற்று.

6, 9. த்வயத்தை அநுஸந்தித்து, புராணச்லோகங்கள், பகவத்கிதை சலோகங்கள் இவைகளை முன்னேர் மொழிப் பொருள் என்ற கௌரவத்தால் இந்தப்ரகரணத்தில் உசிதமானவை என்று அநுஸந்தித்தருள்கிறார்.

10, 11. முக்காலங்களிலும், முக்கரணங்களாலும் விளையக் கூடிய எல்லா அபசாரங்களையும் பொருத்தருள வேண்டுமென ப்ரார்த்திக்கிறார்.

12. பகவத்ஸ்வரூபத்தை மறைக்குமதும், இதரவிஷயங்களில் ஆசையுண்டாக்குமதுமான மாயையை (மாமேவயே பரபதயங்தே மாயாமேவாம் தரங்கி தே என்று கிதையில் காட்டியபடி) மடியும் படி பண்ண வேண்டுமென வேண்டுகிறார்.

13. பசுவத்கிதையில் பகவானையே ஸர்வமாக வேண்டி நிற்கும் ஞானி யைப்பற்றிய மூன்று சலோகங்களைச் சொல்லி அவ்வித ஞானம் தமக்கு உண்டாகவேண்டுமென ப்ரார்த்திக்கிறார்.

14. கிதையில் சொல்லப்பட்ட பரபக்தி தமக்கு விளைவேண்டுமென ப்ரார்த்திக்கிறார்.

15. பரபக்தி, பரஜ்ஞான, பரமபக்திகள் இவை வடிவெடுத்தவஞ்சத் தம்மைச் செய்தருளும் படி வேண்டுகிறார்.

16. அந்த பரபக்தி, பரஜ்ஞான, பரமபக்திகளால் விலகுண்மான் பகவதரூபம் விளைந்து அவ்வரூபம் பரீவாஹமாக நித்ய கைங்கர்ய ருசி விளைவேண்டுமென ப்ரார்த்தனை.

இதற்குமேல் எல்லாகுர்களைக்கும் எம்பெருமான் எம்பெருமானுருக்கு அருளிச்செய்த வார்த்தைகள்.

17. “வாரீர் இராமாதுசரே! எனக்கு நித்யகைங்கர்யம் செய்து களிக்க விரும்பும் நீர் அதற்கு உரிய உபாயம் ஒன்றிலும் கைவைத்திராகிலும், அந்த உபாயம் கைபுகுராதபடி விரோதிகளான பாபம் நிரம்பியிருந்திராகிலும், ஸகவிதமான அபசாரங்களும் மலின்திருந்திராகிலும், பரபக்தி, பாஜ்ஞானம், பரமபக்தி இவை விளையாமைக்குறுப்பான இடையூறுகள் பலமவிந்திருந்திராகிலும், நீர் ஆர்த்தப்ரபங்காகவோ, த்ருப்தப்ரபங்காகவோ தவய (மந்தரா)த்தை அநுஸந்ததீர் ஆகையால் என்னுடைய நிர்மேதுக க்ருபையால் எல்லா இடையூறுகளும் நீங்கப் பெற்று, பரபக்தி பரஜ்ஞான பரமபக்திகள் பூர்த்தியாக உள்ளவராகப் பெற்று, என்னுடைய ஸ்வரூப ரூப குண விழுதிகளைக்கூத்துக்கொக்கப் பெற்று (அதாவது இவைகளைக் கையிலங்கு நெல்லிக் களி போல தெளியக் காணல்) உம்முடைய ஸ்வரூபத்தையும் நன்கு தெளியப்பெற்று, என்னியே அநுபவிப்பவராய், எனக்கேதொண்டு சேய்யபவராய், வாழுக்கடவீர், என்று எம்பெருமான் அநுக்ரஹித்தருளியதைச் சொல்லி ப்ரீதாகிறார்.

18. இங்ஙனே ஆகப் பெற்றீர் என்று எம்பெருமான் மகிழ்ந்து அநுக்ரஹித்தமையைச் சொல்லுகிறது.

19. ஆத்யாத்மிகம் முதலான முன்று தாபங்கள் முழுதும் ஒழியப் பெற்று, தவயத்தை உச்சரித்துக்கொண்டு இவ்வுடல் கழியும் தனையும் இந்தத் திருவரங்கம் பெரிய கோயிலிலேயே இனிதே வாழுக்கடவீர் என்று அநுக்ரஹித்தமையைச் சொல்லுகிறது.

20. இவ்வுடல் சரிந்து போகும் காலத்தில் சிறந்த நன்மைகளைப் பெற்ற நித்யகைங்கர்ய நிரதாரகப் போகிறீரன்று அநுக்ரஹித்தது.

21. இதில் சிறிதும் கலக்கம் வேண்டாம் என்று தெளியித்தது.

22. தன்னுடைய வாக்கு பழுதுபடாது என்று எம்பெருமானின் விபவா வதாரப்பேச்சுகள் கொண்டு முதலித்தமை.

23. கீழே 17-22 வரையிலுள்ள குர்கீணகளில் தான் பண்ணிய அபயப்ரதானத்தை உறுதிப்படுத்தி முடித்தது. இதுவரை பகவத் வசனம்.

24. அந்திமஸ்மருதி வேணுமென்று திருவுள்ளமாகில், “அப்போதைக் கிப்போதே சொல்லிவைவத்தேன்” என்கிற புடையில் கொண்டருள வேணு மென்று ஸ்வாமி தாம் வேண்டி சரணை கதிகத்யத்தை முடித்தருளுகிறார்.

நூங்கந்தயி சரணாகதி கதயற்றின் சருக்கம். அதை அடிபோற்றியே அமைந்துள்ளது.

ஸ்ரீ வைகுண்ட கத்யத்துக்கு

பரமகாருணிகரான பெரியவாச்சான் பிள்ளை
அருளிசெய்த மயக்யாளத்தில் அவதாரிகை



ஸ்ரீவகுண்டகத்யம் பரோபதேசம், ஸ்ரீ பாஷ்யகாரர் தம் திருவள்ளத்தில் அறுதியிட்ட அர்த்தம் பகிளிமுல் போலே, தம் ஒருவரளவிலே பர்யவலியாடே, 'கல்பகதருச்சாயை போலே,'¹ பரோபகாரார்த்தமாகச் சுபாயோபேயங்களை அநுஷ்டிப்பானென் நுபரோபதேசு² ப்ரவ்ருத்தராகிறார் ஸ்ரீவகுண்டகத்யத்திலே. 'பெரியகத்யத்தில், ஸாமாந்ய பகவத்விஷயமாக அவரை நோக்கி ஸ்வப்ரார்த்தனையாக அருளிச்செய்தார். ஸ்ரீநங்கத்யத்தில், வேளவிப்பத்துக்கு எல்லை நிலமான'³ பெரியபெருமாள் விஷயமாக அவரை நேக்கி ஸ்வப்ரார்த்தனையாக அருளிச்செய்தார். இதில்⁴ பரத்வத்துக்கெல்லை நிலமான ஸ்ரீ வைகுண்டநாதன் விஷயமாகப் பிறரை நோக்கி⁵ கர்த்தவ்யோபதேசம் பண்ணுகிறார்.

ஸ்ரீபாஷ்யம் பாஹ்யகுத்ருஷ்டி நிரஸார்த்தம்: சரணகதிகத்யம் ப்ரபத்யதுஷ்டானம்: ஸ்ரீபாஷ்யத்தில்,⁶ லோகத்தில் துராசாரமுபாயமென்பார், தேவதாந்தர உபாஸனம் உபாயமென்பார், தேவையை ஒழியவே கேவலகர்மம் உபாய மென்பார், கேவலம் ஞானமுபாயமென்பார், கர்மஜ்ஞான ஸழச்சயம் உபாய மென்பராய்க் கொண்டு, வேதவாக்யங்களை⁷ விகல்பிக்கிற பாஹ்ய குத்ருஷ்டகளை நிரவிக்கைக்காக, ‘நீங்கள் சொல்லுகிற வாக்கியங்களுக்குப் பொருள் நிங்கள் சொல்லுகிறபடியல்ல; யுக்திகள் இருந்தபடியாலும், ⁸ ப்ரமாணங்தரங்கள் இருந்தபடியாலும், கர்மஜ்ஞான ⁹ ஸஹ்கருதயான பக்தியே உபாயமென்று சொல்லுகிற இதுவே பொருள்’ என்று ஸாதிக்க வேண்டுகையாலே, ¹⁰ ப்ரபத்தியும் உள்ளே ஸுதித்தமாய்க் கிடக்கச் செய்தேயும், பக்தியிலே நோக்காகக உபாதித்தருளினார். இவ்வளவாலே ¹¹ துச்சகையான பக்தியை உபாயமென்று ப்ரமித்து, மந்தமதிகள் பயப்படாமைக்காக, இப்படிப்படிப்பட்ட பக்திலித்திக்கும், புருஷார்த்தலித்திக்கும் ¹² சரமமான உபாயம் ப்ரபத்தி யென்னுமிடத்தை உபாதித்தருளினார் பெரியகத்யத்திலே.

பக்திஸாத்துண்டத்துக்கும் ப்ரபத்தியே வேணுமென்று ப்ரபத்திவைவபம் சொன்ன இவ்வளவாலே ப்ரபத்தி அங்கமாம்,¹³ பக்திதானே ஸ்வதந்த்ரோ

1. கல்பகவிருஷ்தின் நிமுல்.
2. யாவரும் உஜ்ஜீவிக்கும் படி.
3. உபேயம்-ஆடை பும் பலன் (பகவான்) உபாயம்-அடையும் வழி.
4. ஆரம்பிக்கிறார்.
5. சரணகதிகத்யம்.
6. தான் செய்யும் ப்ரார்த்தனை.
7. ஸ்ரீநங்கநாதன்.
8. ஸ்ரீ வைகுண்டகத்யத்தில்.
9. செய்ய வேண்டுவதை உபதேசம் பண்ணுகை.
10. உபாயம் பலபடியாயிருக்கும் பிறமத்தவருக்கு.
11. தவருன பெருள் கொள்கை.
12. வேதம் தசிற உள்ள ஸ்மருதிகள், இதிலுமையங்கள், பூரணங்கள் முதலானவை,
13. கர்மயோகம், ஞானயோகம் இவைகளைத் துணை கொண்டு உடனிசெய்கப்படும் பக்தி.
14. இந்தபக்தியோகத்திலும் ப்ரபத்தி காட்டப்பட்டதாயினும்.
15. சுரமப்பட்டுச் செய்து தலைக்கட்ட வேண்டியது.
16. இதற்குமேல் வேறு உபாயமில்லை என்னுப்படி எல்லையானது.
17. பக்தி பலனளிக்கத் தடங்கலாக இருக்கும் பாபங்களினின் ரூம் விடுபட ப்ரபத்தியை உதவிகொண்டு, பக்தியை முன்ய உபாயமாகச் சொன்னவாயோ? என்ற அதிசங்கை.

பாயுமோ? என்னும் அதிசங்கை பிறவாமைக்காக, ஸ்ரீகமாய், ஸ்வரூபாநுரூபமாய், இதரங்கேஷ்மாய் ஸ்வதந்த்ரமான ப்ரபத்தியை வெளியிட்டார். ஸ்ரீரங்ககத்யத்திலே.

ஸ்ரீவைகுண்டகத்யம் உபேயத்தை விவரிக்கும்: இனி, இதில், இப்படி 18 உபாயங்கர்ஷம் பிறந்தபின்பு,¹⁹ இவ்வுபாயப்ராப்யமான தேசவிசேஷ வைபவத்தையும், அத்தேசாதிபதியாய், அநுபாவ்யமான வஸ்துவைபவத்தையும் அவ்வஸ்துவைபவ அநுபவஜிதமான கைங்கர்யத்தையும், ச்ரோதாக்களுக்கு ருசி பிறக்கைக்காக அருளிச்செய்து, இவர்த்தத்தில் ருசிபிறக்கைக்கடியான பாக்யமுடையார் இப்பேறு பெற்று வாழ்ந்திடுக என்று, உபாயாம் சத்தை²⁰ ஸ்ரீரங்கிதமாக அநுவதித்து,²¹ உபேயாம்சத்தைப் பரக்க அருளிச்செய்து தலைக்கடடுகிறார்.

இந்த கத்யத்தின் தாத்பர்யஸாரம்: இக்கத்யம் தானும் ஆறு சூர்ணையாய் இருக்கும். அதில் (1) முதல் சூர்ணையாலே, சரண்யமான வஸ்துவினுடைய ஆவரூப ரூப குண வீழ்தி வைலகூண்யத்தையும், அதுக்கெதிர்த்தட்டான தன்னுடைய வைலகூண்யத்தையும் அநுஸந்தித்தது, இப்படி இருந்துள்ள எனக்கு அவ்வஸ்துவைப் பெறுகைக்கு ப்ரபத்தியை ஒழிய வேறு உபாயமில்லை என்று அறுதியிட்டு. அவனுடைய ஸௌசில்யாதி குணங்களே பற்றுசாக அவன் திருவுடுகளிலே சரணம் புகுவான் என்கிறார். (2) இரண்டாம் சூர்ணை யிலே, பலத்துக்கு ஸக்ருதேவ அதைந்திருக்கச் செய்தேயும், மனஸ்ஸா வேறென்றில் கவலீ போகாமைக்கும் காலகேஷபத்துக்குமாக நித்யாநுஸந்தானம் பண்ணுவான் என்கிறார். (3) மூன்றாம் சூர்ணையிலே இவ்வுபாய சிஷ்டஞ்சாவனுக்கு, பலப்ராப்திக்கு உறுப்பான அர்ச்சிராதிகதியிலே போய், ப்ரக்ருதிமண்டலத்தைக் கடக்கும் படியையும், கடந்துசென்று ப்ரவேசிக்கிற நித்யங்கிழுதி வைபத்தையும், அத்தேசத்தினுடைய, பண்பையும், அங்குள்ள அலங்கரங்களையும், அப்படி அலங்கருதமான தேசத்தில், உலகுடைய நாய்ச்சி மாரும் தானுமாய் எழுந்தருளியிருக்கும் இருப்பையும், அந்த நாய்ச்சிமாருக்கு அநுபாவ்யமான அவயவவெளளாந்தர்யத்தையும், அதுக்கும் அதிசயாபாதகமான திவ்யாபரணங்களிலுடைய ஸ்ரீதத்வத்தையும், இவற்றைக் காத்துாட்டும் திவ்யாயுத வர்க்கத்தையும், இஸ்ஸமுதாயத்தைக் கண்டு அநுபவித்து அடிமை செய்யும் ²² ஸ்ரீராபரிஷ்டத்தையும் அவர்களாலே அவரை பரிசரித சரண நளினனுய் எழுந்தருளியிருக்கும் இருப்பையும் அநுஸந்தித்தது, இப்பேற்றை நாம் எப்போது பெறக்கடவோம்? என்று மனோரதித்து, அம்மனோரதாநு குணமாகச் சென்று கிட்டி, “பெருமானே! என்னுல் நித்யகைங்கர்யம் கொண்டருளவேணும்” என்று ப்ரார்த்தித்து ஆத்ம ஸமர்ப்பணம் பண்ணுவான்

18. உபாயத்தைப் பற்றிய முடிவு. 19. இவ்வுபாயத்தினால் அடையும் பகவத்வைபவம், அவனிருக்கும் பாமபதமாகிற தேசத்தின் பெருமை முதலியன. 20. உபாயமான ப்ரபத்தியைப் பரபத்தே, அங்யத் கமே ஸாதநமல்தி-இதுக்குமேலே வேறு உபாயமில்லை என்று கருக்கமாகச் சொல்லி, 21. பல ஸ்வரூபத்தைப் பரக்க அருளிச் செய்கிறார். 22. நித்யஸ்ரீராகிளின் குழாம்.

என்கிறார். (4) நாலாம் குர்ஜீனயில் இவன்²⁸ அபேக்ஷா நு கூலமாக அவனுடை
“ஸ்வீகருதனுப்பக் கொண்டு²⁹ அநுகூலவருத்தியைப் பண்ணிக்கொண்டிருப்பான் என்கிறது. (5) ஐந்தாம் குர்ஜீனயிலே, இப்புருஷார்த்தத்தை நெடுங்காலம் இழந்த இழவு தீர³⁰அநன்யபரனுய் இமையாத கண்ணினானுப்பக் கொண்டு,³¹ஸதாதர்சனம் பண்ணிக் கொண்டிருக்கும் இருப்பைச் சொல்லுகிறது. (6) ஆறும் குர்ஜீனயிலே அவன் இவளை வினவிக்குளிரக் கடாசாமித்து திருவடிகளைத் தலையிலே வைக்க,³²அடிகுடுமரசாய்,³³ஸ்வராஜ்ய ஸாம்ராஜ்ய துரந்தரனுய் இருக்கும் இருப்பைச் சொல்லுகிறது.

கத்யதாத்பர்யஸரம் முற்றிற்று.

SriVatsam

28. வெண்டியபடி.
29. அங்கீரிக்கப் பட்டவனுய்.
30. அதற்கேற்ப கார்ச்சம் செய்கை (பகவத்கைங்கரீய சிரதனயிருக்கை).
31. வெளேஞ்றிலும் நெஞ்ச செல்லாமல்.
32. எப்போதும் பகவாஜினேய கண்கொட்டாமல் கண்டு இன்புற்கை.
33. திருவடிகளை அரசன் தரிக்கும் முடியாய் தரித்து.
34. கைங்கரீப் ஸாம்ராஜ்யபத்துக்குத்தலைவனுய்.

॥ श्रीः ॥

॥ श्रीमते रामानुजाय नमः ॥

श्रीमदनन्तसूरिभिरुगृहीतं

॥ श्रीरामानुज चतुःश्लोकी ॥

अनिंशं भजतामनन्यभाजां चरणांबोरुहमादरेण पुंसाम् ।

विवरभिभृतं विभृतिभिष्टां जय रामानुज ! रङ्गवास्त्रि नित्यम् ॥ १ ॥

शुचिनोविमतान् त्वदीय शक्तिः कुलिशीभूय कुदृष्टिभि स्समेतान् ।

शकलीकुरुते विपश्चिदीव्या जय रामानुज ! शेषशैलमृङ्गे ॥ २ ॥

श्रुतिषु स्मृतिषु प्रमाणतत्वं कृपयोलोक्य विशुद्धया हि पुद्धया ।

अकृथा स्त एवहि भाष्यरतं जय रामानुज ! हस्ति धास्त्रि नित्यम् ॥ ३ ॥

जयमायि मतान्धकार भानो ! जयबाह्यप्रमुखवाटवी कृशानो ! ।

जयसंश्रित सिन्धुशीत भानो ! जय रामानुज ! यादवाद्रिशृङ्गे ॥ ४ ॥

रामानुज चतुर्सोकी यःपठेभियतस्सदा । प्राप्नुयात्परमां भक्तिं यतिराज पदाब्जयोः ॥ ५ ॥

॥ मुक्तकश्लोकाः ॥

काषायशोभिकमनीयशिखानिवेशं दण्डत्रयोजवलकरं विमलोपवीतम् ।

उद्घादिनेशानि भगुल्लसदूर्ध्वपुण्ड्रं रूपंतवास्तु यतिराज दशोर्ममाग्रे ॥ १ ॥

एतानितानि भुवनत्रय पावनानि संसाररोगशकलीकरणौषधानि ।

जिह्वातलेम मलिखानि यथाशिलायां रामानुजेति चतुराण्यमृताक्षराणि ॥ २ ॥

यो नित्यमच्युतपदांशुजयुग्मरुग्म व्यामोहत स्तदितराणि त्रुणायमेने ।

अस्मद्गुरो र्भगवतोऽस्य दयैकसिन्धोः रामानुजस्य चरणौ शरणं प्रपद्ये ॥ ३ ॥

नमः प्रणवशोभितं नवकाषाय खण्डाम्बरं तिदण्डपरिमण्डितं त्रिविष्टतत्व निर्वाहकम् ।

दयाश्चित्तदग्नश्चलं दलितादि वाङ्मैवं शमादि गुणसागरं शरणमेमि रामानुजम् ॥ ४ ॥

श्रीरङ्ग करिशैलमज्जनगिरिं दाक्षर्याद्रि सिद्धाचलौ

श्रीकृष्णं पुरुषोत्तमश्च बदरीनारायणं नैमिशम् ।

श्रीमद्वारवतीं प्रयागमधुरायोध्यागया पुष्करं

सालग्रामगिरिं निषेष्व्यरमते रामानुजोयम्मूनिः ॥ ५ ॥

திருமலை அத்தாழ்வரன் அகுளிக்கெய்த

ஸ்ரீ ராமா நு ஜி சதுச் ச்லோகி

அதே பழாந் அந்யபாராம் சங்கபோருவ மநசேன புமினாம் |
விதத்தியதம் விழிமிஷ்டாம் ஜய ராமாஜ ! ரங்காம்ர நடயம் || 1 ||

புவீநூ விஷாந் தவநியளுக்கிஃ குளிச்சூ குஞ்சுஷ்டுபிள் கமேநாந் |
கங்குடே விபக்கித்தய ஜயராமாநுஜ ! சேஷகா ச்ருங்கே || 2 ||

குறிஷா மங்குறிஷா ப்ரமாணத்தவம் க்ருபயானோக்ய விக்தயர வி புத்தயா |
அக்குதாம் முவத டவ றி பாத்யாதாம் ஜய ராமாஜ ! மங்கிதாம்ர நடயம் || 3 ||

ஜயமாசியதாந்தகரபாநோ ! ஜயபாற்யர்முகாடன் க்ருங்கோ ! |
ஜயமங்கிதல்லூ தொநோ ! ஜய ராமாஜ ! யாவாநாரி ச்ருங்கே || 4 ||

ராமாஜ சங்க்கோம் ய: படேந்தியதம்காதா |
ப்ரம்புயாத பரமாம் பக்தி யதிராஜ பதாப்பஜயோ : ||

பக ஆசார்யர்கள் அகுளிக் கெய்துள்ள

முக்தக ச்லோகங்கள்

தாநாவசேநி காந்தி சிங நிவேநி நன்டத்தயோந்வகைம் விமாரேபதைம் |
உத்திநோ நிபுநிகை தூத்வபுன்டரம் குபம் தவங்கு விதிராஜ தாநோ மாக்கே ||

பேர்த்தியக்குதபாம்புஜ யுக்முக்கம் வ்யாமேநாமத்திராவி தகனுயமேநே |
அம்மத்துரோபகவதோம்ப தகைவல்லோ : ராமாஜும்ய சானோ சானம் ப்ரபந்தே ||

ஏதை தாதி புநந்தய பாநாதி காந்தி காணோத்தாதி |
ஏதுங்காலே மாக்கம் யதாசிதோயாம் ராமாஜேநி சுராண்மாந்தராவி ||

தா: ப்ரளாவசேநீதம் தலகாநாயகன்டாம்பரம் திரிதாட பரிமங்குதம் திரிதீத தக்க நிவங்கை |
தயாத்தித் தகுஞ்சும் தக்கதி வாக்கைப்பலம் சுமாதி குண்ணாகம் சானமேமி ராமாஜங்கி ||

நீர்மங்க கிரிசைம் அஞ்சாவிம் தாந்தயாநி விமார்த்தை

நீக்காம் புக்கோத்தாஞ்சு பதநீராயனம் காமிசம் |

நீத்தாரவதம் ப்ரயாக உபரு அயோத்தய சூர வுக்கரம்

நீர்க்காம விம் நீஷங்கம் ரமேஶ ராமாஜேயம் புமி : ||

पुरा द्वैर्व्यासः श्रुतिशतविरोर्थं ग्रथितवान् विवेचे तं आच्यं वकुलधरतामेत्यः स पुनः ।
उभावेतौ ग्रन्थौ घटयितुमलं युक्तिभिरसौ पुनर्ज्ञे रामावरज इति स ब्रह्मसुकृतः ॥ ६ ॥
नचेद्रामानुजेत्येषा चतुरक्षरी । कामवस्थां प्रपद्यन्ते जन्तवो हन्तमादशः ॥ ७ ॥
पुण्यांयोजविकासाय पापध्वान्तक्षयाय च । श्रीमानाविरभृद्भूमौ रामानुजदिवाकरः ॥ ८ ॥
तृणीकृतविरिच्छादि निरङ्कुश विभूतयः । रामानुजपदांभोज समाश्रयण शालिनः ॥ ९ ॥

॥ प्रार्थनापञ्चकम् ॥

यतीश्वर ! श्रुणु श्रीमन् । कृपयापरयातव । ममविज्ञापनमिदं विलोक्य वरदंगुरम् ॥ १ ॥
अनादि पापरचितां अन्तःकरण निष्ठिताम् । यतीन्द्र विषयेसान्द्रां विनिर्वासय वासनाम् ॥ २ ॥
अपि प्रार्थयमानानां पुत्रक्षेत्रादि सम्पदाम् । कुरु वैराग्यमेवात्र हितकारिन् यतीन्द्र नः ॥ ३ ॥
यथाऽपराधानस्युमें भक्तेषु भगवत्यपि । तथालक्ष्मणयीगीन्द्र ! यावद्देहं प्रवर्तय ॥ ४ ॥
आमोक्षं लक्ष्मणार्य ! त्वत्प्रबन्धं परिशीलनैः । कालक्षेषोऽस्तु नस्सद्ग्निः सहवासपुण्याम् ॥ ५ ॥
इत्येतत्सादरं विद्वान् प्रार्थनापञ्चकं पठन् । प्राप्नुयात् परमां भक्तिं यतिराजपदाब्जयोः ॥ ६ ॥
॥ इति प्रार्थना पञ्चकम् ॥

॥ श्रीभगवद्रामानुज सुप्रभातम् ॥

जय जय यति सार्वं भौमामलस्वान्त ! तुम्यं नमो

जय जय जनिसिन्धुमग्रात्मसन्तारक ग्रामणीः ।

जय जय भजनीय कूरेशमुख्यैः प्रसीदप्रभो !

जय जय विदुषां निधे ! जाग्रहि श्रीनिधे ! जाग्रहि ॥ १ ॥

पूर्णार्यं पूर्णकरुणा परिलङ्घ बोध ! वैराग्यं भक्तिपूरुत दिव्यगुणासृतावधे ।

श्रीयामुनार्यं पदपङ्कज राजहम्स ! रामानुजार्यं भगवन् ! तव सुप्रभातम् ॥ २ ॥

आनेतुमध्यवरदस्य गजाद्रिभर्तुः पानीयमच्छमति शीतमगाधुकूपात् ।

ध्वान्तं निरस्तमरुणस्य कर्ससमन्तात् रामानुजार्यं भगवन् ! तव सुप्रभातम् ॥ ३ ॥

श्रीरङ्गराजपदपङ्कजयोरशेषकेङ्कर्यमाकलयितुं सकृतूहलस्त्वम् ।

उत्तिष्ठ नित्यविधिमप्यसिलञ्चकर्तुं रामानुजार्यं भगवन् ! तव सुप्रभातम् ॥ ४ ॥

புரவுத்தேள வியாஸ: க்ருநித சிரோத்தம் க்ரதவந்
விவகீசு அம் க்ரவிம் வகுநாதந: மேதய வு பு: |
உயவேதென் க்ரந்தென் கடயிதமலம் யுக்நிபீரவே
புஷக்கே ரமவரஜ ஓி வ ப்ரஹ்மஞ்சு: |

நாத ரமாஞ்ஜேத்யேஷு சுநாசுதுரங்கி | காவல்தாம் ப்ரபத்யங்கே ஒத்தவேறந்த மாந்து: ||
புண்யாம்பேரஜ விகாஸய பாபத்வந்த குயாய | நீரநாளிரபூத்பூமோ ரமாஞ்ஜிவார: ||
தகூர்க்குத விருதுரி நிங்கு விழுதய: |
ரமாஞ்ஜ பதாம்பேரஜ ஸமர்யண சாந்த: |

ப்ரார்த்தநா பஞ்சகம்

யத்சவர! சுகனு ச்பீமா! க்ருபய பரய தவ |
மம விள்ளுபத்திமத் விலோக்ய வரதம் கும் || 1 ||
அநாத பாபரசிதா மந்தகரன நிழிதாம் |
யதந்தர! விஷயேந்த்ரரம் வித்வாஸய வரலநாம் || 2 ||
அபி ப்ராத்தயமநநாம் புத்ரங்கேதரி வம்பதாம் |
குருவரக்கமேவதர் விதகாரிந! யதந்தர! ந: || 3 ||
யதபரதா நஷ்டிமே பக்தேஷு பகவத்யமி |
யதா கண்மன யோகந்தர! யாவத்தேஹம் ப்ரவந்தய || 4 ||
ஆமோகும் கண்மனுய! தவப்ரபந்த பரிசைந: |
காகேஷேபோஹு ந: கந்தி: வைவாஸுபேபு ஏரம் || 5 ||
இந்யேதக்ஷாதரம் விதவாள் ப்ராத்தநாபஞ்சகம் படந |
ப்ரபந்தாத பரமாம்பக்திம் யதிராஜபதாப்ஜயே: ||
ப்ரார்த்தநா பஞ்சகம் ஸமாப்தம்

பகவத் ராமாஞ்ஜ ஸுப்ரபாதம்

ஓயஜய யதிகாவெபசம! அமல்வநந! துப்யம் நம:
ஓயஜய ஜிலித்துமக்கந்தமன்தராக க்ரமனி:! |
ஓயஜய பழநிய கூரேசுக்கய: ப்ரந்தமிபோ!
ஓயஜய விதுநாம் நநே! ஓர்க்கி நீநே ஓர்க்கி! || 1 ||

பூநூய பூக்கூனு பிரெபத்போத! கவரக்ய பக்திருக விவிகும்பூதாப்சே! |
நீயாறுநாய பதபங்கஜ ராஜங்க! ரமாஞ்ஜாரீய! பகவத! தவஹாப்ரபாதம் || 2 ||
ஆநேயுத்யவரத்கூப கார்த்திபத்தூ: பதியக்கூமி சொ மகதகபாத |
தவந்தம் நிருத்தாருண்மய கரைக்கமந்தாத ரமாஞ்ஜாரீய! பகவத! தவஹாப்ரபாதம் || 3 ||
நீரங்காஞ்ஜ பதபங்கயோர்சேத கங்கீய மாகலைதும் கூதுவைக்கவம் ||
உத்திரிட நிதயாதி மப்யமிஞ்சக்கந்தம் ரமாஞ்ஜாரீய! பகவத! தவஹாப்ரபாதம் || 4 ||

त्वा वीक्षितुं समुपयाति वृषाच्छेन्द्रः त्वत्संप्रकशुमवरशङ्कु रथाङ्गयाणिः ।
 संयोजितामुखसिमां भवतैव विभ्रत् रामानुजार्यभगवन्! तव सुप्रभातम् ॥ ५ ॥
 श्रीमत्कुरञ्जपरिपूर्ण विभुस्त्वदुक्त श्रीभाष्यशास्त्रममलं त्वयि भक्तियुक्तः ।
 श्रोतुं समिच्छति यतीन्द्र! सितोच्चपुण्डः तं बोधयार्थमस्तिलं तव सुप्रभातम् ॥ ६ ॥
 श्रीभाष्यमालिखितु मात्रविशाललेखयः श्रीवत्सचिद्विगुरुरानतदिव्यगात्रः ।
 वेदान्तस्त्रमपिवक्तुममुष्यसर्वं उचिष्ट लक्ष्मणमुने! तव सुप्रभातम् ॥ ७ ॥
 श्रीमान्सपूर्णवदु रादरतः प्रगृह्ण श्रीपादुकां यतिपते पदयोः प्रयोक्तुम् ।
 द्वारिस्थिर्ति वितनुते प्रणतार्तिहारिन्! रामानुजार्य भगवन्! तव सुप्रभातम् ॥ ८ ॥
 काषायवस्त्रकटिष्ठत्रकमण्डलश्च श्रीदन्तकाष्ठमपि देशिक सार्वभौमाः ।
 पाणौनिधाय निवसन्ति विशुद्धगात्राः रामानुजार्य भगवन्! तव सुप्रभातम् ॥ ९ ॥
 त्वा बोधयन्तिशुरवः प्रथितामहान्तः श्रीवैष्णवाश्र यमिनस्तव पादभक्ताः ।
 एकान्तिनश्च विमलास्त्वदनन्य भावा स्तान्पालयाद्य यतिशेखर! सुप्रभातम् ॥ १० ॥
 ब्राह्म प्रश्नद्वयविबुधास्त्रगुरुन्प्रणम्य रामानुजाय नम इत्यसकृत् ब्रुवाणाः ।
 अष्टाक्षरं सचरमं द्वयमुच्चरन्ति रामानुजार्य भगवन्! तव सुप्रभातम् ॥ ११ ॥
 प्रातः पठन्ति परमद्रविडप्रपञ्चगायत्रि मन्त्रशतमष्टशिरस्कमच्छम् ।
 श्रोवैष्णवास्तवपदाङ्ग निविष्टभावाः रामानुजार्य भगवन्! तव सुप्रभातम् ॥ १२ ॥
 आराधनं रचयितुं कमलासत्स्वस्य श्रीयादवाचलपतेर्विधोपचारैः ।
 पातुं चदृष्टिकमलेननतानशेषान् रामानुजार्य भगवन्! तव सुप्रभातम् ॥ १३ ॥
 संसेव्यशत सप्तशतसंयमि सार्वभौमैः सदेशिकैः स्सकलशास्त्रविदां वरिष्ठैः ।
 एकान्तिभिः परमभागवतैर्निषेच्य! रामानुजार्य भगवन्! तव सुप्रभातम् ॥ १४ ॥
 गद्यत्रयं निगमशेषवर दीपसारौ वेदार्थं सङ्ग्रहमपि प्रतितञ्चनित्यम् ।
 गीतार्थं भाष्यमपि देशिक पुङ्गवानां दातुं प्रसिद्ध यतिशेखर! सुप्रभातम् ॥ १५ ॥
 पादाम्बुजं यतिपते शरणं विहर्तुं सङ्गत्य संसरणवारिधितर्तुं कामाः ।
 आयान्ति हस्तकमलाभिष्ठृतोपचाराः तान्पाहि ते करुणया तव सुप्रभातम् ॥ १६ ॥
 स्तातुं कवेरतनयासलिलेषु द्विष्यैः आचार्यपुरुषवैर्य यतिभिर्विशुद्धैः ।
 श्रीवैष्णवैश्व सहस्रव्य महानुभावैः रामानुजार्य भगवन्! तव सुप्रभातम् ॥ १७ ॥
 रामानुजार्य! रमणीयगुणमिराम! रागादिष्ठक! गुरो! गुरु सार्वभौम! ।
 सत्वप्रधान! शरणागतवस्तल! त्वत्पादाङ्गयोरिह परत्रच किङ्करस्याम् ॥ १८ ॥

॥ इति श्रीभगवद्वामानुजार्य सुप्रभातम् ॥

தவாற் வீக்ஷிது ஒழுபயாறி ஏதுவரசேந்தர் : தவத்தைப்பகுப்பதவாசம்கரதாம்பாளி : |
ஈம்யோஜிதானுவளிமாற் பவதவலிப்பந் ரமாநுஜரீய ! பகவந் ! தவளாப்பரதம் || 5 ||

நீங்குருங்க பரியூன விபுத்தவங்கந் நீபாஷ்ய சாந்தரமலம் தவயிபக்கி யுக்த : |
க்ரோதும் ஈமிச்சி யத்தா ! விதோத்வ புண்டு : தங்பேதயாத்த உமிலந் தவளாப்பரதம் || 6 ||

நீபாஷ்ய மாவிதுமாத்த விசாலேகை : நீவத்தைசிற்குதோரநா திமிய காத்ர : |
வேதநா அதெற்றமிவக்கு உழுஷ்யலைவம் உத்திட்ட சங்மணமுநே! தவளாப்பரதம் || 7 ||

நீங்கந்தூபூனவடு ராதா : ப்ரக்குஷ்ண நீபாதுகாம் யதிபதே பதயே : ப்ரயேக்கும் |
தவரிக்கிடிம் விதுநே ப்ரளாதர்த்திமூர்தி ! ரமாநுஜரீய ! பகவந் ! தவளாப்பரதம் || 8 ||

காந்தவல்தா காதலுத்தர கமல்டூர்ச்சா நீதந்தகாந்தமயி தேதிகளைவபெளமா : |
பாணின நீதாய நிவந்தி விசுத்தகாத்ர : ரமாநுஜரீய ! பகவந் ! தவளாப்பரதம் || 9 ||

தவாற் பேதயந்தி குரவ : ப்ரதிதமாறநாந : நீவென்னவரச்ச யமிந்தவ பாதபக்த : |
ஏராத்திர்ச் சிமர ஸ்தவதநந்யபாவா ந்தாக் பாயைத்ய யதிசேக ! ளாப்பரதம் || 10 ||

ப்ராஹ்மேப்புத்ய விபுதாஸ்வாகுந் ப்ரணம்ய ரமாநுஜரயநம் இத்யக்குத் ப்ருவானு : |
அஷ்டாஷுரம் சௌமம் தவய டுசாந்தி ரமாநுஜரீய ! பகவந் ! தவளாப்பரதம் || 11 ||

ப்ரயாத : படந்தி பரந்தரவிட ப்ரபந்தகாயத்தி நந்தர சதாந்தசிம்மச்சம் |
நீ வெஷ்ணவாந்தவபதாப்பஜி நிதிட்டபொர : ரமாநுஜரீய ! பகவந் ! தவளாப்பரதம் || 12 ||

ஆராதநம் ரெயிதும் கமரைகல்ய நீயாதவசபதே : விவிதோபசங்கர : |
பாஞ்சாந்தாந்தாநே நநாசேஷுந் ரமாநுஜரீய ! பகவந் ! தவளாப்பரதம் || 13 ||

கம்மேய கைத்தலமையி கூரவபெளமா : ஈத்தேசிகக : கைசைத்தரவிதாம் விழ்டை : |
ஒகுத்தியிஃ பரம பாகவதை நிழேய்ய ! ரமாநுஜரீய ! பகவந் ! தவளாப்பரதம் || 14 ||

கைத்தரயம் நீம சேக தபாகுரென வேதாத்த ஈங்க்ரமயி ப்ரதிதஞ்ச நீயம் !
தோத்த பாஷ்யமயி தேசிக புங்கவாநம் தாதும் ப்ரல்த யதிசேக ! ளாப்பரதம் || 15 ||

பாதம்புதல் யதிபதே சாணம் வித்தித்தும் ஈங்கத்ய ஈம்மரணவாரிதி நந்தங்கரமா : |
ஆயாந்தி முக்கமலைத்துதோபசரர : தாந் பாறம் சே குணையா தவ ளாப்பரதம் || 16 ||

நநாநுஜ ! கவேதநயாவனிலேகா சித்தை : ஆசைய புகுவவர : யதிபி விசுத்தக : |
நீ வெஷ்ணகவச்ச குறையேய மாநாநுபாவல : ரமாநுஜரீய ! பகவந் ! தவளாப்பரதம் || 17 ||

ரமாநுஜரீய ! ரமாந்தயகுனுப்பரம ! ராகாந்திஷக ! குரே ! குஞாவெபெளம ! |
காந்தப்பதநா ! ராஞ்சுத வந்தை ! தவத்பாதப்பஜயேரிமு பாத்யச சிங்கமயாம ! || 18 ||

॥ श्रीः ॥

॥ श्रीमते रामानुजाय नमः ॥

श्रीमदान्धपूर्णगुरुभिरनुगृहीतं

॥ श्रीयतिराजमङ्गलम् ॥

श्रीपराङ्कुश पादाब्ज सुरभीकृत मौलये । श्रीवत्सचिह्ननाथाय यतिराजाय मङ्गलम् ॥ १ ॥
नाथ पदाक्षर रामार्थं पादपङ्कज सेविने । सेव्याय सर्वं यमिनां यतिराजाय मङ्गलम् ॥ २ ॥
पूर्णार्थं पूर्णकरुणापात्रायामित तेजसे । मालाधर प्रिययास्तु यतिराजाय मङ्गलम् ॥ ३ ॥
संसेव्य यामुनाचार्यं मेकलब्धो स्म्यहं गुरोः । अन्यत्रेति पदेनित्यं यतिराजाय मङ्गलम् ॥ ४ ॥
श्रीकाञ्चीपूर्णं मिश्रोक्तं रहस्यार्थं विदे सदा । देवराज प्रिययास्तु यतिराजाय मङ्गलम् ॥ ५ ॥
श्रीमद्भूषीपुरीपूर्णं दिव्याङ्गां कुर्वते मुदा । श्लोकार्थं कुर्वते तस्यै यतिराजाय मङ्गलम् ॥ ६ ॥
कूरेश कुरुकानाथ दाशरथ्यादि देशिकाः । यच्चिप्याभान्ति तेतस्यै यतिराजाय मङ्गलम् ॥ ७ ॥
चरमश्लोकं तत्वार्थं ज्ञात्वार्याङ्गां विलङ्घय च । ददते तं स्वकीयेभ्यो यतिराजाय मङ्गलम् ॥ ८ ॥
श्रीशैल पूर्णकृपया श्रीरामायणं मर्थतः । भृत्या येनभ्रुतं तस्मै यतिराजाय मङ्गलम् ॥ ९ ॥
शङ्करादि कुरुष्टीनां बाह्यानां निधनायच । श्रीभाष्यं कुर्वतेतस्मै यतिराजाय मङ्गलम् ॥ १० ॥
कुर्वन्नुपनिषद्ब्याख्यां जगद्रक्षो करोतियः । दययापरतन्त्राय भाष्यकाराय मङ्गलम् ॥ ११ ॥
द्रुमिडोपनिषद्ब्याख्यां वदेति मदनुज्ञया । शासते कुरुकेशंतं भाष्यकाराय मङ्गलम् ॥ १२ ॥
गत्वातु शारदापीठं वृत्तिं भोधायनस्य च । अवलोक्यागतायास्तु भाष्यकाराय मङ्गलम् ॥ १३ ॥
परमाणु मृषावादि वादि संहार कारिणे । तस्मै भगवते श्रीमङ्गाष्यकाराय मङ्गलम् ॥ १४ ॥
श्रीमत्कुरञ्जपूर्णार्थं श्रीभाष्यं वदते स्वयम् । पित्रे संपत्सुतस्यापि भाष्यकाराय मङ्गलम् ॥ १५ ॥
दत्ता वृषगिरीशस्य शङ्खचक्रे रमापतेः । परमप्रीति युक्ताय भाष्यकाराय मङ्गलम् ॥ १६ ॥
सन्यासं कुर्वतेकाञ्च्यामनन्तं सरसीतटे । वरदेन्यस्तभाराय भाष्यकाराय मङ्गलम् ॥ १७ ॥
श्रीमन्महाभूतपुरे श्रीमङ्गेशव यज्वनः । कान्तिमत्यां प्रस्तुताय यतिराजाय मङ्गलम् ॥ १८ ॥
शेषेतिवा सैन्यनाथोवा श्रीपतिर्वेति सात्विकैः । वितर्क्याय महाप्रैश्च यतिराजाय मङ्गलम् ॥ १९ ॥
प्रकृष्ट गुणपूर्णार्थं प्राप्याय स्वाङ्गभिः सेविनाम् । प्रपन्न साद्वाहाय यतिराजाय मङ्गलम् ॥ २० ॥
वेदात्मकं प्रमाणेन सात्विकैश्च प्रमात्रुभिः । प्रमेयेण सहश्रीमान् वर्धतां यतिशेखरः ॥ २१ ॥

॥ इति श्रीयतिराजमङ्गलं समाप्तम् ॥

நீ எ தி ராஜ மங்களம்

நீ பரங்குச பதப்பிற னாரபிக்கு மேளவே |
 நீ வந்தவில்லா நாதாய யந்தராஜாய மங்களம் || 1 ||
 நாத பத்மாஷ ராமராய பாதபங்கலூஸேவே |
 சேவ்யாய ஈவ யமிதாம் யந்தராஜாய மங்களம் || 2 ||
 பூதுநீய பூனைக்குனுபாத்ராயாமிதகூரே |
 ஸாதரதப்பிரயாயாஸ்து யந்தராஜாய மங்களம் || 3 ||
 ஸாலேவெய யறு நாசரையே கலவேயோஸ்நியழங்குரே: |
 அந்யந்தேநி பதே நீதம் யந்தராஜாய மங்களம் || 4 ||
 நீ காஞ்சிமூல சிச்சேர்க்க ரஹஸ்யரத்தகவேத தநா |
 தேவராஜ ப்ரியாயாஸ்து யந்தராஜாய மங்களம் || 5 ||
 நீநத கோஷ்டபுரி பூனைவியாஞ்சூரம் குவதே நுதா |
 க்கோகார்த்தம் குவதே தல்லைய யந்தராஜாய மங்களம் || 6 ||
 கூரேச குகுநாத தாசத்யாநி தேவிகா: |
 யச்சித்யா பாந்தி தே தல்லைய யந்தராஜாய மங்களம் || 7 ||
 சுயச்சோக தந்வாத்தம் நீயத்வர்யாஞ்சூரம் விலங்க்யச |
 தநதே தம வைக்கேயப்பேய யந்தராஜாய மங்களம் || 8 ||
 நீசைஷுரைக்குபயா நீ ரமேயணமத்தத: |
 பக்த்யா சேந சிருதம் தல்லைய யந்தராஜாய பங்களம் || 9 ||
 சங்கராதி குத்ருஷ்ணம் பாஸ்யநாம் நிதநாயச |
 நீபாஷ்யம் குவதே தல்லைய யந்தராஜாய மங்களம் || 10 ||
 குவந்துபநித்தபாஷ்யம் ஒக்கநூரம் கரோதிய: |
 கயய பரதந்த்ரைய பாஷ்யகராய மங்களம் || 11 ||
 நீமிடோபதித்தவ்யக்க்யம் வதேதி உதநஞ்சூர |
 சாஞ்சேத குடுகேசமத்தம் பாஷ்யகராய மங்களம் || 12 ||
 கந்வாது சாநாபிடம் விதந்தம் பேரநயநல்யச |
 அவளோக்யா கநாயாஸ்து பாஷ்யகராய மங்களம் || 13 ||
 பராஞ்சுஞ்சுவாததி வர்ளாஞ்சிரமார் களினே !
 தல்லைய பகவதே நீநத பாஷ்யகராய மங்களம் || 14 ||
 நீநத குங்கமுனுய நீபாஷ்யம் வதகேல்வயம் |
 பீத்ரே ஸம்பத்தூதல்லையாபி பாஷ்யகராய மங்களம் || 15 ||
 தந்வா வஞ்சலிசல்ய சக்கைசே ரமபதே: |
 பரம்பரதி யுக்தாய ப்ராஷ்யகராய மங்களம் || 16 ||
 மந்யாஸம் குதேதே காஞ்சியம் அநந்தவரஸ்தகே |
 வதேதி நயத்தபராய பாஷ்யகராய மங்களம் || 17 ||
 நீநதமநாயகபுரே நீநதகேவயஜ்வந: |
 கந்திநத்யம் ப்ரஸுதாய யந்தராஜாய மங்களம் || 18 ||
 சேஞ்சிவா வைத்யநாதேவார நீபநிவேவி ஸந்தவீக: |
 ஸந்தவீய ஸஹப்ராஞ்சகு: யந்தராஜாய மங்களம் || 19 ||
 பரக்குடுத குனைழுநூய ப்ராப்யாய ஸவாங்கி சேவிநம் |
 பரபந் வர்த்தவநாய யந்தராஜாய மங்களம் || 20 ||
 சேங்கத்தப்பிரயனேன வாத்திவைக்கச் ப்ரமாத்துரி: |
 ப்ரமேயன வற நீநத வர்த்தநாம் யந்தேகர: || 21 ||

நீ எ திராஜமங்களம் ஸமாப்தம்

॥ श्रीः ॥

॥ श्रीमते रामानुजाय नमः ॥

श्रीमद्भूर्पूर्णगुरुभिरनुगृहीतं

॥ श्रीरामामुज अष्टोत्र शतनामस्तोत्रम् ॥

रामानुजः पुण्कराक्षो यतीन्द्रः करुणाकरः । कान्तिमत्यात्मजः श्रीमान् लीलामानुषविग्रहः ॥ १ ॥

सर्वं शास्त्रार्थतत्त्वः सर्वज्ञः सञ्जनप्रियः । नारायणकृपापात्रः श्रीभूतपुरनायकः ॥ २ ॥

अनघो भक्तमन्दारः केशवानन्दवर्धनः । काश्रीपूर्णप्रिय सरतः प्रणतार्ति विनाशनः ॥ ३ ॥

पुण्य सङ्कीर्तनः पुण्यो ब्रह्मराक्षस गोचकः । यादवापादितापार्थं वृक्षच्छेदकुठारकः ॥ ४ ॥

अमोघो लक्ष्मणमूनिः शारदाशोक नाशनः । निरन्तरमनाज्ञान निर्मोचन विचक्षणः ॥ ५ ॥

ब्रेदान्तद्वयसारज्ञो वरदाम्बु प्रदायकः । परामिप्राय तत्त्वज्ञः यामुनाङ्गुलि मोचकः ॥ ६ ॥

देवराज कृपालब्धं षड्वाक्यार्थं महोदधिः । पूर्णार्थं लब्धसन्मन्त्राः शौरिपादाब्जं षट्पदः ॥ ७ ॥

त्रिदण्डधारी ब्रह्मज्ञो ब्रह्मज्ञान परायणः । रङ्गेश कैङ्कर्यं युतो विभूतिद्वयनायकः ॥ ८ ॥

गोष्ठीपूर्णकृपालब्धं मन्त्रराज प्रकाशकः । वररङ्गानुकृत्पत्तं द्राविडाम्भाय पारगः ॥ ९ ॥

मालाधरार्थं सुज्ञात द्रविडाम्भाय तत्त्वधीः । चतुस्सप्तति शिष्याज्ञः पञ्चाचार्यं पदाश्रयः ॥ १० ॥

प्रपीत विषतीर्थाम्भः प्रकटीकृत वैभवः । प्रणतार्तिहराचार्यं दत्तमिश्वैक भोजनः ॥ ११ ॥

पवित्रीकृतकूर्णेशो भागिनेय त्रिदण्डकः । कूरेश दाशरथ्यादि चरमार्थं प्रदायकः ॥ १२ ॥

रङ्गेश वेङ्गटेशादि प्रकटीकृतवैभवः । देवराजार्चनरतो मृकमुक्ति प्रदायकः ॥ १३ ॥

यज्ञमूर्ति प्रतिष्ठाता मन्त्रदो धरणीधरः । वरदाचार्यं सङ्कृतो यज्ञेशार्ति विनाशकः ॥ १४ ॥

अनन्ताशीष्टफलदो विठ्लेन्द्रं प्रपूजितः । श्रीशैलपूर्णं करुणालब्धं रामायणार्थकः ॥ १५ ॥

ஞி:

வடுகைம்பி அருளிச்செய்த

ஐ ராமாநுஜ அஃடோத்ர சதநாம ஸ்தோத்ரம்

ராமங்க: புஷ்டராணோ யத்தீர: கருணா: |
 காந்திமத்யாத்மன: ஸ்ரீமான் எனாறுவ விக்ரஹ: || 1 ||

வீவ சாஸ்த்ர தத்வஜ்ஞ: வீவஜ்ஞ: வீஜநப்ரிய: |
 நாராயண க்ருபா பாத: ஸ்ரீ பூதபுர நாயக: || 2 ||

அந்தே பக்தநந்தர: சேவநந்த வத்தந: |
 காஞ்சி பூணப்ரிய வக: ப்ரஸ்ராத்தி விநாச: || 3 ||

புனிய வீங்கிந்தந: வள்ளோ ப்ரஸ்ராங்கலமோக: |
 யாதவபாத்தபாத்த வகுங்கிசேநாடுரக: || 4 ||

அமோகோ வெங்கிலைபுநி: சுரா சேகநாச: |
 நின்த யநாஞ்சுந நி மேசந சிக்குன: || 5 ||

வேதநந்த தவயவரங்கோ வரதம்புரதநயக: |
 பரதப்பிரயத்தவஜ்ஞ: யாழுநாஞ்கும் மோக: || 6 ||

தேவரங் க்ருபாப்த ஒட்டவக்யாத்த உமோதந: |
 பூஞ்சை வப்த கந்த்தர: செனிப்பதாப்ஜ ஒப்த: || 7 ||

திரிந்டநமி ப்ரஸ்ரங்கோ ப்ரஸ்ரங்குநபரயன: |
 ருங்கே கங்கலயுத: வீழித்தல நாயக: || 8 ||

கோஷ்மபூர்ணக்ருபாப்த நத்ரரங் ப்ரகாக: |
 வரங்காஞ்சபாத்த த்ரவிடர்நாய பாரக: || 9 ||

மாதநாரீய வைத்துத த்ரவிடரம் நாய தத்வ: |
 சதுமைப்தி சித்யாட்ய: பட்சசரீயபதாக்ய: || 10 ||

ப்ரமித விஷ்ணுதநம: ப்ரகங்குதவயவ: |
 ப்ராந்தாத்தி ஹராரீய தத்த பினங்கபேஷ: || 11 ||

பதித்ரக்குத கூரேசே பதித்ரேதிந்டக: |
 கூரே தாந்தியாறி சுராத்த ப்ரதநயக: || 12 ||

ருங்கே வெங்கடேசமி ப்ரகங்குதவயவ: |
 தேவரங்கிசேந்த: முகஞ்சிப்பதநயக: || 13 ||

யஞ்சுநித்தி ப்ரதிப்பதந நந்தீசே தாந்த: |
 வரதநாரீய வத்பக்தோ வஞ்சேசாத்தி விநாச: || 14 ||

அந்தநாயிட பக்தே விடநேத்தப்பரபூஷித: |
 ஸ்ரீஒர பூணக்குஞ்சபந ராமாநுந்தக: || 15 ||

व्यासस्वत्रार्थं तत्त्वज्ञो बोधायन मनानुगः । श्रीभाष्यामि महाग्रन्थकारकः कलिनाशनः ॥ १६ ॥

अद्वैतमतविच्छेत्ता विशिष्टाद्वैत पारगः । कुरञ्ज नगरी पूर्णमन्त्ररत्नोपदेशकः ॥ १७ ॥

विनाशिताखिलमतः शेषीकृत रमापतिः । पुत्रीकृत शठारातिः शठजिद्वृणकोचकः ॥ १८ ॥

भाषादत्त हयग्रीवो भाष्यकारो महायशः । पवित्री कृतभूभागः कूर्मनाथ प्रकाशकः ॥ १९ ॥

श्रीवेङ्कटाचलाधीश शङ्खचक्र प्रदायकः । श्रीवेङ्कटेशश्वशुरः श्रीरामख देशिकः ॥ २० ॥

कृपमात्र प्रसन्नार्थो गोपिका मोक्षदायकः । समीचीनार्य सच्छिष्यः सत्कृतो वैष्णवप्रियः ॥ २१ ॥

कृमिकण्ठ नृपध्वंसी सर्वमन्त्र महोदधिः । अङ्गीकृतान्ध्रपूर्णर्यः सालग्राम प्रतिष्ठितः ॥ २२ ॥

श्रीमक्ताग्रामपूर्णेशो विष्णुवर्धन रक्षकः । बौद्धदध्वान्त सहस्रांशुः शेषरूप प्रदर्शकः ॥ २३ ॥

नगरी कृतवेदाद्रिः डिलीश्वर समर्चितः । नारायण प्रतिष्ठाता संपत्पुत्र विमोचकः ॥ २४ ॥

सनत्कुमार जनकः साधुलोक शिखामणिः । सुप्रतिष्ठित गोविन्दराजः पुर्णमनोरथः ॥ २५ ॥

गोदाग्रजो दिग्विजेता गोदाभीष्ट प्रपूरकः । सर्वसंशय विच्छेत्ता विष्णुलोक प्रदायकः ॥ २६ ॥

अव्यादत महद्वत्मा यतिराजो जगद्गुरुः । एवं रामानुजार्यस्य नामा मष्टोत्तरं शतम् ॥ २७ ॥

यः पटेच्छुण्याद्वापि सर्वान् कामानवाप्नुयात् ।

यदान्ध्रापूर्णेन महात्मनेदं स्तोत्रं कृतं सर्वेजनावनाय ।

तज्जीवभूतं भुवि वैष्णवानां वभूव रामानुज मानसानाम् ॥ २८ ॥

॥ श्रीरामानुज अष्टोत्र शतनामस्तोत्रं समाप्तम् ॥

மயாம குத்தராத்த நதவழிஃ: பேராயந உதங்க: ।
 ஸி யாத்யம யஹக்ஷ்தகாரக: கம்ஹாத: ॥ 16 ॥
 அத்வத நத விச்சேத்த விசித்தத்வத பாரக: ।
 குஷக நகி பூணம்தராத்தோபதேக: ॥ 17 ॥
 வீராரிதாமிலமத: சேஷ்குத ரமாபதி: ।
 புத்ரிகுத ரடாரத: சடஜீத ருணகேசக: ॥ 18 ॥
 பாதரத்த முயக்கோ பாத்யக்ரே மஹாய: ।
 பவித்ரிக்குத பூரக: கூம்ஹாத ப்ரகாசக: ॥ 19 ॥
 ஸி வேங்கடாசலாதீச சங்கக்ரப்தாயக: ।
 ஸி வேங்கடேசஸ்வர: ஸி ராமகதேசிக: ॥ 20 ॥
 க்ருபாமாத்ர ப்ரஸந்தர்மோ கோவநாமோநு தாயக: ।
 ஸமீதரீய ஸ்வரிஷ்ய: ஈக்குதோ ஸவங்னாவப்பிய: ॥ 21 ॥
 க்ருமிகண்ட க்ருபத்வமில ஸர்வமந்தர மஹாதத: ।
 அங்கிக்குதாத்ர பூத்ருயீ: வரக்கராமப்ரதிஷ்டித: ॥ 22 ॥
 ஸ்ரீபக்கராமபூதோ: ॥ விஷ்ணு வத்தந ரஷக: ।
 பெந்தத்வநத ஈஹராமக: சேஷருபப்ரதாசக: ॥ 23 ॥
 நகர்குத வேதாத்ரி: தாலிக்வர ஸமர்சித: ।
 நராயண ப்ரதிஷ்டாதா ஸம்பத்புதர விமோசக: ॥ 24 ॥
 நந்தமூரதுநக: ஈஹலோக ஸிரமணி: ।
 ஈாப்ரதிஷ்டத கோவந்தராஜ: பூணம்ஹாரத: ॥ 25 ॥
 கேதாக்ரே க்ரக்கிரேந கோதாமிஷ்டப்ரமுத: ।
 ஈவைஶசய விச்சேத்த விஷ்ணுகோபப்ரதாயக: ॥ 26 ॥
 அவ்யாஹதமஹதவத்தமா யநிராஜே ஜகத்குத: ।
 சுவம் ரமரங்குரீயமய நாம் நாம்பேதோத்தரம் சநம் ॥ 27 ॥
 ய: பெடை க்ருனுயத்வமி ஈவந் காமாத அவப்புயத: ।
 யதந்தர பூணை மஹாமநேதம் க்ரோத்ரம் க்ருதம் ஈவத்தாவதய: ।
 தல்லிவழதம் புளி ஈவத்தாவநம் பழவ ரமரங்க மநாஞ்சும் ॥

—

ஸ்ரீ ராமது ஜெஷ்டேதரத் ததாமஸ்தோத்ரம் ஸம்புக்னம்.

॥ श्रीः ॥

॥ श्रीमते रामानुजाय नमः ॥

श्रीरामानुजभूनिभिरुग्रहीताः

॥ मङ्गल श्लोकाः ॥

अशेष चिदचित्वस्तु शेषिणे शेषशायिने । निर्मलानन्द कल्याण निधये विष्णवे नमः ॥ १ ॥

समस्त चिदचिद्वस्तु शरीरायाखिलात्मने । श्रीमते निर्मलानन्तो दन्वते विष्णवे नमः ॥ २ ॥

अखिल भूवनजन्म स्थेमभङ्गादिलीले विनतविविदभूतवात् रक्षैकदीक्षे ।

श्रुति शिरसिविदीसे ब्रह्मणि श्रीनिवासे भवतु मम परमिन् सेषुषी भक्तिरूपा ॥ ३ ॥

श्रियः कान्तोनन्तो वरगुणगणैकास्पदवपुः हता शेषावत्यः परमस्वपतो वाञ्छनसयोः ।

अभूमिर्भूर्मिर्यो नतजनदशामादि पुरुषो मनस्तत्पादाद्वजे परिचरणसकंभवतु मे ॥ ४ ॥

परब्रह्म वैवाहं ब्रमपरिगतं संसारतियत् परोपाद्यलीढं विवशमशुभस्यास्पदमपि ।

श्रुति न्यायापेतं जगति विततं मोहनमिदं तमोयेनापास्तं स हि विजयते याष्टुन मृनिः ॥ ५ ॥

यत्पदां बोरुहाध्यान विद्वस्ता शेषकल्मषः । वस्तुदा मृपयातोहं याष्टुनेयं नमामितम् ॥ ६ ॥

॥ इति मङ्गल श्लोकाः समाप्ता ॥

எம்பெருமானுர் ஸ்ரீ ஸுக்திகளிலுள்ள மங்கள ச்லோகங்கள்

அசேஷ சித்திவங்கு சேஷனோ சேஷாயநே |
ஸ்ரீவாந்த க்ரியன தூயே விஞ்ஞவே நம: || 1 ||

அதை புத ஜம் குதேம பஞ்சதி ஏதே
ஈத விதிபூத ப்ரதாந்தக தங்கே |
க்ருதிஸிரி விதிப்பே ப்ரஹ்மனி ஸ்ரீதிவாகே
பவது மம பரஸ்மிந் சேஷாத் பக்திகுபா || 2 ||

ஸம்த சித்திவங்கு சிராயாகிரதமநே |
ஸ்ரீவே நிர்மா நந்தோதந்வதே விஞ்ஞவேநம: || 3 ||

ஸிய:கந்தோந்தோ வரகுணகணகாஸ்பதவடி,
உதாசேஷாவத்ய: பரமகபதோ வரங்மநாயே:
அழ்மி பூமியே நதஜநத்குரமதி புதோ
நந்தத் பாதாப்பே பரிசுணங்கம் பவதுமே || 4 ||

பரப்ரஹ்ம வாஜ்ஞம் ப்ரமபரிகதம் அங்காதியத்
பரேபரத்யஸ்டம் விவசமகபஸ்யாஸ்பதமலி |
க்ருதிந்யரயாபேதம் ஒக்கி ஈதந் மோஹநமிதம்
தமேர யேதாபாத்தம் ஈ ரமி விஜயதே யாமுநமி: || 5 ||

யத்பதாம் போகுமதயந விதவங்கதோசேஷ கஸ்மத: |
வங்குதா முபாயதோதாம் யாமுநேயம் நமாமி தம் || 6 ||

- | | | |
|---------------------------|----------------------------|----------------|
| 1. வேதார்த்த ஸங்கரஹம். | 2. ஸ்ரீ பாஷ்யம். | 3. வேதங்தஸாம். |
| 4. வேதங்ததீபம். | 5. வேதார்த்த ஸங்கரஹம். | 6. தோபாஷ்யம். |
| 7. 8. எம்பெருமான் விஷயம். | 5, 6. ஆளவங்தார் விஷயமானவை, | |

॥ श्रीः ॥

॥ श्रीमते रामानुजाय नमः ॥

श्रीमद्यामुनमुनिभिरनुगृहीतं

॥ स्तोत्ररत्नम् ॥

स्वादयन्निव सर्वेषां त्रयन्तार्थं सुदुर्गृहम् ।
स्तोत्रयामास योगीन्द्रं तं वन्दे यामुनाह्वयम् ॥
नमो नमो यामुनाय यामुनाय नमो नमः ।
नमो नमो यामुनाय यामुनाय नमो नमः ॥

—•—
नमो चिन्त्याद्यमुताङ्किष्ट ज्ञानवैराग्य राशये ।
नाथाय मुनयेऽगाध भगवद्भक्ति सिन्धवे ॥ १ ॥

तस्मै नमो माधुजिदद्विधि सरोजतत्वं ज्ञानानुरागं महिमाति शयान्तसीम्ने ।
नाथाय नाथमुनयेऽप्तं परत्रचापि नित्यं यदीयचरणौ शरणं मदीयम् ॥ २ ॥

भूयो नमोऽपरि मितान्युत भक्तितत्वं ज्ञानामृताङ्कि परिवाह शुभैर्वशोभिः ।
लोकेवतीर्णं परमार्थं समग्रं भक्तिर्योगाय नाथमुनये यमिनांवराय ॥ ३ ॥

तत्त्वेनयश्चिदचिदीश्वर तत्स्वभावं भोगपर्वं तदुपाय गदीरुदारः ।

सन्दर्शयन् निरभिमीतं पुराणरत्नं तस्मैन्मो मुनिवराय पराशराय ॥ ४ ॥

मातापितायुवतस्तनया बिभूतिस्सर्वं यदेव नियमेन मदन्ययानाम् ।

आद्यस्नः कुलपतेर्वकुलाभिरामं श्रीमद्दत्तद्विग्रहयुगलं प्रामामि मूर्भा ॥ ५ ॥

यन्मूर्धिमे श्रुतिशिरस्सुचं भातियस्मिन् अस्मन्ननोथस्सकलस्समेति ।

स्तोष्यामिनः कुलधनं कुलदैवतं तत् पादारविन्दं अरविन्दं विलोचनस्य ॥ ६ ॥

तत्त्वेनयस्य महिमार्णवं शीकराणुः शक्यो न मातुमपि शर्वपितामहाद्यैः ।

कर्तुं तदीयमहिमस्तुतिमुद्यताय महान्नमोऽस्तु कवये निरपत्रपाय ॥ ७ ॥

यद्वाश्रमावधि यथामितिवाप्यशक्तः स्तौम्येवमेव खलुतेषि सदास्तुवन्तः ।

वेदाश्वत्तुर्मुखमुखाश्च महार्णवान्तः कोमजतोरणकुलाचलयोर्विशेषः ॥ ८ ॥

किञ्चैषशक्त्यतिशयेन नतेनुकम्प्यः स्तोतापि तु स्तुतिकृतेण परिश्रमेण ।

तत्र श्रमस्तुसुलभो मम मन्दषुद्रेः इत्युद्यमोय मुचितो ममचावजनेत्र ॥ ९ ॥

नावेक्षसे यदि ततो भुवनान्यमूनि नालं प्रभो भवितुमेव कुतः प्रवृत्तिः ।

एवं निरसंगं सुहृदि त्वयि सर्वं जन्तोः स्वामिन् न चित्रं मिदमाश्रितवस्तलत्वम् ॥ १० ॥

स्वमाविकानवधिकातिशयेश्वितत्वं नारायणत्वयि नमृत्यति वैदिकः कः ।

ब्रह्माश्विव शश्वतमरवः परमः स्वराडिति ऐतेऽपि यस्य महिमार्णवं विश्रुपस्ते ॥ ११ ॥

ஸ்ரீ

ஸ்ரீ ஆளவந்தார் அருளிச்செய்த

ஸ்ரீதாத்ரரத்னம்

தனியன்

ஸ்வாதயந்திற ஸர்வேஷாம்
தாய்யந்தார்த்தம் ஸாதுர்க்ரஹம்
ஸ்ரோதந்தராமாஸ யோகிந்தர:
தம் வந்தே யாழுநாற்வயம்.

நமே நமே யாழுநாய யாழுநாய நமே நம:
நமே நமே யாழுநாய யாழுநாய நமே நம:

நமே சிந்தயாத்புதாக்லிஷ்ட ஜ்ஞாந வைரக்ய ராசயே |
நாதாய முந்தே அகாத பகவத் பக்தி லிந்தவே ||

தல்லம நமே மதுஜிதங்கரி ஸரோஜ தத்வ ஜ்ஞாநநுராக மஹிமாதிஶாயாந்த லீம்தே |
நாதாய நாத முந்தே அந்த பாதா சமி நித்யம் யதிய சாணேள சாணம் மதியம் || 1

பூயோ நமே அபரிமித அச்சுத பக்தித்தய ஜ்ஞாநம்குதாப்தி பரிவாஹ ஶாபைச் வகோபிஃ |
வேங்கேவதீசன பாமாத்த ஸமக்ர பக்தி யோகயே நாதமுந்தே யமிநாம் ஏராய || 2

தத்வேந யஸ்சித சித்ரஸ்வா நத் ஸ்வபாவ பேர்காபவர்க்க ததுபாய கதிருதா: |
ஸந்தச்சாயந் நிரமிமித புராணாத்தம் தல்லம நமே முறிவாய பராசாய || 3

மாதாபிதா வுவதயஸ் தநயா விழுதி: ஸர்வம் யதேவ நியமேந மதந்வயாநாம் |
ஆத்யஸ்ய ந: குபைதே: வகுள பிரமம் மீமத் ததங்கரி யுகளம் ப்ரணமாமி முர்த்தா || 4

யந் முத்திரி மே சுகுதி சிளஸ் ஸா- பாதி யஸ்மிந் அஸ்மந் மதேநாத பதஸ் ஸகலஸ் ஸமேதி |
ஸ்ரோதாஷ்யாமி ந:குலதநம் குலதைவதம் தத் பாதாரலிந்த மாவிந்த விளோசநஸ்ய || 5

தத்வேந யஸ்ய மஹிமார்ணவ சீகரானு: ஶக்யோ நமாதுமபி ஸ்வ பிதாமஹாத்யய: |
காந்தும் ததிய மஹிம ஸ்துதி முத்யதாய மற்யம் நமோஸ்து கவயே நிரபத்ரபாய || 6

யத்வா ஸ்ரமங்கி யதாமதி வாப்யஸ்கத: ஸ்ரேதனம் யேவமேவ கலு தேவி ஸ்த ஸ்துவத்த: |
வேதரி: சதுர்முக முகாஸ்ச மஹார்ணவாந்த: கோ மந்தி தோ: அனுகுலசையோர் விசேஷ: || 8

கிஞ்சாஷ சக்தயதிசயேந நதேது கம்ப்ய: ஸ்ரோதாபிது ஸ்துதி க்ருதேந பரிக்ரமேன: |
தத்ர ஸ்ரமஸ்து ஈாலபோ மம் மந்த புத்தே: இத்யக்தமேய முசிதோ மமசாப்ஜுதே || 9

நாவேகட்டோ யதி ததோ வுவதந்யமுறி நாஸம் ப்ரபோ பவிதுமேவ குத: ப்ரங்குத்தி: |
ஏவம் நிஸர்க்க ஈாற்றுதி தவயி ஸர்வஜந்தோ: ஸ்வமிந் நசிதா மிதமாக்த வத்ஸலத்வம் || 10

ஸ்வாபாலிக அநவதிகாதிசய சித்ருத்வம் நாராயண தவயி நம்குஞ்யதி வைதிக: க: |
ப்ரங்மா சிவஸ் ஶதமக: பரமஸ்வாதி ஏதேவி யஸ்ய மஹிமார்ணவ விப்ருஷஸ்தே || 11

कः श्रीः श्रियः परमसत्त्वसमश्रयः कः कः उण्डरीकनयः पुरुषोत्तमः कः ।
 कस्यायुतायुतशरैकं कलांशकांशे विश्वं विचित्रं चिदचित्प्रविभाग इत्तम् ॥ १२ ॥
 वेदापहारं गुरुपातकं दैत्यपीडादि आपद्विमोचनं महिषं फलप्रदानैः ।
 कीन्यः प्रजापशुपतीं परिपातिकस्य पादोदकेन स शिवः स्वशिरोऽृतेन ॥ १३ ॥
 कस्योदरे हरविरिच्छा मुखः प्रपञ्चः कोरक्षतीममजनिष्ठच कस्य नामेः ।
 क्रान्त्वा निर्गीर्यं पुनरुद्दिरति त्वदन्यः कः केन वैष्णवं परवानिति शक्यशङ्कः ॥ १४ ॥
 त्वां शीलरूपचरितैः परमप्रकृष्टं सत्वेन सात्त्विकतया प्रबलैश्च शास्त्रैः ।
 प्रख्यातं दैवं परमार्थं विदां मतैश्च नैवासुरः प्रकृतयः प्रभवन्ति बोद्धुम् ॥ १५ ॥
 उल्लङ्घितं त्रिविधसीमं समातिशायि संभावनं तत्र परित्रिद्विमस्वमावम् ।
 मायाबलेन भवतापि निगुहमानं पश्यन्ति केचिदनिश्चं त्वदनन्यं भावाः ॥ १६ ॥

यदण्डमण्डान्तरं गोचरञ्जयत् दशोत्तराण्यावराणि यानिच ।
 गुणाः प्रधानं पुरुषः परंपदं परात्परं ब्रह्मत्वं ते विभूतयः ॥ १७ ॥
 वशी वदान्यो गुणवानृजिश्चुचिः मृदुर्दयालुर्मधुरः स्त्रिरस्तमः ।
 कृती कृतज्ञं स्त्वमसि स्वमावतः समस्तं कल्याणगुणामृतोदधिः ॥ १८ ॥
 उपर्युपर्यञ्ज भुवोपि पूरुषान् प्रकल्प्य ते ये शंतमित्यनुक्रमात् ।
 गिरस्त्वदेकैकं गुणावधीप्यथा सदास्थिता नोद्यमतोऽतिशेरते ॥ १९ ॥
 त्वदाश्रितानां जगदुद्भवस्थिति प्रणाशं संसारं विमोचनादयः ।
 भवन्तिलीला विद्यथ वेदिकाः त्वदीयं गंभीरमनोनु सारिणः ॥ २० ॥
 नमो नमोवाञ्छनसाति भूमये नमो नमो वाञ्छनसैकं भूमये ।
 नमो नमोऽनन्तमहाविभूतये नमो नमोऽनन्तं दर्यैकं सिन्धवे ॥ २१ ॥
 नधर्मनिष्ठोऽस्मि नचात्मवेदी न भक्तिमां त्वच्चरणारविन्दे ।
 अकिञ्चनोऽनन्यगतिशरण्य ! त्वत्पादमूलं शरणं प्रपद्ये ॥ २२ ॥
 ननिन्दितं कर्मतदस्ति लोके सहस्रशो यन्नमया व्यधायि ।
 सोहं विपाकावसरे मुकुन्दं क्रन्दामि संप्रत्यगति स्तवाग्रे ॥ २३ ॥
 निमज्जतोऽनन्तं भवार्णवान्तः चिरायमे कूलमिवासि लब्धः ।
 त्वयापि लब्धं भगवन्निदार्नीं अनुचर्मं पात्रमिदं दयायाः ॥ २४ ॥
 अभूतं पूर्वं मम भावि किंवा सर्वं सहेमे सहजं हि दुःखम् ।
 किन्तु त्वदग्रे शरणागतानां पराभवो नाथ ! नतेऽनुरूपः ॥ २५ ॥
 निरासकस्यापि नतावदुत्सहे महेशं हातुं तत्र पादपङ्कजम् ।
 रुपा निरस्तोपि शिशुः स्तमन्धयः न जातु मातुश्वरणौ जिहासति ॥ २६ ॥

- காநு: க்ரீயா பரமஸ்வர ஸமாஸ்கரி கி கி பண்டரீக நயநி புருஷோத்தமகி |
கன்யாவுதாயுத ஈதைக கரைமஸ காம்ரோ விஸ்வம விதிர சிதிரித் ப்ரவிபரக உத்தம || 12
- வேறொப்பாரா குபுரதக ஈத்தயிடாலி ஆபத் விமேசந மஹில்ட பல ப்ரதாநை |
கோத்யச் ப்ரஜா பகுபதி பரிபாலி கன்ய பரதோதாகை ஸிவ ஸ்வ சிரோத்ருதே || 13
- கன்யோதார ஹா விரிஞ்ச குகி ப்ரபஞ்ச: கோ ரஷ்ட மமஜநின்டீக கன்ய நாபே |
க்ராத்தவா நிச்சய புநகுத்திரி த்வதந்ய: கி: கோ கைவாட பாவாந்தி ஶக்யஹங்க: || 14
- த்வாம் ஶ்ரீ குப சிரைத: பரம ப்ரக்குஷ்ட ஸத்வேந ஸாத்விதயா ப்ரபலைஶ்ச சாந்த்ரை |
ப்ரக்யாத ஈதவைபாமாந்த விதாம் மதைஶ்ச ஈதவைஶா ப்ரக்குதய: ப்ரபஞ்சி போத்தும் || 15
- உங்கள்தெத த்ரிவித ஶீமஸமா இஸாயி ஸம்பாவநம் தவ பரிப்ரடிம ஸ்வபாவம் |
மாயா பலேந பவதாபி நிகுஞ்யமாநம் பஸ்யந்தி கேசிதந்ஶம் த்வதநந்ய பாவ: || 16
- யந்நட மண்டாந்தா கோசாஞ்ச யத் தசோத்தரான் யாவரனுறி யாந்தி |
குனு: ப்ரதாநாம் புகுஷ: பரம்பதம் பராத்பரம் ப்ரஹ்மச தே விபூதய: || 17
- ஏ வதாந்யோ குணவாந் குஜாஸ் ஶாகி: ம்ருதுச் தயானுச் மதுர: ஸ்திரஸ் ஸம: |
க்ருதி க்ருதஜ்ஞன் த்வமஸி ஸ்வபாவத: ஸமஸ்த க்ளயான குனும்குதோத்தி: || 18
- பெருப்பயப்பஜ புவோயி பூருஷாந் ப்ரகல்ப்ய தேயே ஈதமீத் யதுக்ரமத: |
இர: த்வதேகைக குனுவதீப்ஸயா ஸதா ஸ்திரா நோத்யமதோதீசோதே. || 19
- த்வதாந்திரநாம் ஜகத் உத்பவ ஸ்திரி: ப்ரஞ்ச ஸ்ம்ரோ விமேசநதய: |
பவத்தி லீரா விதயஶ்ச ஈவதிகா: த்வதீய கம்பிர மநோதுஸரின: || 20
- நமேர நமேர வாஸ மநஸாதி பூமயே நமேர நமேர வாஸ மநதைக பூமயே |
நமேர நமேரந்த மஹா விபூதயே நமேர நமேரந்த தயைகளிந்தவே. || 21
- நதம் நிற்கேடோஸ்மி நசாந்தம் வேதி ந பக்கி மாம் த்வச் சானுராயிந்தே |
அதிஞ்சந: அந்தயகதி: சான்ய: த்வத் பாதருலம் ஶரணம் ப்ரபத்யே. || 22
- ந நித்திதம் க்கம் தத்தில் கோகே ஸநாஸ்ரோயந்த மயா ஸ்யதாயி |
கோதூம் விபரகாவஸரே முகுந்த க்ரந்தாமி ஸம்ப்ரத் யகதிஸ் தவாக்கே. || 23
- ந நித்திதம் க்கம் தத்தில் கோகே ஸநாஸ்ரோயந்த மயா ஸ்யதாயி |
த்வயாயி ஸ்தம் பகவத்திராதி: அதுத்தமம் பாத்ரமிதம் தயாயா: || 24
- அழுதழுப்பும் மம பாவி கிம்வா ஸ்வம் ஸநேஹ மே ஸநாஜம்ஹி து:க்கம் |
மித்து த்வதக்கே ஸானுகதாநாம் பராபவேர நாத ந தேதுகுப: || 25
- ந ராகஸ்யாயி நதாவ துத்தஸரே மஹேஸ ஹாதும் தவ பாத பங்கஜும் |
குஷா நிரங்கோயி பரிஶா: ஸ்தநந்தய: ந ஜீரு மாதுச் சாணை ஜீரோஸா. || 26

तवामृतस्यन्दिनि पादपङ्कजे निवेशितात्मा कथमन्यदिच्छति ।
 स्थितेऽरविन्दे मकरन्द निर्भरे मधुव्रतो नेक्षुरकं हि वीक्ष्यते ॥ २७ ॥
 त्वदंघिमुदिश्य कदापि केनचित् यथातथावपि सकृत्कृतोऽग्निः ।
 तदैव मुण्णात्यशुभान्यशेषतः शुभानि पुण्णाति नजातु हीयते ॥ २८ ॥
 उदीर्ण संसार दवाशुशृणिं क्षणेननिर्वाप्य पराञ्चनिर्वृतिम् ।
 प्रथच्छति त्वच्चरणारुणांशुज द्वयानुरागामृत सिन्धुशीकरः ॥ २९ ॥
 विलासविक्रान्तं परावरालयं नमस्यदार्तिक्षणे कृतक्षणम् ।
 धनं मदीयं तव पादपङ्कजं कदानु साक्षात्करवाणि चक्षुषा ॥ ३० ॥
 कदापुनश्चक्षु रथाङ्गकल्पकं च्छजारविन्दाङ्गकुशं वज्रलाङ्घनम् ।
 त्रिविक्रिम ! त्वच्चरणांशुजद्वयं मदीयमूर्धान मलङ्गरिष्यति ॥ ३१ ॥
 विराजमानोञ्जलपीत वाससं स्मितातसीद्धून समामलच्छविम् ।
 निमग्ननाभिं तनुमध्य मुच्चतम् विशालवक्षस्थलं शोभिलक्षणम् ॥ ३२ ॥
 चकासतं ज्याकिण कर्कशैश्शुभैः चतुर्भिराजानु विलंबिभिर्भुजैः ।
 प्रियावतंसोत्पलकर्णभूषणं क्षुथालकावन्धं विमर्दं शंसिभिः ॥ ३३ ॥
 उदग्रपीनांस विलंबिकुण्डलालक्षवली बन्धुर कम्बु कल्पवरम् ।
 मुखश्रिया न्यकृतपूर्णनिर्मलामृतांशु विवांशुरहोञ्जलश्रियम् ॥ ३४ ॥
 प्रधुद्धं मुग्धांशुज चारुलोचनं सविभ्रमश्रुतमुञ्जलाधरम् ।
 शुचिस्तंत्रं कोमलगण्डमुक्त्रसं ललाट पर्यन्तं विलम्बितालकम् ॥ ३५ ॥
 स्फुरत्किरीटाङ्गदहारकण्ठिका मणीन्द्र काञ्चीगुण नूपुरादिभिः ।
 रथाङ्गं शंखासि गदाधनुर्वरैः लसकुलस्या वनमालयोञ्जलम् ॥ ३६ ॥
 चकर्तयस्या भवनं भुजान्तरं तवत्रियं धाम वदीय जन्मभूः ।
 जगत्समसं यदपाङ्गं संश्रयं यदर्थमंबोधिरमन्थ्य बन्धिच ॥ ३७ ॥
 स्वैरैश्च रूप्येण सदानुभूतयाऽप्यपूर्ववत् विम्मयमाद धानया ।
 गुणेन रूपेण विलासचेष्टितैः सदातवैर्वोचितया तवश्रिया ॥ ३८ ॥
 तयासहासीनमनन्तं भोगिनि प्रकृष्टविज्ञान बलैकं धामनि ।
 फणामणिवात मयूखमण्डलं प्रकाशमानोदरं दिव्यं धामनि ॥ ३९ ॥
 निवासशय्यासनपादुकांशुकोपधानवर्षातप वारणादिभिः ।
 श्रीरभेदेस्तवं शेषतां गतैर्यथोचितं शेषं इतीरिते जनैः ॥ ४० ॥
 दामस्सखा वाहनमासनं ध्वजो यस्ते वितानं व्यजनं त्रयीमयः ।
 उपस्थितं तेन पुरो गरुदमता स्वदूधिसंमर्दं किणाङ्गं शोभिना ॥ ४१ ॥

- தவம்குதல் யந்திறி பாதபம்களே நனோசிதாத்மா கதமந்யதிச்சதி |
க்லிடே ரவித்தே மகாந்த நிச்ப்பே மதுவரதே நெஷ்டாகம் ரவி விஷாதே. || 27
- த்வத்துக்கி முத்திஸ்ய கதாபி கேந்தித் யதா ததா வாபி ஸக்ருத் க்ருதேஞ்சஸி, |
ததவ முஷ்ணுத் யஸாபாந் யசேஷத, ஶபாந் புஷ்ணுதி நஜாது ரவியதே, || 28
- உதிர்ஜனம்ஸா தவஸா ஶாகஷனிம் காணேந நிர்வாப்யபரஞ்ச நிர்வங்குதிம் |
ப்ரயக்கவி த்வச் சானுருணும்புஜ த்வயாதுராகாம்குத விந்துஶர்கா, || 29
- விலாஸ விக்ராந்த பராவராஸயம் நமஸ்யதார்த்தி காபணே க்ருதகஷனம் |
நநம் மதீயம் தவ பாதபங்கஜம் கதாநு ஸாகஷாத் காவாணி சகாஷா. || 30
- கதா புதஸ் ஶங்க ரதங்க கல்பக த்வஜார விந்தாங்குஸ வஜ்ர ளாஞ்சதம் |
த்ரிவிக்ரம ! த்வச் சானும்புஜ த்வயம் மதீய முந்தாநம் அலங்கரிஷ்யதி. || 31
- விராஜமாநோந்த்ரங்கல பித வாஸஸ்மிதாதலீ ஸுந ஸமாமலச்சவிம் |
நிமக்நநாபிம் தநுமத்ய முந்நநம் விஶாலவஷன் ஸ்தல ஶோபி லகஷனாம். || 32
- சகாதைம் ஜ்யாவண கங்க்கஸஸ்ப் ஶாபை: சதுர்ப்பி ராஜாநு விளம்பிபிர் புதை: |
ப்ரியாவதம் சோத்பல கர்ண பூஷண ஶ்லதாலகா பந்த விமர்த்த ஈம்பிபி: || 33
- உதக் ரீநாம்ஸ விலம்பிகுண்டல அலகாவளி பந்துர கம்புகந்தாம் !
நுக ஶ்ரீயா ந்தயக்குத பூஷண நிர்மல அம்ருதாம்ஶா பிம்பாம்புகுபோதங்கல ஶ்ரீயம் || 34
- ப்ரபுதத முக்தாம்புஜ சாரு லோசனம் ஸவிப்ரம ப்ருதை முந்வலதாம் |
ஶாகி ஸ்மிதம் கேமலகண்ட முந்தஸம் லலாட பர்யந்த விலம்பிதாலகம் || 35
- ஸ்புத இடோங்கத ஹரா கண்டிகா மனீந்தர காஞ்சி குண நூபுராதிபி: |
உதங்க ஶங்காவி கதா ததுவரை: ஸதந் துலஸ்யா வந்மாலயோந்வலம் || 36
- சகர்த யஸ்யா பங்கம் புஜாந்தரம் தவ ப்ரியம் தாம யதீய ஜந்மமு: |
ஜகத் ஸமஸ்தம் யதபாங்க ஸம்ப்ரயம் யதர்த்த மம்போதி ரமந்தயபந்திச
ஸ்வைஹஸ ருப்யேண ஸதாது பூதயா அப்யழ்வவத் விஸ்மய மாதாநயா |
குணேந குபேண விலாஸ சேஷ்டிதத: ஸதா தவவேஷ சிதயா தவ ஶ்ரீயா || 38
- தயா ஸதாவீந மந்த போகிறி ப்ரக்குஷ்ட விழ்ஞாத பஜிக தாமறி |
பனுமணி வாத மழுக மண்டல ப்ரகாசமாநோதா திவ்ய தாமறி || 39
- நவாஸ ஶய்யாஸந பாதுகாம்ஶாக உபதாந வர்ஷாதப வரானுதிபி: |
ஸரிபேதை: தவ ஶேஷதாங்க கதை: யதேசிதம் ஶேஷ இதிரே ஜநை: || 40
- நஸஸ் ஸக வாறந மாஸநம் தவஜி, யஸ்தே விதானம் வயஜநம் த்ரயி மய, |
பெஸ்திதம் தேந புரோக குந்மதா த்வதுக்கி ஸம்மந்த லினூங்க ஶேஷபிநை || 41

त्वदीयधृक्तोऽित शेषभोजिना त्वया निसृष्टात्मभरेण यथाथा ।
प्रियेण सेनापतिना न्यवेदि तत्त्वदानु जानन्त मुदारवीक्षणैः ॥ ४२ ॥

इताखिलक्षेश्वरमलैस्वभावत स्तदानुकूलैक सैस्तवोचितैः ।
गृहीततत्त्वरिचार साधनैनिषेव्यमाणं सचिवैर्यथोचितम् ॥ ४३ ॥

अपूर्वनानारसभाव निर्भर प्रबुद्धया मुग्धविग्धलीलया ।
क्षणाणुवक्षिप्तपरादिकालया प्रहृष्यन्तं महिर्षीं महाभृजम् ॥ ४४ ॥

अचिन्त्य दिव्यादृश्वत नित्ययौवन स्वभाव लावण्य मयामृतोदधिम् ।
श्रियः श्रियं भक्तजनैकजीवितं समर्थमाप्तसखमर्थिकल्पकम् ॥ ४५ ॥

भवन्तमेवानु चरभिरन्तरं प्रशान्तनिश्चेष मनोरथान्तरः ।
कदाहमैकान्तिक नित्यकिङ्करः प्रहृष्यपित्यामि सनाथजीवितः ॥ ४६ ॥

विगग्नुचिविनीं निर्देय मामलञ्ज परमपुरुष ! योऽहं योगिवर्यग्रगण्यैः ।
विचिग्निव सनाकाधैर्यथात्मतन्तदूरं तत्परिजन भावं कामये कामवृत्तः ॥ ४७ ॥

अपराध सहस्रभाजनं पतितं भीमभवार्णवोदरे ।
अगर्ति शरणागतं हरे ! कृपयाकेवल मात्मसात्कुरु ॥ ४८ ॥

अविवेक घनान्वदिव्यमुखे वहुधा सन्तत दुःखवर्षिणि ।
भगवन् भवदुर्दिने पथः स्वलितं मामलोकयाच्युत ॥ ४९ ॥

नमृषापरमार्थमेवमे शृणु विज्ञानपनमेक मग्रतः ।
यदिमे नदयिष्यसे ततो दयनीयत्व नाथ ! दुर्लभः ॥ ५० ॥

तदहं त्वद्वते न नाथवान् मद्वते त्वं दयनीयवान् च ।
विविनिर्मितमेतदन्वयं भगवन्पालय मासम जीहपः ॥ ५१ ॥

वपुरादिषु योऽपि कोऽपि वा गुणतोऽसानि यथातथाविधः ।
तदहं तत्परादपश्ययोः अहमदैव मया समर्पितः ॥ ५२ ॥

मम नाथ यदस्ति योऽस्म्यहं सकलं तद्वि तवैव माधव ।
नियतस्मिति प्रबुद्ध धीरतवा किं तु समर्पयामिते ॥ ५३ ॥

अवबोधितवानिमां यथा मयि नित्यां भवदीयतां स्वयम् ।
कृपयैतदनन्यं भोग्यतां भगवन्भक्तिमयि प्रयच्छमे ॥ ५४ ॥

तत्पराव सत्रेषु मासम भूदपि मे जन्म चतुर्षुखात्मना ॥ ५५ ॥

தவதிய புக்தோஜ்ஜித சேஷடி போஜிநா தவயர நின்குஷ்டாத்ம பாரண யத்யதா |
பரியேன ஸெநாபதிநாந்யவேதி தந் ததாகுஜாநம் தமுதா விஷ்ணை : ||

42

தநாவில க்ஷேச மலைஸ் ஸ்வபாவத : ஸநாதுகூல்லயைக ரணைஸ் தவேசிதை : |
க்ருஹீதத் தத் பரிசா ஸாதநை : நினேஷ்யமாணம் ஸசிவைர் யதோசிதம் ||

43

அழுங்க நாநா ஈஸ பாவ ஸ்ரிப்பா ப்ரபுத்தயா முக்த விதக்த லீலயா |
ஈனுநுவத் ஈப்த பராதிகாலயர ப்ரஹர்ஷியந்தம் மஹிஷும் மறை புஜம் ||

44

அசித்திய தின்யத்புத நித்யயெளவந ஸ்வபாவ ஸாவண்ய மயாம்குதோதநதிம |
ஸரியி: ஸரியம் பக்த ஜுதைக ஜீவிதம் ஸமர்த்தம் ஆபத்ஸகம் அச்தி கஸ்பதம் ||

45

பவந்த மேவா நுசாங் நிரந்தரம் ப்ராந்த நிஸ்சோஷ மதோதாந்தர : |
கதாஹ மைகாந்திக நித்ய சிங்கர : ப்ரஹர்ஷியஸ்யாமி ஸநாத ஜீவிதம் ||

46

திகஶாசி மலிவிதம் நித்தயம் மாமலஜ்ஜம் பரமபுருஷ யோஹம் யேவிவர்யாக்ர கன்றய : |
விதிசிய ஸநாகாத்யய : தயாது மத்யந்த தூரம் தவ பரிஜ்ஞ பரவம் காமயே காம வ்ருத்த : ||

47

அபாத ஸஹஸ்ர பாஜநம்புதிதம் பீம பவார்ண வேதாசே |
அச்சிம் ஸரஞ்ஞகதம் ஜாசே க்ருபாய கேவல மரத்ம ஸாத் குரு : ||

48

அவிவேக கநாந் திங்முகே பறாதா ஸந்தத து:க்க வர்விணி :
பகவந் பவ துர்த்திசே பத : ஸ்காதிதம் மாமவலோகய அச்யுத ||

49

நம்குஷ பரமார்த்தமேவ மே ச்குனு விழ்ஞாபந மேக மக்த : |
யதி மே ந தயிஷ்யஸே தத : தயதியஸ் தவ நாத து:ஸப : ||

50

ததஹம் தவத்குதே ந நாதவந் மத்குதே தவம் தயநீயவந் நச |
யிதி நிர்மிதம் ஏததந்வயம் பகவந் பாலய மாஸ்ம ஜீஹப : ||

51

வடிரதிஷா யோபி கோபிவ குணதோஸாநி யதா ததா வித : |
ததஹம் தவ பாத பத்மயே : அஹமத்யயவ மயா ஸமர்ப்பித : ||

52

மம நாத யதஸ்தி யோ ஸ்ம்யஹம் ஸ்கலம் தத்தி தவைய மாதவ : |
தியத ஸ்வமிதிப்புத்ததி : அதவா சிந்து ஸமர்ப்பயமி தே ||

53

அவபேசதிவாங் இமாம் யதா மயி நித்யாம் பவதீயதாம் ஸ்வயம் |
க்ருபயைததந்ய போக்யதாம் பகவந் பக்திமபி ப்ரயச்ச மே : ||

54

தவ தாஸ்ய ஸாகைக ஸங்கிளாம் பவதேஷ்வல்த்வபி டெ ஜந்ம மே : |
திதா வஸதேஷா மாஸ்மழுத் அபி மே ஜந்ம சதுர்முகாத்மநா ||

55

सङ्कृतदाकारविलोकनाशया हणीकृतानुराम भूक्तिष्ठितिः ।

महात्मभिर्मा मवलोक्यतां नय क्षेणोऽपि ते यद्विरहोऽतिदुस्सहः ॥ ५६ ॥

नदेहं न प्राणाम च सुखमशेषाभिलिपिं नचात्मानं नान्यत्किमपि तव शेषत्वविभवात् ।
वहिर्भूते नाथ ! क्षणमपि सहे यातु शतधा विनाशं तत्सत्यं मधुमथन ! विज्ञापनगिदम् ॥ ५७ ॥

दुरन्तस्या नादेरपरिहरणीयस्य महतो निहीनाचारोऽहं वृषशुरशुभ आ स्पदमपि
दयासिन्धो ! बन्धो ! निरवधिक वात्सल्य जलधे ! तव सारं सारं गुणगण मितीच्छामि गतमीः ॥ ५८ ॥

अनिच्छन्नप्येवं यदि पुनरितीच्छन्निव रजस्तमश्छब्दस्तुतिवचनमङ्गीमरचयम् ।

तथापीत्यं रूपं वचनवलम्ब्यापि कृपया त्वमेवैवं भूतं धरणीधर ! मे शिक्षयमनः ॥ ५९ ॥

पिता त्वं माता त्वं दयितवनयस्त्वं प्रियसुहृत त्वमेव त्वं मित्रं गुरुसि गतिश्वासि जगताम् ।

त्वदीयस्त्वद्भूत्यत्वं परिजनस्त्वद्वितिरहं प्रपञ्चैवं सत्यमहमपि तवैवास्मि हि भरः ॥ ६० ॥

जनित्वाऽहं वंशे महति जगति ख्यातयशासं शुचीनां युक्तानां गुणपुष्पतस्त्वस्यितिविदाम् ।

निसगदिव त्वच्छरणकमलैकान्त मनसां अधोधः पापात्मा शरणद ! निमज्जामि तमसि ॥ ६१ ॥

अमर्यादः क्षुद्रश्वलमति स्वस्याप्रसवभूः कृतमो दुर्मनी स्मरपरवशो वश्चानपरः ।

नृशंसः पापिष्ठः कथमहमितो दुःखजलधे : अपारादुत्तीर्णस्त्वं परिचरेयं चरणयोः ॥ ६२ ॥

रघुवर ! यदभूत्स्त्वं तादृशो वायसस्य प्रणत इति दयालुर्यच्च वैद्यस कृष्ण ! ।

प्रतिभव मपरादधुर्षुग्म ! सायुज्यदोभूः वद किमदमागत्स्य तेऽस्ति क्षमायाः ॥ ६३ ॥

ननु प्रपञ्चसङ्कृदेव नाथ ! तवाहमस्तीति च याचमानः ।

तवानुकम्प्यः स्मरतः प्रतिज्ञां मदेकवर्जं किमिदं ब्रतं ते ॥ ६४ ॥

अकृत्रिमत्वच्छरणारविन्द प्रेमप्रकर्षावति मात्मवन्तम् ।

पितामहं नाथमुनिं विलोक्य प्रसीद मद्वृत्तमचिन्तयित्वा ॥ ६५ ॥

यत्पदाम्भोरुह ध्यानविघ्वस्ताशेषकलमषः ।

वस्तुतामुपयातोऽहं यामुनेयं नमामि तम् ॥

॥ इति स्तोत्ररत्न समाप्तम् ॥

- ஈக்ருத் தவதார விலோக நாஸய த்ருணிக்குருதாதுதம புக்கி முக்கியி, |
மஹாத்மபிசி மரம் அவலோக்யதாம் நய அடனேபி ஓத வத் விரதோ அதிதல்ஸநா: || 56
- நாதரூம் நப்பானாந் நா ஈங்கம் அசேஷாபிலவிதம்
நாத்மாநம் நாந்யத் திமபி நவ சேஷத்வ விபவாத் |
பாவிச்முதம் நாத அடனமபி னவேறயாது சதா
விதாஸம் தத்தந்யம் மதுமதந விற்குபானமிதம் || 57
- துர்த்தஸ்ய நாடே பரிநிராணியஸ்ய மஹத,
நிற்க சாரோஹம் ந்ருகர் அகபல்யாஸ்பதமபி |
தயாலிந்தோ பந்தே நிரவதிக வாத்தனல்ய ஜலதே
தவ ஸ்மரம் ஸ்மரம் குணகன மித்ச்சாமி கதபி: || 58
- அநிச்சந்தப்பேயைம் யதிபுதரித்சந் தவ ஏஜ:
தமச்சந்தச் சந்மஸ்துதி வசந பங்கீமாசயம் |
ததபீத்தம் குபம் வசந மவலம்பயை க்ருபய
த்வமேவையைம் பூதம் தாணிதா மே சிகநை மந: | 59
- பிதாத்வம் மாதாத்வம் தயித தநயஸ்த்வம் ப்ரியளாற்றுத் தவமேய
த்வம் மித்ரம் குருவி கதிச்சாவி ஜகதாம் |
தவதீய: தவத்ப்ருத்ய: தவ பரிஜந: தவத்கிராஹம்
ப்ரபந்தஶ்சைவம் ஸத்யமைபி தவவையல்மிழி பா: || 60
- ஜநத்வாஹம் வம்பே மஹதி ஜகதி க்யாத யஸஸாம்
கசிநாம் யுக்தாநம் குணபுருஷ தத்வஸ்திதி விதாம் |
பிளக்கக்காரேதவ தவச்சான கமலைகாந்த மநஸாம்
அதேத: பாபாத்மா சாணத நிமந்துஜாமி தமலி: || 61
- அமர்யாத: அாத்ரஸ் சமைதி ரஸாயப்ரஸவபு,
க்ருதக்நோ துர்மாதி ஸ்மரபவஸோ வஞ்சபா: ந்ருஸம்ஸ: பரமின்ட: |
கதமஹமிதோ துக்க ஜலதே:
அபராதாதுத்திர்ணன்ஸ்தவ பரிசேயம் சாணயோ: || 62
- ஏகுவ யதபூஸ்த்வம் தாத்குரோ வாயஸஸ்ய
ப்ரணத இதி தயானு யச்ச சைந்யஸ்ய க்ருஷ்ண ! |
ப்ரதிபை மபாத் துர்முக்த ஸயபுஜ்யதோபு:
வத மெபதமாக: தஸ்ய தேஸ்தி அமரயா: || 63
- நது ப்ரபந்தல்ஸக்குருதேவ நாத தவாஹமஸ்மிதீச யாசமா ந: |
தவா துகம்பய: ஸ்மரத: ப்ரதிஜ்ஞூம் மதேக வர்ஜும் மீதம் வரதங்கே || 64
- அக்ருத்ரிம தவச் சானாவித்த ப்ரேம ப்ரகக்ஷாவதிம் ஆத்மவந்தம் |
பிதாமஹம் நாதமுதிம் விலோக்ய ப்ரஸீத மத்வருத்த மசிந்தயித்வா || 65
- யத் பதம்போகுறு த்யாத வித்வஸ்த அசேஷ கல்மஷ: |
வஸ்துதா முபயாதோஹம் யாமுதேயம் நமாமதம் ||

(ஈநேந்தீர் நந்தம் யஸப்தம்)

॥ श्रीः ॥

॥ श्रीमते रामानुजाय नमः ॥

॥ धार्टीपञ्चकम् ॥

प्रियोः रामानुजामूर्त्यः

ता रूपं पञ्चकम्

पाषण्डदुमषण्ड दावदहनः चार्वाकशैलाशनिः बौद्धध्वन्तनिरासवासरपतिः जैनेभ कण्ठीरभः ।
मायावादि भुजङ्गभङ्गगुडः त्रैविश्चूडामणिः श्रीरङ्गजयधक्षजो विजयते रामानुबोद्धं मुनिः ॥ १ ॥

प्राघसंट त्वुष्मिसंट त्राप्तसंटः सांघक अक्षाण्डिः

प्रेष्टक्त्वान्तक्त्रिरावावापत्तिः लज्जेपक्षामृपः ।

मायावादि पूज्यंपक्षपक्षकुटः त्रिवर्णित्यकुटामणिः

त्रिरंपेत्र ल्याप्तिरेत्रा लिज्यते रामानुजेऽरायम् गुप्तः ॥ १ ॥

पाषण्डषण्डगिरि स्पण्डनवज्जदण्डः प्रच्छल्लवौद्रमक्षरालयमन्थ दण्डाः ।

वेदान्तसारं सुखदर्शनीरीपदण्डः रामानुजस्य त्रिलक्षन्ति मुनेलिंदण्डाः ॥ २ ॥

प्राघसंटक्षमिक्षामृप वृष्ट्यक्षमृप उपक्षक्त्रिपक्षमृप उपक्षक्त्रिपक्षमृप ।

वेदान्तक्त्रिपक्षक्त्रिपक्षमृप रामानुजमृप लिज्जामृप उपक्षमृप उपक्षमृप ॥ २ ॥

चारित्रोदारदण्डं चतुरनयपथालेकिया केतुदण्डं सदिव्यादीपदण्डं सकलकलिकथासंहृदेः कालदण्डम् ।
प्रथ्यन्तालम्बदण्डं त्रिष्वनविजयच्छत्रसौर्कर्मदण्डं दसेसमानुजार्याः प्रतिकथक्षिर्वर्वज्जदण्डं त्रिदण्डम् ॥

Srikrishna श्रीकृष्णक्रांत त्राप्तम् श्रुता त्र्यपक्षमृपकीया त्रिक्षुक्षमृपम्

त्रिलीक्ष्यात्पक्षमृप लक्षक्षमृप लिज्जेत्रेत्रा त्राप्तम् ।

त्रिप्यन्तालम्बपक्षमृप त्रिपक्षमृप लिज्जामृप उपक्षमृप ।

त्रिक्षेत्र रामानुजार्याः प्राप्तिक्षक्त्रिपक्षमृप त्रिलक्षन्ति ॥ ३ ॥

त्रया माङ्गल्यसूत्रं त्रियुगपदयुगारोहणालम्बसूत्रं सदिव्यादीपसूत्रं सकलकलिकथासंहृदेः कालसूत्रम् ।
प्रज्ञासूत्रं बुधानां प्रशमधनमनः परिनीतालम्बसूत्रं रक्षासूत्रं मुनीनां जयतु यतिपतेः वक्षसि ब्रह्मसूत्रम् ॥

त्राप्त्यामालम्बपक्षमृप त्रिपक्षपत्पक्षमृप लिज्जामृप ।

त्रिलीक्ष्यात्पक्षमृप लक्षक्षमृप लिज्जेत्रेत्रा त्राप्तम् ।

प्राप्तिक्षमृप लिज्जामृप उपक्षमृप लिज्जेत्रेत्रा त्राप्तम् ।

त्रिलीक्ष्यात्पक्षमृप लिज्जेत्रेत्रा त्राप्तम् लिज्जेत्रेत्रा त्राप्तम् ॥ ४ ॥

पाषण्डसागरमहाबडामुखाग्निः श्रीरङ्गराज चण्णाम्बुजमूलदासः ।

श्रीविष्णुलोकमणिमण्डप मार्गदारी समानुजो विजयते यतिराजराजः ॥ ५ ॥

प्राप्तिक्षमृप लिज्जेत्रेत्रा त्राप्तम् लिज्जेत्रेत्रा त्राप्तम् ।

पूर्णीलिङ्गत्रेत्रा त्राप्तम् लिज्जेत्रेत्रा त्राप्तम् ॥ ५ ॥

॥ इति धार्टी पञ्चकम् ॥

त्राप्तपञ्चकम् लिज्जेत्रेत्रा त्राप्तम् ।

॥ श्रीमते रामानुजाय नमः ॥

ஸ்ரீ :

எம்பெருமானார் திருவடிக்வேள சரணம்
திருவரங்கத்தமுதனார் திருவடிக்வேள சரணம்

திருவரங்கத்தமுதனார் அருளிச்செய்த

இராமாநுச நாற்றந்தாதி

நலியன்கள்

முன்னொன்றை மூங்கிற குடியமுதன்
பொன்னைப் பழற்கமலப் போதிரண்டும்—என்னுடைய
சென்னிக் கணியாகச் சேர்த்தினேன் தென்புலத்தார்க்
கெள்ளக் கடவுடையேன் யான்.

நயந்தரு பேரின்ப மெல்லாம் பழுதென்று நன்னினார்பால்
சயந்தரு கீர்த்தி இராமாநுசமுனி தானினை மேல்
உயந்தகுணாத்துத் திருவரங்கத்தமு தோங்குமுன்பால்
இயம்பும் கவித்துறை யந்தாதியோத இகை நெஞ்சமே.

சொல்லின் தொகைகொண்டு உளதிப்போதுக்குத் தொண்டுசெய்யும்
நல்லன்ப ரேத்துமுன் நாமமெல்லாம் என்றன் நாவினுள்ளே
அல்லும்பகலும் அமரும்பட நல்கு அறுசமயம்
வெல்லும் பரம! இராமாநுச! இதென் விண்ணாப்பமே.

ஸகலசாஸ்த்ரஸாரமான பெரியதிருயந்திரத்தின் உள்ளுறை பொருளாகவும், ஆழ்வார்களின்
அருளிச்செயல்களின் ஸாரமாகவும், ஐந்துர கவிகளின் பாசரத்தாலும் அநுஷ்டானத்தாலும்
விளங்குவதாயும், நம் பூர்வாசர்யர்களின் உபதேசங்களாலே அறியத்தக்கதாயும் நம் அளைவர்க்கும்
அவச்யம் அறிந்து உஜ்ஜீவிக்கவேண்டியதாயுமின் பரம ரஹஸ்யார்த்தம் 'சரமப்பவநிழ்னை' என்பதும்.
இதுவாவது ஆசார்யனையாயியத் தேவுமற்றறியேன் என்றிருக்கை. இஃ:திருக்கும்யடியைத் திருவரங்கத்
தமுதனார்க்கு எம்பெருமானார் தம் நிர்ஜேதூதுக் க்ருபையாலே கூரத்தாமுதான் திருவடிகளில் இவரை
யாராயிப்பித்து அவர் மூலம் உபதேசித்தருளினார். அப்படி அறிந்த சீரியபொருளை விடாமல் சிந்தித்தும்
எம்பெருமானார் திருவடிகளை இடைவிடாது வேலித்துக்கொண்டும் இருந்த இவருக்குத் தமது பக்திக்
குப் போக்குவர்டாகப் பாசரமிட்டுப் பேசவேண்டியிருந்ததாலும், சரமப்பவநிழ்னையே சீரியது
என்னுமதை யாவரும் அறிந்து வாழ்ச்சி பெறவேண்டும் என்ற க்ருபாமுலமான கருத்தினாலும்,
ஆசார்யாபிமான நின்டர்க்கு அறிந்துகொள்ளத்தக்க அர்த்தங்களையெல்லாம் இந்தப்ரபந்தத்தின்
மூலம் வெளியிடுகிறீர்.

"எம்பெருமானார் திருவடிகளிலே ப்ரேமமுடையவர்களுக்கு ஸாவித்ரிபோல இது நித்யாரு
ஸந்தேய விடயமாகவேனும்" என்றுப்பாட்டுதோறும் இராமாநுசன் திருநாமத்தை வைத்து நூற்
தெட்டுப்பாட்டாக அருளிச்செய்துள்ளப்பட்ட இத்தை ப்ரபந்நஸாவித்தி என்பர் நம் ஆசார்யகள்.

மணவாளமாழுளிகள் இந்த நூற்றந்தாதிக்குச் அருளிச்செய்துள்ள உரையைத்தழுவிய
க்ருத்துரூபுடன் பாசரங்களை அதுபறிக்கலாம் மேலே.

*பூமன்னுமாது பொருங்தியமாப்பன் *புகழ்மலிந்த
பாமன்னுமாறன் அடிபணிச்துய்ந்தவன் *பஸ்கலையோர்
தாமமன்ன வாந்த விராமானுசன் சாஸூவின்தம்
நாம்மன்னிவாழி *நெஞ்சே கொல்லுவோமவன் நாமங்களே.

1

திருவாழ்மார்ப்பனுள் எம்பெருமானுடைய புகழைப் பாடும் நம்மாழ்வாருடைய
திருவடிகளைப்பற்றி உத்திவனம் பெற்ற எம்பெருமானு திருவடிகளே பரமப்ராப்யம் (விரும்பி
அடையத்துக்கை) என்று அத்திருவடிகளில் பொருங்தி வாழும்படியாக அவர் திருநாமங்களைக் கீர்த்தனம் பண்ணுவோம் என்று தம் திருவள்ளத்தை அழைக்கிறார்.

**கள்ளார்பொயில் தெள்ளாரங்கள் *கமலப்பதங்கள் நெஞ்சில்
கொள்ளாமலிச்சிரையிங்கி *குறையல்பிராஸடுகீழ்
விள்ளாதவள்ளப்பனிராமானுசன் மிக்கீலமல்லால்
உள்ளாடென்னெஞ்சு *ஒன்றறியே ஜெனக்குற்றபேரியல்வே.

2

திருவரங்கள் திருவடிகளை நெஞ்சில் கொள்ளாதவரை விட்டொழித்து, திருமங்கை
யாழ்வார் திருவடிகளில் விஞ்சிய அன்புடைய எம்பெருமானுரின் (தாழ்வதவரிடமும் ஒன்றீக்
கலக்கும்) சிலகுணம் தவிர என் நெஞ்சு வேறு ஏதையும் சிங்ககாதபடி பாங்காயிற்று.
இந்த நற்பயதுக்கு ஒரு விருக்கும் அறிக்கிறவேன் என்கிறார்.

பேரியல்நெஞ்சே! அடிபணிச்தேனுள்ளை *பேய்ப்பிறவிப்
பூரியரோடுள்ள சுற்றம்புலர்த்தி* பொருவரும்சீர்
ஆரியன்செம்மை மிராமா நுசமுனிக்கண்புசெய்யும்
சீரியபெறுவடயார் *அடிக்கீழென்னோச் சேர்த்ததற்கே.

3

அரக்கரகர் இயல்புடைய தாழ்வதவர்களுடன் உறவாடியிருக்கும் என்னை அந்த உறவை
பறுத்து, குணபூர்ணரான எம்பெருமானுரின் திருவடிஸம்பத்திலே ஊன்றியுள்ள (கூரத்தாழ்
வான் போன்ற) புஜியர்களுடைய அடிக்கீழ்த் தம்மைச் சேர்த்ததற்காகத் தமது
திருவள்ளத்தைப் போற்றி வணங்கவும் செய்கிறார்.

என்னைப்புவியில் ஒருபொருளாக்கி *மருள்கரங்த
முன்னைப்பழினை வேரறுத்து *ஊழிமுதல்வினையே
பள்ளப்பணித்த விராமா நுசன் பரன் பாதமும் என்
சென்னித்தரிக்கவைத்தான் *எளக்கேதும்சிதைவில்லையே.

4

'பீண்டும் பழைய வாஸனையால் நெஞ்சு நமுவி முன்னிலைக்கே கொண்டு போனால் உமது
வீஷ்டைப்பாழ்படுமே' என்று சிலர் கேட்க, 'உலகுக்கெல்லாம் ஆதிகாரணானு எம்பெருமானை
யாவரும் உண்படி அறியும்படித் தமது நீண்டக்திகளால் விளக்கமுறச் செய்யும் எம்பெருமா
னுரின் சிருதைதுகமான அருளுக்கு ஆளான பின் எனக்கு ஒரு கேடும் வராது' என்கிறார்.

எளக்குற்றசெல்வம் இராமா நுச்சென்று * இசையகில்லா
மளக்குற்றமாந்தர் பழிக்கில்புகழ் * அவள்மன்னியீசீ
தளக்குற்றவள்பர் அவன் திருநாமங்கள்சாற்றும் என்பா
வினக்குற்றம் காணகில்லார் *பத்தியேய்ந்தன்பல்விதென்றே.

5

நமக்கு வகுத்தசேவி (ஸ்வாமி) எம்பெருமானுரே என்று இசையாத துஷ்டஸ்வபாவழுள்
ஈர் என் பேச்சை இகழ்வுரேல் அதுவே புகழ்ச்சியாகும். உடையவரிடம் அன்பு புள்ளட<sup>மஹாந்தள் இந்தப்ராந்தம் பக்தியின் விளையால் பாடிய தென்று திருவள்ளம் பற்றி, என்
சோல்லில் குற்றமிருந்தாலும் காணமாட்டார்கள்.</sup>

இயலும்பொருளு மிசையத்தொட்டு *ஈளகவிகளன்பால் மயல்கொண்டுவாழ்த்து மிராமா நுச்சீ *மதியின்மையால் பழிலும்கிளில் பத்தியில்லாத வென்பாவினாஞ்சால் முயல்கிள்றளன் *அவன்தங்கெருங்கீர்த்தி மொழிந்திடவே.

6

இன்கவிபாடும் பரமகவிகள் தங்கள் பக்திக்குப் போக்கு வீடாகப் பொருத்தமாகப்பாடித் துதிக்கும் இராமாநுண் பெரும்புகழைப் பாட அன்பொன்றுமில்லாத என்பாலினாஞ்சால் முயல்கின்றேன். இதனில் பிக்கோர் அயர்வன்டோ?

**மொழியைக்கடக்கும் பெரும்புகழான் *வஞ்சமுக்குறும்பாம் குழியைக்கடக்கும் மாம்கூர்த்தாழ்வான்சாரன் கூடியபின்*
பழியைக்கடத்து மிராமா நுச்சன் புகழ்பாடு அல்லா
வழியைக்கடத்தல் ஈளக்கிளியாதும் வருத்தமள்றே.

7

தம் அயோக்யதை (தகுதியின்மை) யைக்கண்டு மீலவேண்டா; எல்லா நற்குணங்களுக்கு இருப்பிடமானவரும், வாக்குக்கு அப்பாற்பட்ட பெரும் புகழாளருமான கூரத்தாழ்வான் திருவடிஸம்பந்தமாகிற பலமிருக்கையில் எம்பெருமானுருடைய குணங்களைப்பாடி வாழ்ச்சி பெறுவதில் சரமமேதுமில்லை என்று பாடுவதில் ப்ரவருத்தி அடைகிறார்.

எம்பெருமானார் திருநாமங்களைப்பாடுவோம் என்று திருவள்ளதை அழைத்தார் முதலீல் அவருடைய சிலகுணமன்றி வேறு அறியாமைக்காகத் தம் நெஞ்சைக் கொண்டாடினார் மேலே; அந்தவுபகாரத்துக்காக அங்கெஞ்சை வணங்கினார் அதற்குட்டது; நெஞ்சை ஸிலை நீற்காவிடில் செய்வதென்? என்று சங்கை பிறக்க, எம்பெருமானார் க்ருஹபயிருக்க பயமென்? என்று தேறினார்; தம்பாடல்களில் குறைகண்டு இராமாநுசாநியில் அன்பில்லாதார் நிதிப்பறே என்றெண்ணீ, அங்புள்ளவர் ‘இவன் அன்பினால் சொன்னது’ என்று கொண்டாடுவர் என்று ஸமாத்ர்சாமடைந்தார்; மேலும் உடையவரைத் துதிபாடத் தமக்குத் தகுதியில்லை என்று பயங்து, கூரத்தாழ்வான் திருவடிஸம்பந்த பலத்தால் கூடும் என்று ஸமாவீதாகி துதி செய்யப்புகுகிறார் மேல்.

வருத்தும் புறவிருள்மாற்ற எம்பொய்கைப்பிரான் மறையின் குருத்தின்பொருளையும் செந்தமிழ்தன்னினையும்கூட்டி *ஒன்றாத் திரித்தன் தெரித்த திருவிளக்கைத் தன்திருவுள்ளத்தே இருத்தும் பரமன் *இராமாநுசாகினெங் மறையவனே.

8

சப்தாதி விவையங்கள்பற்றிய அங்குணமாகிற புறவிருள்ளப்போக்கி வேதத்தில் பொதித்து திட்கும் சிறந்த அர்த்தங்களை செந்தசொற் கவிகளால் ப்ரகாசிக்கச் செய்த பொய்கைப்பிரானை ஸதா நெஞ்சில் ஸினாக்கும் எம்பெருமானாரே தம்மையாளவந்த ஸ்வாமி என்கிறார்,

இறைவளைக்கானும் மிதயத்திருள்கெட *ஞாளமென்னும் ஸிறைவிளக்கேற்றிய பூதத்திருவடித் தாள்கள் *பொஞ்சத்து உறையைவத்தானு மிராமாநுசன் புகழோதும் நல்லோர் மறையினைக்காதது *இந்தமண்ணாகத்தே மன்னவைப்பவரே.

9

ஸர்வஸ்வாமியான எம்பெருமானை ஸாகாத்கீரிப்பதற்குடலாக இதயத்துள்ள அங்குண திருளைப்போக்கும் வகையில் ஞாளமாகிற விளைக்கை ஏற்றித்தந்த புதக்தாழ்வார் திருவடிகளைத்தம் திருவள்ளத்தில் ஸதா வைத்துநபவிக்கும் உடையவர் திவ்ப குணங்களைச் சொல்லிச் கொண்டிருப்பவரே இந்த உலகத்தில் வேதமார்க்க ப்ரதிஷ்டாபகர்கள் என்கிறார்,

மன்னிப்பேரிகுள்மாண்டபிள் *கோவலுள்மாமலாள்
தன்னூடுஶாயினக் கண்டமைகாட்டும் *தமிழ்த்தலைவன்
போன்னடிபோற்று இராமாநுசர் கண்புண்டவந்தாள்
சென்னியில்குடும் *திருவுடையா சென்றும்சீரியரே

10

இப்படி பொய்கையாராலும் புத்தாராலும் ஏற்றப்பட்ட திருவிளக்கொளியாலே இதுவரை நிலைத்துங்கிற அஜிஞானவிருள் ஓழிந்துவிடன், “திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்” என்று தாம் திருக்கோவலுராயினைக் கண்டமையைக் கூறும் பேயாழ்வார் திருவடிகளைப் போற்றும் இராமாநுசன் திறத்தில் பக்தியுக்தர்களை அடிபணியுமாவர் என்றும் சிறந்தவர்கள் என்கிறார்.

சீரியாள்மறைக் செம்பொருள் *செந்தமிழாலளித்த
பாரியலும்புகழ் பாண்பெருமாள் *சாரணும்புதுமக்
தாரியல்கென்னி இராமாநுசன்தனினைச் சார்ந்தவர்தம்
காரியவண்ணமை *என்னுவிசொல்லொனுதிக்கடலிடத்தே

11

வேதங்களில் தெளிந்த பொருளான எம்பெருமானின் ஸ்வருப ரூபகுண வீழ்த்திகளை இன் தமிழ்ப்பாக்களால் நமக்கு அருளும் திருப்பாணும்பார் திருவடிகளைச் சிரோபூஷணமாக அணிக்குவதுள்ள எம்பெருமானுரை இவ்வுலலை ஆச்சரயிக்கப் பெற்றவர் கார்யவைவலக்ஷண்யத்தை (திறப்பை) என்னுல் பேசித்தலைக்கட்ட முடியாதென்கிறார்.

திடங்கொண்டகீர்த்தி மழிசைக்கிறைவன் இணையடிப்போது
அடங்குமிதயத்தி ராமாநுசன் *அம்பொற்பாடுமென்றும்,
கடங்கொண்டிறைஞ்சும் திருமுனிவர்க் கன்றிக காதல்செய்யாத்
திடங்கொண்ட நானியர்க்கே *அடியேன் அன்புசெய்வதுவே.

12

உலகம் வீறைந்த புகழாளரான திருமழிசைப்பிரானுடைய திருவடிகளுக்கு இருப்பிட மரன் திருவுள்ளத்தையுடைய எம்பெருமானர் திருவடிகளே தஞ்சம் என்றிருப்பாரையொழிய மற்றவரிடம் ஸ்கோலூமில்லாத உறுதிகொண்ட நூனிகளிடமே அடியேன் பக்தியுடையவனு வேன் என்கிறார்.

செய்யும் பசுந்துளவத் தொழில்மாணியும் *செந்தமிழில்
பெய்யும் மறைத்தமிழ் மாணியும் *போராத சீரங்கத்து
ஜூன் கழற்களியும் பரன் தாளன்றி ஆதரியா
மெய்யன் *இராமாநுசன் சரணைக்கு வேற்றெளக்கே.

13

தம் கையால் புளையப்பட்ட பசுமையுடைய துளை, புஷ்பம் இவைகளாலான மாலைகளையும் இன்தமிழ்ப்பாமாலைகளையும் கல்யாணகுண்டுரணானை நம்பெருமாள் திருவடிகளில் சாத்தும் தொண்டரடிப்பொடி ஆழ்வார் திருவடிகளையொழிந்த மற்றதை ஆதரியாத எம்பெருமானர் திருவடிகளே தமக்குப் பரமப்ராப்யமென்கிறார்.

கதிக்குப்பதறி *வெங்காளமும் கல்லும் கடலுமெல்லாம்
கொதிக்கத்தவஞ்செய்யும் கொள்கையற்றேன் *கொல்லிகாவலன் சொல்
பதிக்கும்கலைக்கவி பாடும் பொரியவர் பாதங்களே
துதிக்கும்பரமன் *இராமாநுச ஸென்னைச்சோர்வில்லே.

14

ஆகை ஸ்ரீகுலசேகரப்பெருமானுடைய திவ்யஸுக்திகளைப் பாடுமாவர்களை ஏத்தும் எம்பெருமான்னுள் (என்றெஞ்சு சில்) எப்போதும் பிரியாமல் இருப்பதால், புருஷார்த்தத்தைப் பெறுவதற் காக் சரம்ஸர்த்யமான தவத்தை (பொருப்பிடையேசின்றும் புனல்குளித்தும் ஜூங்துரெகுப் பிடையேசிற்கவும்....3ம் திரு. 76) மேற்கொள்ளும் தன்மையொழியப் பெற்றேனென்கிறார்.

சோராதகாதல் பெருஞ்சுழிப்பால் *தொல்லைமாகிற ஒன்றும்
பாராது அவளைப் பல்லாண்டென்றுகாப்பிடும் *பான்ஜையன்தான்
பேராதவுள்ளத் திராமா நுச்சன்தன் பிறங்கியசீர்
சாராமனிசீராச் சேரேன் *எனக்கென்னதாழ்வினியே?

15

என் நூற்றும் மங்காமல் பொங்கும் பரிவாலே நித்யவஸ்துவான எம்பெருமாளைன் ஸ்வருபத்தை மறந்து அவனுக்கு ரகசையாக மங்களாசாலைன் ம் பன்னுமும் (பல்லாண்டுபாடும்) பெரிபாழ்வார் திருவுடிகளில் ஊன்றிய மன குளினரான எம்பெருமானுரைன் கல்யாணகுணங்களை ஏத்தாத மனிசரை அனுஷ்காமாட்டுன். எனக்கேளைனியென்குறை எனக்கிருார்.

**தாழ்வொன்றில்லா மற்றாழ்ந்து *தலமுழுதுக்கவியே
ஆள்கின்றநாள்வாந்து அளித்தவன் காண்மின் *அரங்கர்மௌளி
குழ்கின்றமாலையைச் சூடிக்கொடுத்தவன் தொல்லருளால்,
வாழ்கின்ற வள்ளல் *இராமா நுச்சன்னும் மாழுளியே,

16

உடையவர்பக்கல் ப்ரவணராயிருக்கும் பெருமையைத் தாம் பெற்றதை நினைந்து மகிழும் இவர், யாவரும் அப்படியே ப்ரவணராயிருக்கைக்கு உறுப்பாக, பகவத்வல்லபையாய் அரங்கன் திருமுடியையாலங்கரிக்கும் மாலையை சூடிக்கொடுத்த நாச்சியாருடைய அருளுக்குப் பாத்ரமாய் வாழும் எம்பெருமானார் இவ்வுலகத்தார்க்கு சூத்ருடிகளாலே இழிவுற்ற சுருக்களைத் தம் பூலைக்கிளால் ரகஷித்துத் தந்த மலேராபகாரத்தையருளிச் செய்கிருார்.

முனியார் துயரங்கள்முந்திலும் *இன்பங்கள் மொய்த்திடலும்
கனியார்மளம் கண்ணமங்களைகின்றுளை *கலூபரவும்
தனியானையைத் தண்டமிழ்செய்தலில்லன் தனக்கு உலகில்
இனியானை *எங்களிராமா நுச்சனை வங்குதெய்தினேரே.

17

இப்படி எம்பெருமானார் செய்த உபகாரத்தைக் கேட்டு அவரை ஆச்சரியிக்க ருசி பிறந்த வர்கள், 'அப்படி ஆச்சரியித்தாலும் ஸாக துக்கங்களின் பலனா இன்பம் துன்பம் இவை களால் கலக்கம் வரில் செய்வதென்?' என்று கேட்க, ஸகல சாஸ்த்ரர்ப்பிரபாத்யாயனும் மத்த கூஜம் போல் திருக்கணன்னமங்கையில் ஸேவை ஸாதிக்கும் எம்பெருமாளை 'நித்தனுங்கும் குறிப் பாகில் கற்கலாம் கவியின் பொருள்' என்று அவனிடமே சொல்லக்கூடிய பெருமையுடைத் தான் இன்தமிழ்ப்பாக்கால் பாடும் திருமங்கையாழ்வார் பக்கல் மாருத காதலுற்ற எம்பெருமானார் திருவுடிகளை ஆச்சரியித்தவர்களுக்கு அப்படிப்பட்ட கலக்கமே வராதெனக்கிருார்.

எம்தற்கூரியமறைகளை *ஆயிரம்துண்தமிழால்
செய்தற் குலகில்வரும் சட்கோபணை *சிக்கதெயுள்ளே
பெய்தற்கிணையும் பெரியவர்க்கீரை உயிர்களெல்லாம்
உம்தற்குதலும் *இராமா நுச்சன் எம்முறுதுழையே.

18

கற்றுத்தலைக்கட்டமுடியாமல் பரந்திருக்கிற வேதங்களின் உட்பொருளை (மீக்ச்சருக்க மாகவோ, வெகு விரிவாகவோ அல்லாமல்) ஆயிரம் இன்தமிழ்ப் பாசுரங்களினால் அருளிச் செய்வதற்கென்று இவ்வுலகில் வங்கு அவதரித்த சட்கோப முனிவசை (நம்மாழ்வாரை) தம் மொஞ்சிலே ஸதா த்யானிக்கும் மதுரகவியாழ்வாருடைய ஒப்பற்ற சிஷ்டையை எல்லாவுயிர்களு மறிந்து உய்யும் பொருட்டு ப்ரகாசப்படுத்தும் இராமாநுச்சனே எனக்கு ஆன துணை எனக்கிருார்

உறுபெருஞ்செல்வழும் தங்கையும்தாயும் *உயர்கருவும்
வெறிதரு பூமகள்னாதனும் *மாறன்விளக்கியசீர்
நெறிதரும் செந்தமிழாரணமேயென்று இன்னெரிலத்தோர்
அறிதானிற் *இராமாநுச்சன் எனக்காரமுடே.

19

ஆச்சரியம், தக்கை, தாய், குரு, எம்பெருமான், எல்லாமும் தமக்கு நம்மாழ்வாருளிச் செய்த தமிழ்வேதமே என்று இவ்வுலகத்தாரறிய நிலைன்ற எம்பெருமானார் எனக்கு நிரதிச போக்குவரை கிருார்.

ஆய்பொழிக் தெள்குகைப்பிரான் *அழுத்திருவாய்
ஈர்த்தமின் இசையுணர்ந்தோர்க்டு *இளியவர்தம்
சீரைப்பெள்ளறய்யும் கீலுங்கொள்ளாதமுளியை கொஞ்சால்
வாரிப்பருகும் *இராமாநுசன் என்தன்மாளிதியே.

20

கம்மாழ்வாருளிச்செய்த சுர்ச்சொல்லான திருவாய்மொழியை இசையோடு ஏற்றவர் கொஞ்சு ஸாதம்ருக்துக்களாயுள்ளவர்கள் பெருமையறிந்து போற்றும் நாதமுனியை தம் கொஞ்சில் வைத்து ப்ராவண்யத் துடன் போற்றும் எம் பெருமானார் தமக்குப் பரம தாமென்கிறார்.

விதியைப்பொழியும் முகிலென்று *நீர்த்தம் வாசல்பற்றிந்த
துதிகற்றலில் ஆவள்கிள்ளிலேனினி *தூய்நெறிசேர்
எதிகட்கிறைவன் யமுனைத்துறைவன் இலையடியாம்
கதிபெற்றுகடைய *இராமாநுசன்னீக்காத்தனனே.

21

பதிக்தரரான யமுனைத்துறைவனுடைய (உளவுட்தாருடைய) திருவடிகளாறிற் பரம ப்ராப்யத்தைப் பெற்று உடையவரான ஸ்வாமி என்னைர் கூவித்துருளினார். ஆகையால் கீழ்மக்கன் வாசல்களிலே வின்று அவர்களை உதாரர்களென்று துதிக்கமாட்டேன் என்கிறார்.

கார்த்திகையாலும் கரிமகுத்தாலும் *களும் முக்கள்
மூர்த்தியும் மோடியும் வெப்பும் முதுகிட்டு *மூலவரும்
பூத்தவனேயென்று போற்றிட வாணன்பிழைபொறுத்த
தீர்த்தனையேத்தும் *இராமாநுசன்னீதன்சேமவைப்பே.

22

கார்த்திகையெனும், கஜாங்காநும், முக்கண்மூர்த்தியும், துர்க்கையும், தூவரதெவியும்' கண்ணீரை எதிரிடமாட்டாமல் புறங்காட்டியோடி பின்பு அவன் வைபவமறிந்து துதிக்க, அவர்களுக்காக பானுஸாரனீன் அபராதத்தைப் பொறுத்த தூயவனுள ஸர்வேஷ்வரனை ஏத்தும் எம்பெருமானார் தமக்கு ஆபத்தாம் என்கிறார்.

வைப்பாய வான்பொருளென்று *நல்லன்பர்மளத்தகத்தே
எப்போதும் வைக்கும்இராமாநுசனீ *இருநிலத்தில்
ஒப்பாரிலாத உறுவினையேன் வஞ்சிநஞ்சிலவைத்து
ருப்போதும்வாழ்த்துவன் *என்னுமிது அவன்மொய்குக்கே?

23

குற்றமற்றவரான பக்தர்கள் எம்பெருமானார் நமக்கு ஆபத்துக்கமான பரமதாம் என்று தங்கள் கொஞ்சிலே வைத்துப்போற்றும் இராமாநுசனீ மஹாபாபியான நான் என் கள்ள முன்த்தில் வைத்துப் போற்றி விடுமேன். இது அவருடைய பெருங்கிர்த்திக்கு இபுக்கு விளையியாதோ? என்கிறார்.

மொயத்தவெந்திவிளையால் பல்லுடல்தொறும்புத்து *அதனுல்
எய்ததொழில்தேன் முளாங்களெல்லாம் *இன்று கண்டுபிரங்கதேன்
பொயத்தவம்போற்றும்புலிச்சமயங்கள்நிலத்தவியக்
கைத்தமெய்ஞ்ஞாளத்து *இராமாநுசனீனும்கார்த்தனையே.

24

“ஒப்பாரிலாத உறுவினையென்” என்று சொல்லிக்கொண்ட உமக்கு எம்பெருமானார மூப்போதும் வாழ்த்துகை எப்படிக்கூடிற்று? என்று கேட்டவருக்குப் பதிலளிக்கிறார்: முன்பு மாறி மாறிப் பலபிறப்பும் பிறக்கு, கிழத்தனம் வரும்வரை கர்மபல்லை அநுபவித்து இளைத்தேன். இன்று பல புலிச்சமயங்களை (சீசமானவை) வேறுத்த மெய்ஞான விளக்கான எம்பெருமானுரென்ற காளமேகத்தை ஸெல்வித்ததனால் பெருமைப்பற்றேன் என்கிறார்.

காரேய்க்குளை இராமாநுச! *இக்கடலிடத்தில்
ஆரேயறிபவர் நின்னாருளித்தன்மை? *அல்லவுக்கு
கோரே உறைவிடம் நான் வந்து நீயென்னையுத்துபின்உன்
கோ உயிர்க்குயிராய் *அடியேற்கின்று தித்திக்குமே.

25

உடையவர் தமக்குப்பண்ணைன பரம உடபாரத்தை ஏனைத்து அத்தால் அவர் திருமுதக்கைப்பார்த்து, “காளமேகம்போல் எல்லாரிடமும் வாசிபாராமல் அருள்சரக்கும் எம்பெருமானுரே! அல்லவுக்கு கோரேயிருப்பிடமான என்னை தேவரீர் வந்து உய்வித்தபின் தேவீருடைய கல்யாண குணங்களே அடியேறுக்கு தாரகமாய் இனிக்கின்றன. தேவரீருடைய அருளின தனமையை இவ்வுலகத்தில் யார்தான் அறிய ஸமர்த்தர்?” என்று வியப்புறுகிறார்.

திக்குற்றகீர்த்தி இராமாநுசனை *என்னெய்வினையாம்
மெய்க்குற்றறம் நீக்கி விளங்கிய மேகத்தை *மேவும்நல்லோர்
எக்குற்றவாளர் எதுபிறப்பு எதியல்வாகின்னேரு
அக்குற்றமப்பிறப்பு * அவ்வியல்லே நம்மை ஆட்கொன்னுமே.

26

எம்பெருமானுர் தம்மை ஆட்கொண்டனைர் அவருடைய குணங்களே நமக்கு தாரகபோவது போக்குவரத்து என்றார் கீழே; அவ்வாவன் நிக்கே, ஸ்வாமி திருவுடிகளுக்கு அங்கர்ஹராயிருக்கும் பெருமையுள்ள ஸ்ரீவைஷ்ணவர்களுடைய முன்சரித்தரம் எதுவாயினும் அதுவே தன்னை எழுதிக்கொள்ளாவின்றதென்கிறூர். என்னுடைய தோங்களைப்போக்கி, போக்கியதால் வந்த ப்ரீதியாலே விளங்குபவரும், பரம ஒன்தார்யமுள்ளவராய் உலகம் சிறைக்கு புகழாளராய் விளங்குமவரான எம்பெருமானுரை ஆச்சரயித்துள்ள ஸ்ரீதுக்களின் பூர்வசரித்தரம் எதுவாயினும் ஆயிடுக; அதுவே தம்மை ஆட்கொள்ள வல்லது; எக்குற்றவாளராயினும் எப்பிறப்பில் பிறங்கவராயினும், எந்த ஸ்வபாவமுடையவராயினும் எம்பெருமானுரை ஆச்சரயித்து அந்த மாசுக்களெல்லாம் நீங்கப்பெற்று ‘நல்லேர்’ என்றங்கீலை பெறவாம் என்று தமக்கு கைத்தயம் பிறப்பித்தவர்களன்றே? அவர்கள் எப்படிப்பட்டவராயினும் பரம உத்தேச்யர்கள் என்கிறூர்.

கொள்ளக் குறைவற்றிலங்கி *கொழுந்துவிட்டோங்கியவுன்
வள்ளுவத்தைத்தினுல் வல்லினையேன்மௌம் நிபுஞ்சந்தாய்*
வெள்ளைச்சுடர்விழும் உன்பெருமேன்மைக் கிழுக்கிதென்று
தன்னுற்றிரவுக்கும் *இராமாநுச! என்னளிநெஞ்சுமே.

27

இப்படி இவர் உடையவருக்கு அங்கர்ஹர் திறத்தில் சுடுபட்டவாரே ஸ்வாமி இவச் செஞ்சுக்குத் தம்மை ஸ்ரீவகாலும் விஷயமாக்கிக் கொடுக்க (செஞ்சில் விலைபெற்றிருக்க) மஹாபாயியான என்னஞ்சிலே புகுந்தருளின து பரிசுத்தமான தேவரீர் ப்ரபாவத்துக்கு அவத்யாவலும் (மாசுபடுத்துவது) என்று என் செஞ்சு தளராயின்றதென்கிறூர்.

நெஞ்சில்கறைகொண்ட கருஞ்சைக்காய்ந்தமிலன் *நங்கள்
பஞ்சித்திருவடிப் பின்னைதன்காதலன் *பாதம்நன்னு
வஞ்சர்க் கரிய விராமாநுசன் புகழுந்தி யென்வாய்
கொஞ்சிப்பரவகில்லாது *என்னவாழ்வுதின்றுகடியதே!

28

கம்ஸாந்தகனும் பின்னைதன்கேள்வனுமான கண்ணை ஆச்சரயிக்காத ஆத்மாபதநாரி களுக்கு அனுக இயலாத எம்பெருமானுர் குணங்களையொறிய என்வாக்கு வேறு எதையும் போற்றித்து இப்பதில்லை. “மா:பூர்வோ வாகுத்தர:” என்று மனதைப்பின் செல்லும் வாக்குக்கு ஸ்வாயி வீஷயத்திலுண்டான ப்ராவண்யத்தைக் கண்டு ஆச்சரயப்படுகிறார்.

கூட்டும்விதி என்றுகூடும்கொலோ? *தெள்குருகைப்பிராள், பாட்டெள்ளும் வேதப்பக்ஞதமிழ்தன்னை *தன்பத்தியென்னும் வீட்டின்கணவைத் திராமா நூசன் புகழ்மெய்யுணர்ஸ்தோர் சட்டங்கள்தன்னை *என்னாட்டங்கள் கண்டினபமெய்திடவே.

29

நம்மாழ்வாருடைய பாடல்களான பசங்தமிழ் வேதந்தன்னை (திருவாய்மொழியை) தாம் பக்திக்கு வீறுமாக்கிக் கொண்டுள்ள எம்பெருமானாருடைய திவ்ய குணங்களை உள்ளபடி உணர்ந்து ஈடுபட்டிருக்கும்வர்கள் திரள்களை என்கண்கள் கண்டுகளிக்கும்படி கூட்டக்கடவு பாக்கியம் என்று வாய்க்குமோ? என்கிறூர்.

இன்பாந்தரு பெருவிடு வாட்தெய்திலென்? *என்னிறந்த துண்பாந்தரு நியாயம் பல்குழிலென்? *தொல்லுலகில் மன்பல்லுயிர்க்கிளையைவன் மாயினென மொழிந்த அன்பாந்தூகள் *இராமா நூசன்னையாண்டனனே.

30

இப்படி இவர் ப்ரராத்தித்ததைத் கேட்டவர்கள் உமக்குவேண்டுவது இவ்வளவு தானே? பரமபதப்ரராப்தி வேண்டாவோ? என்று வினாவு, எம்பெருமானை ஸர்வஸ்மாத் பரன் என்று தம் பூரிசுக்திகள் மூலமாக நமக்கு அருளிச்செய்த குற்றமில் சிலரும், பரம காருணிகருமான எம்பெருமானார் என்னை அடிமை கொண்டருளப்பெற்றபின் ஸ்காஹவு மான மோக்ஷம் கிடைத்தாலென்ன? பரம துக்காஹவஹமான நரகங்கள் வங்கு குழந்தால் தான் என்ன? என்கிறூர்.

**ஆண்டுகள்நாள் திங்களாய் *நிகழ்கால மெல்லாம்மளமே ஈண்டு பல்லோனிகள் தோறுமிழல்வோம்*இன்றே ரெண்ணினியே காண்டகு தோள்ளனால் தென்னத்தியூர் கழுவினைக்கீழ் பூண்டவள்பாளன் *இராமா நூசனைப்பொருந்தினமே.

31

அநாதிகாலமாக என்னமுடியாத பலபிறவிகளைடுத்துத் திரிந்தாம் இன்று ஸிர்ஹேதுக மாக ஸர்வஸ்வாயியான பேரருளாளருடைய திருவடிகளில் ஒப்பற்ற பக்தி பூண்ட எம்பெருமானரைச் சேரப்பெற்றேரும் என்று பரிசு ப்ரகர்ஷத்தாலே தம் திருவள்ளத்தைக்குறித்து அருளிச் செய்கிறூர்.

பொருந்தியதேசம் பொறையும் திறலும்புகழும் *நல்ல திருந்தியநூளமும் செல்வமும் செரும் *செறுகலியால் வருந்திய ஞாலத்தை வண்ணமையினால் வங்கெடுத்தனித்த அருந்தவன் *எங்களிராமா நூசனை யடைபவர்க்கே.

32

“இராமா நூசனைப் பொருந்தினம்”, என்று இவர் களிப்புறுவதைக் கண்டவர்கள். ‘நாங்களும் இவ்விஷயத்தைப் பெறவேணும்; ஆனால் உம்மைப்போல் ஆத்மகுணங்களொன்று யில்லையே’ என்று; வருந்த, ‘தம் ஸிர்ஹேலை துக்கருபையால், கலிகோலா ஹவத்தால் வருந்தும் இந்த பூமியை உத்தரித்து ரகசிக்குமவரும், ப்ரபன்னகுலப்தியாய் வீளங்குமவருமான எம்ஸ்வாயி எம்பெருமானரை ஆச்சரியித்தவருக்கு ஆத்மகுணத்திகளெல்லாம் தானே வங்கு சேரும்’ என்கிறூர்.

அடையார்கமல்த் தலர்மகள்கேள்வன் *கையாழியென்னும் படையோடுநாந்தகமும் படர்தண்டும் *ஓண்சார்ஸ்கவில்லும் புடையார்புரிசங்கமும் இந்தப் பூதலம் காப்பதற்கென்று* இடையே இராமா நூச முளியாயின் இங்கிலத்தே.

33

எம்பெருமானுரை அடைபவருக்கு ஆத்மகுணங்கள் தன்னடையேவரும் என்றிரே; இந்தியஜூயம் முதலான அரும்பெரும் பேருகள் மானஸ் முதலானவைகளுக்கு அபிமாநதேவதை தளான திருவாழியாழ்வான் தொடக்கமான திவ்யாயுதங்களின் அருளாலன்றே வரவேண்டும்?

என்று சிலர் கேட்ட, இந்த பழைய ரசிப்பதற்காக அந்த ழீ பஞ்சாயதாம்வார்களும் எம்பெருமானுரிட்டிலே வந்து குடிகொண்டனர்கள்கிறார். பஞ்சாயதாம்வார்களே எம்பெருமானுராக வந்து பிறக்குவினார்களை எனவுமாம்.

விலத்தைச் செறுத்துள்ளும் நீக்கலியை *நினைப்பரிய பெலத்தைச் செறுத்தும் பிறங்கியதில்லை *என்பெய்னினை தென் புதுத்தில் பொறித்தலுப் புத்தகச்சும்மை பொறுக்கியபின் நலத்தைப் பொறுத்து *இராமாநுசன்தன் ஈயப்புக்கே.

34

கலிதோவாபிப்புதமான ஜகத்தை ரகவித்தமையைச் சொல்லி, இவரை ஆச்சரியிப்பார்க்கு ஆக்மகுனுதிகள்தானே வந்து கேருமென் நூமத்தையும் அருளிச் செய்தார் கீழே. எம்பெருமானுரினுகும் பொலிந்து விளங்கியது உலகத்தைக் கலிதோஷத்தைப் பொக்கி ரகவித்ததனுல்ல; பெரும் பாபங்களைச் செய்துள்ள என் விஷயமாக யமலோகத்தில் ஏழுதப்பட்டுள்ள கணக்குச் சமைகளை எரித்து என்கை மாசந்தாவனாக ஆக்கி அடிமைகொண்ட பின்பே பொலிந்து விளக்குமற்றது என்கிறார்.

நயவேண்டிருதெய்வல் நாளிலத்தே *கிலமாளித்தைப் புயலேயெனக்கனி போற்றிசெய்யேன் *பொன்னாரங்க மென்னில் மயலேபெருகு மிராமா நுசன் மன்னுமாமலர்த்தாள் அயரேன் *அருளினை யென்னைவ்வாறின் நடாப்பதுவே?

35

எம்பெருமானுர் உமதளவில் செய்த விஷயீகாரத்தைப் பார்த்துக் கர்மமெல்லாம் கழிக்கத்து என்றிரேயாகிலும், ப்ரக்குதிலஸ்பந்தமிருக்கையால் அவை வந்து இன்னம் ஆக்ர மித்தால் என்னுமிரி என்று சிலர் கேட்ட, ‘புறம்பொரு தெய்வத்தை விரும்பேன். இந்த லோகத்தில் சில கீமனிதர்களை உதாரனே! என்று கவிபாடித் துதியேன். பொன்னரங்க மென்றால் அளவுற்ற வ்யாமோஹம் கொள்ளும் எம்பெருமானுரின் திருவுடித்தாமரைகளை என்றும் மறவேன். இப்படி ஆனபின்பு அவை (கர்மா) இனிவந்து ஆக்ரமிக்க விரகேது? என்கிறார்.

ஆடல்கொண்டநேமியன் ஆகுமிர்நாதன் *அன்றுதூணக்கொல் கடல்கொண்ட வொன்பொருள் கண்டளிப்ப *பின்னும்காளினியோர் திடரின்கள் யிழ்ந்திடத் தானுமவவொன்பொருள் கொண்டுஅவர்பிள் படரும்குண்ட் *எழிராமாநுசன்தன் பழபிதுவே.

36

“இராமாநுசன் மன்னுமாமலர்த்தாள் அயரேன்” என்றிரே; நாங்களும் அவரைப் பற்றும்படி அந்த ராமாநுசனுடைய தண்மைகளைச் சொல்லுவீர் என்று சிலர் ப்ரராத்திக்க, அதை அருளிச் செய்கிறார்—தேசடைய கூராழியைக் கையில் ஏந்தியிருப்பவனும், ஸர்வ ஸ்வாமியுமான எம்பெருமான், பார்த்தஸராதியாய் கீதாசால்ஸ்தர்த்தின் வாயிலாக வேதக்கடலைக் கடைச்செதுடுத்த சிரியபொருளை உபதேசிக்க, அவைகளைக்கொண்டு இந்த உலகில் ஸம்ஸர மாசிர பெரும் துக்கத்தில் அழுந்தியவர்களை, அவர்கள் இவரிடமுள்ள அர்த்தங்களைக் கைக்கொள்ளும்படி அவர்களைப் பின்தொடரும் சிலமுடைமை ராமாநுசனுடைய ஸ்வபாவும் என்கிறார்.

பழகொண்ட கீர்த்தி இராமாயணமென்னும் பத்திவெள்ளம்* குடிகொண்ட கோயிலிராமாநுசன் குணங்கறும் அங்கர் கடுகொண்ட மாமலர்த்தாள் கண்டுதுள்ளம் களியும் நல்லோர் அடிகண்டு கொண்டுகொடு என்னையும் ஆளவர்க்காக்கினரே,

37

இப்படி இருக்கிற ராமாநுசர் தம்மை நீர் தாம் அறிந்து பற்றின ப்ரகாரம் என்றை என்று அவர்கள் கேட்ட; உலகம் விறைக்க புகழையுடைத்தான் ராமாயணமென்ற பக்கி

வென்னாம் சித்பவாஸம் பண்ணும் திவ்ய ஸ்தானமாயிருக்கிற இராமாநுசன் திருவடி ஸம்பந்தி களே பரம உத்திரத்தில் என்றிருக்கும் மஹான்கள், இவ்வாற்மவஸ்துவும் அங்குத்தைக்கு ஆகவேண்டுமென்று உடப்புடன் அடியேண எம்பெருமானாக்கு ஆடபடும்படி சேர்த்தனர் என்று சொல்லுகிறோர்.

ஆக்ஷியுமூலமிலைப்பித்தலை என்னையின்று *அவமே
பேச்கில் புத்திட்டதென்பொருளா முன்பு? *புன்னையியர்தம்
வாக்கில் பிரியாவிராமாநுச! வின்னருளின் வண்ணம்,
நோக்கில் தெரிவிந்தால் *உரையாய்துநூல்பொருளே.

38

இப்படி மீலைவாணவர்கள் சேர்க்கும்போது, சேரமாட்டேன் என்ற மனோகிலை ஒழியிவேணுமே; அநுகூல நிலைய வளர்ப்பவன் ஈச்வரன்; எம்பெருமானுரே அந்த ஈச்வரன் என்று ஆராய்க்கதற்றது, அவரையே, ஸ்வாமிங்! “இன்று அடியேணையும் ஒரு பொருளாக்கித் தேவரீ குடைய பரமங்குபையால் தேவரீ திருவடிகளுக்கு அடிமையாகும்படி ஆட்கொண்மர்; முன்பு காலமெல்லாம் வீணை போக்கும்படி இங்கேயே வெளிவிழையக்களில் ஈடுபட்டுத் திரியும்படி விட்டிருக்க்கேனா? தேவரீகுடைய திவ்யகுணங்களை என்றும் அநுபவிக்கும் பாக்க வான்கள் வாக்குக்கு சிர்ச்சலும் விஷயமாயுள்ளவரே! அங்குத்தைத் திருவருள் இன்னவித மென்று அறியப் போகவில்கூ. ஸ்வாமியே அருளிச் செய்யவேணும்” என்று கேட்கிறூர்.

பொருளும் புதல்வரும் பூஷியும் *பூங்குழலாரு மென்றே
மருள்கொண்டினாக்கும் நமக்குனெஞ்சே! *மற்றுளார்தாமோ?
இருள்கொண்ட வெந்துயர் மாற்றித் தன்னிறில் பெரும்புகழே
தெருளும் தெருள்தந்து *இராமா நுசன் செய்யும்கோம்களே.

39

இவர் கேட்டதற்கு பதில் கிட்டாததால் அத்திருவருளாலே தாம் பெற்ற நன்மைகளை எண்ணி, ப்ரீதி, ஆகந்தம் இவைகள் மேலிட, தம் திருவள்ளத்தை நோக்கி, ‘எம்பெருமானார் நமக்குச் செய்யும் சேமம் (ரகசை) மற்றவர் செய்யக்கூடாத அளவில் பெரிது என்று ப்ரீதி ராகிறூர். செல்வம், மனைவி, மக்கள், இவைகளைப் பெரிதாக மதித்து அஜ்ஞானத்தில் உழங்க என்னித் தம்முடைய எண்ணற்ற திவ்ய குணங்களை அறிந்து போற்றும்படி நுணம்களிந்த கலம் தங்கள்கூ இவர் செய்யும் பெரும் சேமம்? என்கிறூர்.

சேமங்கிடும் கொருளும் தருமலும் *சிரியங்
காமமும் என்றிவை நாள்கெள்ளப் *நாள்கிடும் கண்ணலுக்கே
ஆழமதுகாமம் அறம்பொருள் விடுதற் கெள்றுவரத்தான்
வாமனங்கீலர் *இராமாலுசன் இந்தமண்மிகசையே.

40

எம்பெருமானார் தமக்குச் செய்த உபகாரத்தை அருளிச் செய்தார் கிமே. உ.லகத்துக்கு செய்யும் உபகாரத்தைச் சொல்லுகிறீர்க்கே. எம்பெருமான் வாமனாவதாரமெடுத்து யாவர் தலையிலும் தன் திருவடிகளை மடுத்து உதவியதற்கீடானது எம்பெருமானார் நல்கும் கல்லுபதேசம். அதாவது : கால்ஸ்தரங்களில் சொன்னபடி ஒரு புருஷன் வேண்டிப் பெறக் கூடியவை அறம், பொருள், வீடு (மோகும்), இன்பம் (காமம்) என்று நாலு வகையாயிருக்கும். இவற்றில் காமம் பகவத்விஷயத்திலேயாதல் மீகச்சிறந்தது (விரும்பத்தக்கு). மற்ற மூன்றும் பகவத் ஸமச்சேஷமாகிற காமத்தை அடியொற்றி அமையவேண்டும்—என்பது.

மண்மிகைபேளிகள் தோறும்பிறந்து *எங்கள்மாதவளே
கண்ணலுறவிற்கிலும் காணகில்லா *உலகோர்களொல்லாம்
அண்ணவிராமாநுசன் வந்துதோன்றியவப்பொழுதே
நண்ணருளாம் தலைகொண்டு *நான்னற்கானினடீ.

41

எம்பெருமானுருபதேசத்தாலே லோகம் திருநியபடியைக்கண்டு “ஸ்வேச்வரன் அரேக அவதாரங்கள் பண்ணிக் தன்னை உலகத்தவர்கள் நேரே காணும்படிக் காட்டியும் காணுதிருக்க ஜனங்கள் ஸ்வாமி ராமாதுஜர் அவதரித்த உடனே பெறுதற்கந்தான் கானத் தைப் பெற்று பரம பாகவதர்களானார்கள் என்கிறார். எம்பெருமானுடைய அவதாரங்களைக் காட்டி ஒம் எம்பெருமானுருடைய அவதாரமே பயனுள்ளதாயிற்று என்றபடி.

ஆயிழையார் கொங்கைதூங்கும் *அக்காதளைற்றமுங்கி
மாயுமென்னுடைய வங்கெடுத்தாளிச்சுறு *மாமராள்
நாயகள் எல்லாவுமிருக்கும்நாதன் அரங்கெள்ளும்
தூயவன் *தீதிராமாநுகள் தொல்லருள்காரங்கே. 42

பகவானுடைய அவதார காலங்களில் திருந்தாத ஸம்ஸாரிகள் எல்லோரும் எம்பெருமானார் அவதரித்ததால் திருந்தினரென்றார்; அப்படித்திருந்தியமைக்குத் தம்மைபே உதாரணமாகக் காட்டுகிறார். சிரியபதியான பெரியபெருமாளே எல்லாவுலகுங்கும் ஸ்வாமியானவர்கள் என்று தெளியவதேசிப்பவரும், குற்றமேதுமில்லாமல் தூயமை படைத்தவருமான எம் பெருமானார், ஸ்த்ரீலோலங்கு, விஷயப்ராவண்யமாகிற சேற்றிலே அழுக்கிப் பாற்பட்டுப் போகிற என்னைத் தம்முடைய சிர்வேறுதுக்குருபையடியாகத் தூக்கிவிட்டாரன்கே? என்று ப்ரீதராகிறார்.

சுரக்கும் திருவுமுணார்வும் *சொலப்புகில் வாயமுதம்
பரக்கும் இருவினைபற் றஹோலும் *படியிலுள்ளர்!
உரைக்கின்றாள்டமக்கு யான்அறஞ்சிறி முறுகவியைத்
தூக்கும்பெருமை *இராமாநுசெளன்று சொல்லுமினே. 43

இப்படித் தம்மை விஷயீகரிக்கையால் வங்கத்தியால் உலகத்தவரைப்பாத்து, எல்லாரும் எம்பெருமானார் திருநாமத்தைச் சொல்லுங்கள் என்று உபதேசிக்கிறார். “புலோக வாளிகளே! ஒன்றுண்டு உங்களுக்கு நானுரைப்பது. தம்மதழைக்காமல் தடுக்கும் கலைப் பூரிக்கும் பூரீராமாநுஜ திவ்யநாமத்தை வாயாரச் சொல்லுங்கள். வாக்குக்கு இனிக்கும் அத்திருநாமம் ஞானபக்கிளைப் பெருக்கி பாவும் களிக்கும்படிச் செய்யும்” என்கிறார். எல்லா என்மைகளும் உண்டாகும் என்றபடி.

சொல்லார் நமிபேழாகுமுன்றும் *கருதிகள்ளன்கும் எல்லை
மில்லாவற நெறியாவும் தெரிந்தவன் *என்ன ஏருஞ்சீர்
நல்லார்பரவும்இராமாநுகள் திருநாமம்பீர்
கல்லார் அகலிட்ட்தோர் *எதுபேறன்று காமிப்படே. 44

இப்படி உபதேசித்தும் ஒருவரும் இதில் மூளைமையால் அவர்கள் படியைக் கண்டு வருக்கிறார். இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழையும் (திராவிடசாஸ்தரங்கள் அணித்தையும்) நான்கு வேதங்களையும், தீதில் நெறியான தர்மசாஸ்தரங்கள் யாவற்றையும், அறிந்தவரும் ஒப்பற்ற திவ்யகுணங்களையுடையவரும், மஹாத்மாக்களால் துதிக்கப்படுவபவராயும் ஸ்வேச்வரனுக்குமுன்னத்தைசெல்லம் சொல்லால் தய்யும் வகையாது?” என்று கேட்டுத்திரிக்கிறார்களே! ஐயோ! என்கிறார்.

பேசேன்றுமற்றில்லை சின்சாளன்றி *அப்பேறவித்தற்கு
ஆசேன்றுமில்லை மற்றசாளன்றி *என்றிப்பொகுமைத்
தேறுமவர்க்குமாள்க்குமுன்னத்தைசெல்லம் சொல்லால்
காறுப்பமன்று *இராமாநு! மூம்பைக்கிடிலே. 45

இப்படி விழுகாய் இருந்தவர்களிலே முன்புதாமும் இருக்கத் தம்மை சிர்வேறுதுகமாக விழயீகரித்து, தம்திருவடிகளே ப்ராப்யமும் (அடையத்தகுந்தபேறு), ப்ராபகமும் (அந்தப்

பேற்றும்படியும் வழி) என்று விச்வலித்திருக்கும்படி பள்ளினால் உபகாரத்தை விடுத்து, இக்குறுப்பால் வாயால் வாசகமிட்டுச் சொல்லவோண்டு தெளிக்கிற். எம்பெருமானுர் திருவடிகளே தஞ்சம் என்று நன்றாக அறிந்து கொண்டு ஒழுகும் மகான்களுக்குப் போலே அறிவிலியான எனக்கும் தேவீரைப் புலாக்காட்டித்தங்க செம்மைகுணம் (ஆர்ஜுவம்) மிக உயர்த்து என்கிறார்.

கூறும்சமயங்க எாறும்குலைய *குவலயத்தே
மாந்தபளித்த மறையுளர்ந்தோனை *மதியிலியேன்
தேறும்படி என்மள்முகுந்தானைத் திசையினாத்தும்
எறும்குளைனை *இராமாநுசனை விரைஞ்சினமே.

46

எம்பெருமானுர் செய்தருளினால் உபகாரத்தை விடுத்து அதற்குத் தோற்றுத் திருவடிகளிலே வணங்குகிறார். உலகத்தில் ப்ரமாணம், அதற்கேற்ற யுக்தி இவைகளுக்கு ஒவ்வாமல் மனம் போன்படி பேசும் புறங்சமயங்கள் ஆறும் சிதறுண்டுபோம்படி ஆற்வர் அருளிச்செய்த திருவாய் மொழியை நன்றாக அறிந்தவரும், அறிவிலியான நானும் தெளியும்படி என்கெஞ்சில் புகுந்தவரும் தின்யகுணங்களினால் உலகம் சிறைந்த புகழாளருமான ஸ்வாமியை வணங்கினேனும் என்கிறார்.

விரைஞ்சப்படும்பாள் ஈசனாய்களென்று *குவலகத்து
அறமிசெய்யும் அண்ணலிராமாநுசன் *என்னருயினையின்
தீற்மசெற்று இரவும்பகலும்யிடாதுள்ளதன் சிந்தையுள்ளே
விரைஞ்சதொப்பறவிருந்தான் *எனக்காரும் கிகரில்லையே.

47

“மதியிலியேன் தேறும்படி என்மனம் புகுந்தான்” என்றார் கீழ். உலகத்தவர்களுக்குத் “தாங்கள் எல்லாரும் வணங்கத்தக்க தெய்வம் ஸ்ராங்காநாதனே” என்று உண்மை நெறியை அருளிச்செய்து பகவத்ஸமாச்சரயணருசியை விளைவிக்கும் அண்ணலான எம்பெருமானுர் தம்முடைய ப்ராப்யலிரோதியை அழித்து தம் கெஞ்சில் சிறைவுற்ற விடுயிகாரத்தை என்னிடி இப்படி அநால்பெற்ற எனக்கு ஒப்பார் இந்தபூமியில் யாருமே இல்லை என்கிறார்.

கிகரின்றினின்ற என்கிளதைக்கு *வின்னருளின்கணன்றிப்
புகலொன்றுமில்லை அருட்கும்:தேபுகல் *புன்னையினோர்
பகரும்பெருமை இராமாநுச! கினி நாம்பழுதே
அகஜும்பொருளென்? *பயனிருவோழுக்கு மானபின்னே.

48

“எனக்காரும் கிகரில்லை” என்று இவர் சொன்னாவாஹே, எம்பெருமானுர் இவரைப் பார்த்து “நீர் நம்மை விட்டு வேறொருவரைப் பற்றக்கூடும்; நாமும் உம்மை விட்டு வேறொரு வரை விரும்பக்கூடும்; அப்படியாயின் இந்த மகிழ்ச்சி உமக்கு விளையானதாக இராதே” என்ன, என்றுடைய தாழ்ச்சிக்கு தேவரிர் க்ருபையும் தேவரிர் க்ருபைக்கு அடியேறுடைய தாழ்ச்சி யும் (ஊன்றுக்கொன்றே) புலாயிருக்க வினே நாம் இனி அகலுகைக்கு காரணமேயில்லை என்கிறார். தேவரிர் அருள்க்கு அறத்தாழ்ந்த என்னில் கீழானவன் கிடைக்கமாட்டான்; தேவரிர் க்ருபையால்லது அதிகைனா அடியேனை உயர்த்த வேறொருவர்க்குப் போகாது என்றபடி. [இப்பாசுரம் தத்துவம் த்வத்திருதே நாதவான்.....ஸ்தோத்ராத்னம் 51 ம்ஸ்லோகத்தை அடியொற்றியது]

ஆனதுகெம்மையறைக்கி *பொய்ம்மை யறுசமயம்
போனதுபொன்றி இந்ததுவெய்க்கி *பூங்மைக்க
தேவதிபாய்வயல் தென்னாரும்களும் சென்னிவைத்துத்
தானதில்மள்ளும் *இராமாநுசன் இந்தலத்துதித்தே.

49

விரோதிகளைப்போக்கித் தம்முடைய கெஞ்சில் எம்பெருமானுர் சித்ய வாஸம் பள்ளி யருளுகிற பேருபகாரத்தை விடுத்து அதனால் வந்த ப்ரதிஷ்யை அந்த ப்ரதியிதுடைப்ப கிளை

பின்னமைக்குச் சாரணமில்லாகமையையும் அருளிச்செய்தார் ஜூரினனுபாடுகளாலே. இதில் ஸ்வாமி திருவுவதித்தகுளின பின்பு உலகத் துக்குண்டான வாழ்ச்சியை அறுஸங்கித்து இளைப்பாரினார்.

தாமரைபுஷ்பங்களிலுண்டான தென் ஆரூப்ப பாயும் வயல்கள் குழந்த திருவங்கந்தில் கோயில் கொண்டுள்ள பெரிய பெருமானுடைய திருவடிகளைச் சென்னிக்கணியாய்ச் சூடு அத்திருவடிகளில் மீவையும் ப்ராவண்யமுள்ள எம்பெருமானார் இவ்வுலகில் அவதரித்ததனால் கொடியகலீமாண்டது; பொய்யே ஏருவான அறுசமயங்களும் (ஷத்தர்சனம்) சிதறீற்று.

உதிப்பன உத்தமர்சிஞ்செயுள் *ஒன்னாலர் நெஞ்சமஞ்சிக்
கொநித்திட மாறிநடப்பன *கொள்ளோவன் குற்றமெல்லாம்
பதித்தவென் புன்கவிப் பாவின் பூண்டன பாவுதொல்சீர்
எதித்தலோநாதன் *இராமாநுசன் தன் இளையாடியே.

50

“தென்னாரங்கள் கழல் சென்னிவைத்துத் தானாதில் மன்னும்” என்று எம்பெருமானு ருக்குப் பெரியபெருமாள் திருவடிகளிலுண்டான ப்ராவண்யாதிசயத்தைச் சொன்னார் கீழ். அதனடியாக தம் தெய்வமான ஸ்வாமியின் திருவடிகளைச் சொல்லி அதன் தன்மைகளை விளைந்து இனியராகிறார்.

உலகம் நிறைந்த புகழாளரான (கல்யாணகுணுத்மகரான) யதிக்தர் திருவடிகள் மஹாத்மாக்களுடைய திருவள்ளங்களில் விளங்கும்; பால்யர்கள், குத்ருஷ்டிகளான எதிரீகள் நெஞ்சங்கள் அஞ்சிடுங்கும்படி களிகடமிடும்; குற்றங்கள் மலிந்த என்னுடைய துதிப்பாக்களையும் கற்குமலை.

அடியைத்தொடர்ச்செழும் ஜவர்கட்காம் *அன்றுபாரதப்போர்
முடியப் பரிசெடுஞ்சேந்திடும்கோளை *முழுதுஶாரங்த
அடியார்க்கழுதம் இராமாநுசன் என்னையாளவங்குதிப்
பழினிப்பிறந்து *மற்றில்லைகாரணம் பார்த்திட்டே.

51

எம்பெருமானார் இந்த உலகத்தில் அவதரித்தகுளியது அடியேபனாருவனை அடியை கான்ஞாக்காகவே; வேறு காரணமேதும் இல்லை யென்கிறார்.

முன்பு தன் திருவடியை கம்பிப்பற்றி வாழ்ந்த பஞ்சபாண்டவர்களுக்காக, அவர்களுடைய எதிரீகள் மாண்டு போம்படி பெரிய தேரைக் குதிரைகள் பூட்டி நடத்திய ஸர்வேச்வரனை உள்ளபடி முழுதும் அறிந்தபரமாகவதர்களுக்கு அழுதெனத்தித்திக்கும் இராமாநுசன் திச்தப் புவலகில் வந்து பிறந்தது என்னை மகிழ்விக்கவே. வேறு காரணமேதும் புலப்பட வில்கில்.

பார்த்தான் அறுசமயங்கள்பதைப்ப *இப்பார்முழுதும்
போர்த்தான் புக்கெண்டு புன்னமயினேளிடைத் தான்புன்று*
தீர்த்தான் திருவினாதீர்த்து அரங்கள்செய்ய தாளினையோடு
ஆர்த்தான் *இவையெம்மி ராமாநுசன்செய்யுமிற்புதமே.

52

“என்னையாளவங்கிப்படியில் பிறந்தது” என்று ஒருவராலும் அளவரியனுள் (கைடைத் தேறப்பன்னையில்லாத) என்னை ஆளுகைக்காக வந்தவரித்தாகச் சொன்னார். மேஹும் அவர் செய்த அரிய செயல்களை அருளிச் செய்கிறார். சாக்யர், உதூக்யர், பெளத்தர், சார்வாகர், பாசபதர், கணுதர் என்று சொல்லப்பட்ட ஷட்டர்ச்சனாஸ்தர்களும் துடித்து மாணும்படி பார்த்தார் (இவர் ச்ருதிகளையும் ப்ரமாணங்களையும் முன் நும் பின்னும் பார்த்து பாடியமருளிச் செய்கையாலேயே இவர்கள் மாண்டுபோயினர். இந்த ஸர்ப்பத்தின் பார்த்தையின் தீஷ்ணம் இது. அவதாரஸ்தல தில்யமங்களையிர்ரஹத்தில் அருள்ளோக்கையும் ஸர்ப்பலீக்கணாத்தையும்

சூலுக்கே அநுபவிக்கலாம்). இந்த பூமண்டலம் பூராவும் புகழ் பரவும்படி வாழ்த்தார் அற்ற தூமித்துவமுள்ள என்னிடம் வெறிதேயருள் செய்து என்னுடைய பெரும் பாபங்களைப் போக்கி, என்கூ எம்பெருமான் திருவுட்டிகளில் சேர்ப்பித்தார். இவை நம் ஸ்வாமி செய்தருளின அந்துத மாண அரிய செயல்களாம்.

அற்புதன் செம்மை பிராமாநுசன் *என்னையாளவாந்த கற்பகம் கற்றவர் காழறுகலீன் *குருதிய பற்பலுமிகளும் பல்லுலகுயாவும் பரளதென்னும் அற்பொருள்தன்னை *இங்ஙானிலத்தேவாந்து நாட்டினோ. 53

“பார்த்தான்று சமயங்கள் பதைப்பு” என்று புரச்சமயங்கள் குலையும்படிபண்ணீ இவர் ஸ்தாபித்த அர்த்தம் எது என்னில்; ஸலவ சேதனுகேதனங்களும் ஸர்வேக்வர ஞாக்கே சேஷம் (ஆட்பட்டவை) என்கிற விலகுஷணமான அர்த்தத்தை கிலைநாட்டினார் என்கிறார்.

(கற்பகம்—வள்ளல்)

நாட்டிய நீச்சமயங்கள் மாண்டள நார்ஜணைக் காட்டியவேதம் களிப்புற்றது *தென்குருகவெள்ளல் வாட்டமிலா வள்ளத்மிழ்மறை வாழ்ந்தது மண்ணுலகில் ஈட்டியிலத்து தீராமாநுசன் தன் இயல்வுகளைடே. 54

இப்படி எம்பெருமானார் உண்மையான தத்வத்தை ஸ்தாபனம் பண்ணையருளின ஸ்வபாவத்தைக் கண்டு பாற்றய ஸமயங்களுக்கும் வேதத்துக்கும், திருவாய்மொழிக்கும் உண்டான ஆகாரங்களையருளிச் செய்கிறார். எம்பெருமானார் பாற்றயுக்குருஷ்டிமதங்களை மாண்க் செய்ய ஒரு முயற்சியும் எடுத்துக்கொள்ளவில்லை. இவர் பார்த்தார். பார்த்த இயல்பைக்கண்டு அவை மாண்டன. தங்களின் உள்ளுறை பொருளையதார் தமாகச் சொன்னதால் வேதம் கணும், வேதஸாரமான தமிழ்மறைகளும் (அருளிச் செயல்கள்) பொலிவு பெற்ற ஒங்களே.

கண்டவர் சிந்தைவுக்கும் குடிபொயில் தென்னாவயகள்* தொண்டர்க்குலாவு பிராமாநுசனை *தொகையிறங்த பண்டருவேதங்கள் பார்மேல் நிலவிடப் பார்த்தருளும் கொண்டஸீமேவித்தொழும் *குடியாம்ஸங்கள்கோக்குலமே. 55

எம்பெருமானாரின் இயல்புகள்டு வட்மொழி தென்மொழி வேதங்கள் வாழ்ச்சிபெற்ற தென்கூர் கிழே. இப்படித்தாமே தம்பணியாக ஸலவேதங்களும் இவ்வுலகத்தில் ஸ்தகண்டக மாக கடக்கும்படி பண்ணின ஓளதார்யத்திலே கடுபட்டு, ஸ்வாமியை ஆச்சரியித்திருக்கும் குடித்தும்கையாள உரியகுடி என்கிறார் இதில். எழில்வாய்ந்த திருவரங்கத்தில் வாழும் பெரிய பெருமாளுடைய தொண்டர்களால் கொண்டாடப்பட்டவரும், வேதங்களை இப்பழியிலே ஒங்கி வாரச் செய்தருளிய பரமத்தாருமான எம்பெருமானார அடிபணிபவர்கள் தமக்கு (கம்கும் தம்மைச் சேர்ந்தவர்களுக்கும்) ஸ்வாமிகள் ஆவார்கள்.

கோக்குலமன்னை ரூவெழுகால் *ஒருகூர்மழுவால் போக்கியதேவளைப் போற்றும்புளின் *புவளமெங்கும் ஆக்கியகிர்த்தி தீராமாநுசனை யடைந்தினின் என் வாக்குரையாது *என்மொம் ஸினோதினி மற்றிலூன்றறையே. 56

“கொண்டஸீமேவித்தொழும் குலம் எங்கள் கோக்குலமே” என்றவரை சிலர் முன்பும் தூவோரு ஸிறயங்களில் பொருந்தி யிருந்தபோதும் அவ்வுப்போது இப்படியே சொல்லிக் கூவோரு ஸிறயில்லாமல் மாறிக்கொண்டு வந்தீர். இதுவும் அப்படியேயோ? என்று சொன்டு ஒரு ஸ்தோயில்லாமல் பொருந்தப்போதும் மனதும் இனி வேறு ஒரு கேட்க, எம்பெருமானார ஆச்சரியித்த பின்பு என் வாக்கும் மனதும் இனி வேறு ஒரு சிறுப்பத்தை அறியாதென்கிறார். பரசுராமனும் அவதரித்து கூத்தியிகுலத்தில் தோன்றிய அரச்சளை (கொடும் செயல் செய்ததுவங்குதுபற்றி) நாசம் பண்ணிய எம்பெருமானை ஏற்றிப் பரவும்-பக்தராயும் தூயவராயும் உலகம் ஸ்ரைந்த புகழாளராகவும் விளங்குகின்றவர் என்று ஸ்வாமியின் பெருமையைப் பேசுகிறார்.

மற்றிருப்பேறு மதியாது *அரங்கன்மலரடிக்குள்
உற்றவரே தனக்குடற்றவராக் கொள்ளுமுத்தமின்*
நற்றவர்போற்று மிராமநுசனை இந்நாளிலத்தே
பெற்றனன் *பெற்றபின் மற்றறியேன் ஒருபேதைமையே.

57

“இனி என் வாக்குரையாது—என் மனம் சினையாது” என்று எப்படி நீர் சொல்லக் கூடும்? இருள்தருமானாலத்தில் உள்ளவரை அஜ்ஞானம் வந்து குழாதோ? என்று சிலர் கேட்க, எம்பெருமானாரை இவ்வுலகில் வந்ததைந்தபின் என் மனம் விவேகமின்றி மற்ற ஒன்றை அறியும்படி (விரும்பும்படி) ஆகவே ஆகாது என்கிறார். வேறொரு ப்ரயோஜைந்ததைக் கருதாது அழகிய மணவாளனடியார்களான பாகவதோத்தமர்களைத் தமக்குப் பக்குக்களாகத் திருவள்ளம்பற்றும் உத்தமரும், நல்லதவழுமைடோர்களால் (ப்ரபன்ன ஜூனங்களால்) போற்றப் படுவருமான எம்பெருமானாரை இந்த சிலவுலகில் ஆச்சரியிக்கப் பெற்றேன். என்னிப் பேதைமை அனுகாது.

பேதையர்வேதப் பொருளிதென்றுள்ளி *பிரமாண்திரன்று
ஒத்தி மற்றெல்லர்வியிரும்து: தென்று *உமிர்கள்மெய்விட்டு
ஆதிப்பர்ணோடொன் ருமென்றுசொல்லும் அவ்வல்லெல்லாம்
வாதில்வென்றுன் *எம்மிராமாநுசன் மெய்மதிக்கடலே

58

இமே பலபடிகளாலும் எம்பெருமானர் பராப்யமத சிரஸனம் (வேதங்களுக்குப் புறம்பாக சமயங்களைக் கண்டிக்கை) பண்ணினபடிகளைப் பேசிறுர். இனி குத்ருஷ்டி (வேதங்களைப்பர மாணமாகக் கொண்டு தவறுன அர்த்தம் கற்பிப்பவர்) சிரஸனஸமர்த்தயத்தைப் புகழ்ந்து பாடுகிறார். குத்ருஷ்டிகளான புத்திகேட்டர்கள், “இதுதான் வேதங்களின் உண்மைப் பொருள்: பரப்ரஹ்மமொன்றே உண்மை; அது தவிர (தோற்றும்) எல்லா ஜீவராசிகளும் அந்த ப்ரஹ்மமே; சரீரத்தை விட்ட ஜீவராசிகள் ஸர்வகாரணமான பரப்ரஹ்மத்தோடே ஜீயமடை சின்றன” என்று சொல்லும் தவறுன பொருள்களை (பிதற்றல்களை) வாதில் வென்று விசிஷ்டாத் தவத் தத்வத்தை ஸ்தாபித்தருளினார்.

கடலளவாய திசையெட்டினுள்ளும் *கலியிருளே
மிடைத்ருகாலத்து இராமாநுசன் *மிக்கநான்மறையின்
சுட்ரொளியால் அவ்விருகோத்துந்திலளேல் உயிரை
யுடையவன் *நாராணைனற்றிவாரில்லை யுற்றுணர்ங்கே.

59

எம்பெருமானர் இப்படி குத்ருஷ்டிசிரஸனம் செய்யாவிடிலும் ப்ரமாணங்களை அராய்ந்து உலகத்தவர்கள் ஸர்வேச்வரனே ஸர்வஸ்வாமி என்று அறியகில்லார்களோ? என்று சிலர் வினவ பதில் சொல்லுகிறார். கடல்களை எல்லையாகக் கொண்ட இப்பரந்த வகையிலுள்ளவா இடங்களிலும் கவிகோலாஹலத்தால் அஜ்ஞானமான இருள் மண்டிக் கிடக்க்கையில் எம்மண்ணைல் இராமாநுசன் வந்து தோற்றி நான்கு வேதங்களின் ஒளியான நன்றான விளக்கெற்றி கவியிருளை ஒழித்திராவிட்டால் ஸகல ஜீவாத்மாக்களுக்கும் சேவி (ஜீவாத்மாக்கள் உடைமைகள்; ஈச்வரன் உடையவன்—ஸ்வாமி) முநிமான்யணனே என்று யாரும் சிசயித்து அறியகில்லார்கள்.

உணர்ந்துமெய்ஞானியர் யோகந்தொறும் *திருவாய்மாழியின்
மனாந்தருமின்னிசை மன்றமுடிதொறும் * மாமலரான்
புணர்த்துபொன்மார்பன் பொருந்தும்பதிதொறும் புக்குநிற்கும்
குணாந்திழ்கொண்டல் *இராமாநுசனைம் குலக்கொழுங்கே.

60

எம்பெருமானுகடைய ஞானவையவத்தைப்பேசினார் இமே; பக்தி வைவத்தைப்பேச கிறார் மேலே. ஆத்மகுணபூர்த்தியால் ப்ரகாசிப்பவராய், காளமேகம் போல பரமத-தாரராய், எங்கள் (ப்ரபன்ன) குடிக்குத் தலைவராய் உள்ள எம்பெருமானர், உண்மை நன்றானம்

கைபுகுஞ்சு தத்வத்துரைகள் கோட்டிகளிலும், (மகிழ்மலரின்) மணம் பீக்க திருவாய்மொழியின் இனிய இசை கேட்குமிடங்களிலும், சரியப் பதியான எம்பெருமான் உக்குத்தருளி வர்த்திக்கும் தில்ப தேசங்களிலும் எழுந்தருளியிருப்பர். திருவாய்மொழி பாடுமீடங்களிலும் தில்பதேசங்களிலும் ஆசையுடன் புக்கு அவற்றிலே ஆழங்கால் பட்டு ஸ்ல்லாஷிற்பர் ஸ்வாமி. இது பக்தி வைபவமிருக்கும் படி.

கொழுந்துவிட்டோடிப்படரும் வெங்கோள்வினோயால் *நிரயத்
தழுந்தியிட்டேனோ வந்தாட்கொண்டபின்னும் *அருமூனிவர்
தொழுந்தவத்தோள்எம்மிராமாநுசன் தொல்புகழ்ச்சடர்மிக்கு
எழுந்தது *அத்தால்லதிசயம் கண்டதிருநிலமே.

61

குணங்கிகம் கொண்டல் என்றார் கீழே. குணவைபவமிருக்கும் படியை யகுளிச் செய் கிறார் இங்கு. “எல்லாம் கண்ணன்” என்கிறப்பதியே நமக்கு ஸ்கலரும் எம்பெருமான் என்று ஒழுகும் அருமூனிவர் தொழும்படியுள்ளவரும், ப்ரபத்தியான மஹாதபாஸ்ஸையுடைராய் என்கு ஸ்வாமியுமான எம்பெருமானுக்குடைய கல்யாணகுணங்கள், மேல்மேலும் தலைபெற்று அதிசிகர மாய் விஸ்தாரமடைவதாய், கொடியதாயுள்ள ப்ரபலமான கர்மங்களாலே ஸம்ஸாரமாகிற கரகத்தில் அபுந்திக் கிடந்த என்னை நான் இருக்குமிடத்திலே வந்து ஆட்கொண்டன; சீசனை அடியேனிடம் கலசியும் ஸ்வாமிகுணங்கள் விசேஷமாக ப்ரகாசிக்கின்றன. என்ன ஆச்சரியம் இந்த சீலவுலகில்!

இருந்தேளிருவினோப்பாசம்கழற்றி *இன்றுயாள் இறையும்
வருந்தேளினி எம்மிராமாநுசன் *மன்னு மாமலர்த்தாள்
பொருந்தா சிலையுடைப்புன்மையினோர்க்கொள்றும் நன்மை செய்யாப்
பெருந்தேவரைப்பரவும் *பெரியோர்தம் கழல்பிடித்தே.

62

தம்முடைய கர்மஸம்பங்கமறப் பெற்றதால் க்ருதார்த்தரானமையைச் சொல்லு கிறார். எப்போதும் பெரிய பெருமாளைப் போற்றித் துதிப்பவரும், நம்ஸ்வாமி எம்பெருமானு குடைப இணைந்த திருவடித்தாமரைகளிலே அன்பொன் றல்லாத சீர்கள்பால் ஸ்ரேஷலேசமூ யில்லாதவர்களுமான கூரத்தாழ்வான் போன்ற மஹாநுபாவர்களுக்குடைய திருவடிகளில் ஆச்சரியித்து புண்ணீயபாங்களாகிற இருவகைக் கர்மபங்கங்களினின்றும் விடுபட்டவானை அடியேன் இறையும் (சிறிது அளவும்) வருந்தமாட்டேன்: அன்றியே, எம்பெருமானார் திருவடி ஸம்பங்கமில்லாதவருக்கு ஒரு நன்மையும் செய்யேன் என்று திருவுள்ளம் பற்றியுள்ள பெரிய பெருமாள் என்றும் அங்குவிக்க அமையும்

பிடியைத்தொடரும் களிரென்ன *யானுள்பிறவுக்கியசீர்
அடியைத்தொடரும்படி நல்கவேண்டும் *அறுசமய
செந்தியைத்தொடரும் மருள்செறிந்தோர்சிகதந்தோட வந்துகிப்
படியைத்தொடரும் *இராமாநுசா / மிக்கபண்டுதனே!

63

அங்குடமான கர்மஸம்பங்கமறந்தபடியைச் சொன்னார் கீழே. இங்குப்ராப்தியான எம்பெருமானார் திருவடிகளில் சீகங்கரியத்துக்கு அத்திருவடிகளில் அன்பு புண்படாமுகும் படியான சிலையை அருளும்படி ஸ்வாமியையே வேண்டுகிறார். வேதபாஹ்யமான ஆறுசமயம் என்ற புதரில் அகப்பட்டுக் கொள்ளும்படி புத்தி கேட்ரான மூடர்கள் சிதைத்து ஓடுப்படியாக வந்து அவதரித்தவரும் அடியோங்களை விஷயீகரிப்பதற்காகப் பின் தொடர்கின்றவரும், சீரவதிக ஞானம் படைத்தவருமான ஸ்வாமியே! பிடியை (பெண் யாணையை) அதன் மேலுள்ள காதலால் விடாமல் தொடரும் களிறு (ஆண்யாணி) போல சௌன்தர்யாதி குணங்களால் பிரகாசிக்கும் தேவரிகுடைய சரனாரவிந்தங்களில் அடியேனுக்கு என்றும் மாருத பக்தியை தேவரிரே ப்ரஸாதிக்க வேண்டும்.

பஸ்டருமாறன் பசுந்தமிழ் *ஆண்தும்பாய்மதுமாப்
விண்டிட எங்களிராமாநுசமுளிவேழம் *மெய்ம்மை
கொண்டால்வேதக்கொழுந்தண்டமேந்திக் குவலயத்தே
மண்டிவந்தேன்றது *வாதியர்கான் / உங்கள்வாழ்வற்றதே.

64

“அறுசமயச் செடியைத் தொடரும் மருள் செறிந்தோ சிதைந்தோடவங்து” என்று பாலும்பக்ளைச் சிதைத்தற்காக எம்பெருமானார் எழுந்தருளியதைச் சொன்னார் கீழே. பறது பக்ளிகளான பாலும்யகுத்ருஷ்டிகளை கோக்கி உங்கள் வாழ்வு இனிப்போயிற்றென்கிறார். தூர்வாதங்களைப் பண்ணும் புறச்சமயிகளே! எங்களுக்கு விடுதயமாயிருக்கும் ராமாநுசனை னும் மதயாளையானது “பண்ணூர்பாடல்” என்னும்படி நம்மாழ்வார் பாடி உபகரித்தருளின இன்புறும் செந்தமிழ்க்கவிகளான திருவாய்மொழியால் (அதை அநுஸங்கிப்பதால்) விளைந்த ஆங்கதமாகிற மதம் ஒழுகா நிற்க, ஸத்யவாதியான வேதமென்கிற பெரிய தண்டத்தை (தடியை) ஏந்திக்கொண்டு உங்கள்பாடே வந்து கொண்டிருக்கிறது. இனி நீங்கள் பிரைக்க வழியில்லை—என்கிறார். (ப்ரதிபக்ளிகளாகிற கேட்டினின்றும் உலகம் பிரைத்தது என்கிறபடி)

வாழ்வற்றது தொல்லைவாதியர்க்கு *என்றும்மறையவர்தம்
தாழ்வற்றது தவம்தானிபெற்றது *தந்துவநால்
கூழ்றது குற்றமெல்லாம்பதித்தகுணாத்தினர்க்கு அந்
நாழ்றது *நம்பிராமாநுசன்தந்த ஞானத்திலே.

65

இப்படி எழுந்தருளின எம்பெருமானார் பாலும்யகுத்ருஷ்டிகளை வெல்லும்படி அருளின ஞானத்தால் பலித்தவைகளைச் சொல்லுகிறார். நம் ஸ்வாமியான எம்பெருமானார் தம் உபதே கங்களாலும் பூர்ப்பாய்தி க்ரந்தங்களாலும் உபகரித்தருளின ஞானத்தினால் நெடுங்காலம் தூர்வாதம் பண்ணவின்த பாலும்யகுத்ருஷ்டிகளுடைய வாழ்வு அற்றது (அவர்கள் மதம் அழிந்தது). பயிருடன் எழும் புற்புண்டான களையை அகற்றவே, பயிர் ஒங்கி வளருமாப்போலே தூர்வாதிகள் ஒழிய, வைதிக்ககள் குறையற்றவர்களாக ஆனங்கள். பாகவதர்கள் ஸஞ்சரிப்பதால் இப்பூவுலகம் வாழ்ச்சியடைந்தது; உண்மைத் தத்துவங்களைத் தெரிவிக்கும் சாஸ்த்ரங்கள் எடுத்துவழை நிச்சயமான பொருளைத் தெரிவிப்பதைவாயின. லோகத்தவரும் குற்றமற்ற பல்பினராயினர். இது ஒரு ஞான வைபவமிருந்தபடி என்! என்று பீர்தாகிறார்.

ஞானம்களின்த நல்யகொண்டு *நாடொறும்நைபவர்க்கு
வாளம்கொடுப்பது மாதவன் *வல்லினையேன்மளத்தில்
சனம்கடிச்தவிராமாநுசன் தன் கையெய்தினர்க்குஅத்
தாணம்கொடுப்பது *தன்தகவென்றும் சர்வைகொடுத்தே.

66

எம்பெருமானுருபகரித்த ஞான வைபவத்தைக் கீழே அருளிச் செய்து இதில் அவருடைய மோக்குப்பர்தான வைபவத்தையருளிச் செய்கிறார். சிரிய : பதியான ஸர்வேக்சுவரன் மோக்கம் கொடுப்பது, ஞானம் பக்கிருப்பமாகி அது கனின்து (பழுத்து) அதனால் எப்போதும் நெஞ்சுருகி ஸிற்பவருக்கேயாம். மஹாபாயியான அடியேன் மனதிலுள்ள மாதையெல்லாம் போக்கிய எம்பெருமானார் தம்மை ஆச்சரியித்தவர்களுக்கு விண்ணாடு (பரமபதமான மோக்கம்) அளிப்பது தம்முடைய க்ருபையாலே. (மோக்ஸாம்ராஜ்யம் எம்பெருமானாரிட்ட வழக்கா யிருக்கும்படி எம்பெருமானருள் இவரிடம் தேங்கியுள்ளமையால் உடையவரும் மோக்ஸமினிக்க வல்லவர் என்றபடி).

சரணமடைந்த தருமனுக்கா *பண்டுநூற்றுவரை
மரணமடையித்த மாயவன் *தன்ஜை வணங்கவைத்த
கரணமிவை உமக்கன்றென்றிராமாநுசன் உயிர்கட்கு
அரணங்கமயத்திலனேல் *அரணூர் மற்றிவ்வாருயிர்க்கே.

67

எம்பெருமானுருடைய ஞானப்ரத்தவ மோக்ஷப்ரத்தவ ஸாமர்த்யத்தை யருளிச் செய்தார் கீழே. எம்பெருமானை அடைவதற்கென்று தரப்பட்ட அவயவங்களை விஷயாந்தரங்களில் வினாக்காமல் தம் உபதேசமுகத்தால் நியமித்து நம்மை ரக்ஷித்திலரேல் இவ்வாத்மாவுக்கு வெறு யாரும் ரக்கரில்லை என்கிறூர்.

தன்னைப் புகவாகப்பற்றிய தருமதுக்காக, கொரவர்கள் நூற்றுவரையும் “கொல்லாமாக் கோல் கொல் செய்து” என்கிறபடியே மரணமடையும்படி ஸங்கல்பம் பண்ணியருளின் எம்பெருமான் தன்னைவனங்குவதற்கென்று தீர்தியங்களுடன் கூடிய இந்த உடலைக் கொடுத்தான்; உங்களிஷ்டப்படி ஸ-கமநுபவிப்பதற்கல்ல என்று எம்பெருமானும் உபதேசித்து நம்மைக்காக்கவே நாம் எம்பெருமானை வணங்கி வாழும்படியாயிற்று. இல்லையேல் கமக்குங் காப்பாராரின்யே?

ஆராக்கிள்ளு விகாரசால்லில் *மாயனாஸ்ரஹவர் தெய்வத்
தேவினில் செப்பிய கீதையின்செம்மை *பொருள்தெரியப்
பாரினில் சொன்ன விராமாநுக்களைப் பணியும் நல்லோர்
கீரினில் சென்றுபணிந்தது *என்னுவியும் சிங்தையுமே.

68

“பார்த்தம் ரதிநம் ஆக்மாநம் ஸாரதிம் ஸர்வலோகஸாக்ஷிகம் சகார” என்கிற படியே பார்த்தலாரதியாப், தன்னடியார்க்கு அடிமைசெய்த ஆஸ்சர்யபூதனான எம்பெருமான் அன்று தெய்விகமான திருத்தேர்த்தடிலிருந்து அருளிச்செப்பத் தெய்ம்மைப்பெருவார்த்தை பின் சீரிப்பொருள்களை (அர்ஜு-ன நெனுருவனுக்காக அன்று சொல்லப்பட்டதை) இன்று உலகத் தவர் எவ்வாருமறிந்து வாழும்படி உபதேசித்தருளிய எம்பெருமானுரை அடிபணியும் ஸத்துக் கருடைய கல்யாணங்களில் என் ஆவியும் சிங்தையும் படிந்து விட்டன. எனக்கு ஒப்பவர் இவ்வுலகில் உண்டோ?

சிங்தையினேடுகரணங்கள் யாவும்சிதைந்து *முன்னான்
அந்தமுற்றுந்ததுகள்னடு *அவையென்தனக்கள்றநிருளால்
தாந்த வர்ய்களும் தன்சரணாதந்திலின் தாளதுந்து*
எங்தையிராமாநுஶன் வங்தெடுத்தனின்றென்னையே.

69

எம்பெருமானர் திருவுடிகளில் பணிந்தவர் விஷயத்தில் தமக்குள்ள ப்ராவண்யத்தைச் சொன்னவர் எம்பெருமான் தமக்குப் பண்ணின் உபகாரத்தைச் சொல்லுகிறார். ஸ்ரங்கி காலத்துக்கு முன்பு (ப்ரயை காலத்தில்), மனதும் மற்ற இந்தியங்களும் அழிந்து அசித்தோடே ஒன்று என்னலாம்படி ஒன்றிக்கெட்டந்தபடி கண்டு, ஆக்மாவைப் பிரித்தெடுத்து உடலையும் இந்தியங்களையும் தன்க்குபையாலே தந்து உபகரித்த பெரியபெருமானும் தன் திருவுடிகளைக் காட்டித் தந்து வாழ்விக்கவில்லை; எம்பெருமானர் என்னை வாழ்விக்க என்று வங்கு, “அரங்கன் செய்தாளினையோடு ஆர்த்தான்” என்னும்படி அந்தத்திருவுடிகளைத் தஞ்ச மாக்க காட்டி வாழ்வித்தனர்.

என்னையும்பார்த்தெள்ளியல்வையும்பார்த்து *என்னைல் பல்குணத்து
உன்னையும்பார்க்கில் அருள் செய்வதேநலம் *அன்றியென்பால்
பின்னையும்பார்க்கில்லாமலுள்ளதே உன்பெருங்கருணை
தன்னை என்பார்ப்பர் *இராமாநுசா! உன்னைச்காராந்தவரே.

70

எம்பெருமானர் செய்தகுளின் உபகாரத்தை சினைந்து உருகினவர் ஸ்வாமிதிருமுகத்தைப் பார்த்து இதை விண்ணப்பம் பண்ணுகிறார்: ஸ்வாமிங்! நம்மையேதுமில்லாமல் திமையே உருவான என்னையும் என் இயல்பையும் நோக்கி, என்னுக்கு அடங்காத பல கல்யாண குணங்களுடைய தேவையையும் நோக்குமளவில், தேவைருடைய சிர்கேறுதுக்கருபைக்கு அடியேண விஷயமாக்குவதே நலம். இப்போதுபோல் எப்போதும் அடியேண

ஈர்வேதக க்ருபையால் ரகுதித்தங்கள் வேண்டும். ஆராய்ந்து பார்த்தால் என்னிடம் தகுதி என்னக்கூடிய நலன் ஒன்றுமே இல்லை. அருள்செய்ய என்பால் நலன் வேண்டினால் (தேவையிட்டால்) தேவையிட அடியார்கள் தேவைருடைய பெருங்கருணைக்கு இழுக்கா வினையார்களோ? “இன் சாயையறிவு கண்டாயு” என்றபடி.

சார்ந்ததென்சிந்தை உன்தாளிலைக்கீழ் * அள்புதாள்மிகவும்
சார்ந்தது அத்தாமரைத்தாள்களுக்கு * உன்தன்குளங்களுக்கே
தீர்ந்ததென்செய்கை முன்செய்வினை ஸெய்வினையதனுடி
பேர்ந்தது * வண்மையிராமா நுசா! எம்பெருந்தகையே!

71

இவர் விண்ணப்பத்தைச் செலவிட்டு எம்பெருமானாரும் இசைந்து தம்முடைய விசேஷ கடாஷ்டத்தினால் இவருடைய ஞானத்தைத் தம் விஷயத்திலேயுன்றும்படி மலர்த்தி யகுள், தாம்பெற்ற பேறுகளைப் பேசுகிறார் பரம ஓன்தார்ய குணம் படைத்தவராய் அதனால் எழுதிக்கொண்ட பெருந்தகையான ஸ்வாமியின் என்னுடைய நெஞ்சு தேவைர் திருவுடிகளில் பொருந்தவிட்டது; பரம போக்யமான அங்கத் திருவுடிகளில் அடியேறுக்கு பக்கி பெருகா சின்றது; என்னுடைய வ்ருத்தி (கார்யங்கள்) தேவைருடைய குணங்களுக்கே அற்றுத் தீர்ந்தது; அடியேன் சேமித்து வைத்திருக்க பாபங்கள் எரிந்து போயின. எனக்கு ஒரு குறையுமில்லை.

கைத்தனன் தியசமயக்கலக்கரை *காசினிக்கே
உய்த்தனன் தூயமறை நெறிதனனை *என்றுள்ளியுள்ளம்
நெய்த்தவன்போடிருந்தேத்தும் நிறைபுகழோருடனே
வைத்தனனென்னை *இராமா நுச்சனமிக்கவன்மைசெய்தே.

72

எம்பெருமானாரின் ஓன்தார்யத்தாலே தாம் பெற்ற பேறுகளைப் பேசி க்ருதார்த்த ரானார் கீழ்; இன்னமும் தமக்குச் செய்கிற பேறுதவிகளை நினைத்து உருகுகிறார் துர்வாசி களுடைய துஷ்டமதமக்களை எல்லாம் அழித்து மறைகெறியை (வேதவர்க்கத்தை) நினைாட்டி யருளினார் நம்ஸ்வாமி; இந்த வைபவத்தில் ஈடுபட்டு உள்ளம் கனிக்கிருக்கும் மஹாஞ்ஜோடே அடியனும் ஒருவன் என்று என்னாலாம்படி ஆக்கியருளினார். இது ஒரு மஹோபாகாரம் ‘தபடியே! என்று உருகுகின்றார். அல்லது—அஸத் துக்கள் நடுவே கிடங்த என்னை அடியரோடிருந்தமை’ என்கிறபடி மீண்டும் வைத்தனவர்கள் நடுவே வாழும்படி பண்ணியருளி னார் என்னவுமாம்.

வண்மையினாலும் தன்மாதகவாலும் *மதிபுஷயும்
தன்மையினாலும் இத்தாரணையோர்க்கட்டு *தான்சானுய
உண்மைன்னாள முறைத்த விராமா நுச்சனை யுன்னும்
தீண்மையல்லாலெனக்கில்லை *மற்றோரிலை தேர்ந்திடலே.

73

தம்முடைய ஓன்தார்யதி கல்யாண குணங்களினாலே இப்புலகத்தவர்க்குத்தாமே ரக்கராய் உண்மை நன்னாளுமளித்த எம்பெருமானாரைப்போற்றுவது தவிர்த்து வேறு தரிப்பு இல்லை என்கிறார். தம்முடைய பரம க்ருபையாலும் வள்ளல்தனமான ஓன்தார்யத்தாலும், சந்திரனையொத்த திருவுள்ளக்குளிர்ச்சியாலும் இப்புலகத்தவர்களுக்கு ரக்கராய் நல்லுபடே தெங்களையருளிய எம்பெருமானாரை அவைத்தழும் சிக்திப்பதில் உறுதியுள்ளவனுயிரா சின்றேன்.

தோர் மறையின்திறமென்று *மாயவன்தீயவரைக்
கூராழிகொண்டுகுறைப்பது *கொண்டலஜையவன்மை
ஏரார்குளாத்தெம்மிராமா நுச்சன் அவ்வெழில்மறையில்
சேராதவரைச்சிதைப்பது *அப்போதொருள்க்கதைசெய்தே.

74

சிறு சொன்ன உண்மை நன்ஞானத்துக்கு விரோதிகளான வேதபால்யர்களையும் குத்ருஷ்டிகளையும் அழியும்படி செய்த ப்ரகாரம் ஸர்வேசுவரர்ஜோ விட ஆயாளியின்றியே செய்த ரூரையே! என்று நைகிறூர். தன் நூடை சாஸனரூபமான வேதம் சொல்லவது இது என்று ஸ்ரீபித்தறியாமல் (அதன்படி நடவாமல்) தவரூன பொருள்கூறி துர்ந்தத்தையில் உழலும் குத்ருஷ்டிகளையும் வேதத்தைப்ரமாணமாகவே கொள்ளாத பால்யர்களையும் அழிக்க எம் பெருமான் கூரிய திருவாழியைக் காரியம் கொள்ளகிறூன். ஸமஸ்தகல்யாண குணங்களை யுடையவரான—குறிப்பாக (பிரீர்க்குதவித்தன்னையே யழித்துக்கொள்ஞாம்) மேகம்போன்ற ஒளத்திற்கும் குணமுடைய—எம்பெருமானார் இந்த பால்யங்குத்ருஷ்டி ஸிரஸனம் பண்ணுவது அவர்களுடைய வாதங்களைத் தம் சிங்கனு ஸாமர்த்யத்தினால் களைந்தொழித்துவிடுவதினால்.

செய்தலைச்சங்கம் செழுமுத்தமீழும் *திருவாங்கர்
கைத்தல்தாழியும் சங்கமேந்தி *நங்கன்முகப்பே
மொய்த்தலைத்துங்களைவிடே என்றிருக்கிலும்நின்புகழே
மொய்த்தலைக்கும்வந்து *இராமாநுசா! என்னைமுற்றுவின்றே.

75

தேவுமற்றறியேன் என்ற சிலை தமது என்கிறூர். [வயல்களில் சங்குகளானவை அழியை முத்துக்களை உண்டாக்குமிடம் திருவரங்கம்; இத்தனமையதான திவ்யதேசத்துக்கு நாதன் ஸ்ரீங்கநாதன் அந்த] எம்பெருமான் (ஸ்ரீங்கநாதன்) கூரா ராழி வெண்சங்கேந்தி எதிரேவந்து தன்னைக் காட்டி, தன்னழகாலே தன்னிடம் ஈடுபடுத்திக்கொண்டு “உன்னை விடேன்” என்று ப்ரதிஷ்டான பண்ணி; நின்றவிடத்தைவிட்டுப் பெயராமல் நின்றாலும், ஸ்வாமின்! (எம்பெருமானாரே) தேவரீருடைய குணங்களே எஃகை ஈடுபடுத்திக் கொள்ஞாம்; பகவத் வைவகங்களையம் கண்டு அதில் தோன் மாறக்கடவேன்.

**நின்றவண்கீர்த்தியும் கீள்புசூழும் *நிறைவேங்கடப்பொற்
உன்றமும்வைகுந்தாடும் குலவியாற்கடலும்*
உன்றங்கெத்தநினாயின்பந்தரும், உன்னினைமலர்த்தாள்
என்றங்குமது *இராமாநுசா! இவைசந்தருளே.

76

பகவத் வைவகங்களையத்தை நேரில் கண்டாலும் தேவரீரயொழிய வேறு அறியேன் (தெய்வமாகக் கொள்ளேன்) என்றமைத்தக்கேட்ட எம்பெருமானார் மீகவும் உகங்கு இவருக்கு என் செய்வோமா? என்றுள்ளதாகக் கண்ட அமுதானார், “ஸ்வாமி எம்பெருமானாரே! அடியேனுக்கு வேறேன்றும் வேண்டா; தேவரீருடைய இனைமலர்த்தாள் (திருவடிகள்) களையே ப்ரஸாதித்தருளவேண்டும் என்று ப்ராப்யங்கிழக்கங்கள் பண்ணி வேண்டிக் கொள்ள கிறூர். பெரும்பகும் படைத்த திருவேங்கடமென்னும் திருமலை, ஸ்ரீவைகுண்டமான திருநாடு, அவன் விரும்பியுறையும் பார்க்டல் இவை தேவரீருக்கு எவ்வளவு இன்பம் தருமோ அவ்வளவு இன்பம் எனக்கு தேவரீருடைய திருவடிகள் பயக்கும். அவற்றையே ப்ரஸாதித்தருள வேண்டும் என்கிறூர்.

ஈங்களையாதவின்னருள்*எண்ணில்மறைக்குறும்பைப்
பாய்த்தன் அம்மறைப்பல்பொருளால் *இப்படியளைத்தும்
ஏய்ந்தனன்கீர்த்தியினால் என்னினாகளை வேர்ப்பறியக்
காய்ந்தன் *வண்மையிராமாநுசற்கெள் கருத்தினியே.

77

தாம் வேண்டியபடியே திருவடித்தாமரைகளைக் கொடுத்தருளப்பெற்று அவர் செய்த உபகாரங்களை நினைந்து இவையளைத்தும் செய்து இன்னும் செய்வதாக நினைத்தருள வது ஏதோ? எனகிறூர். இதற்கு முன்பு ஒருவர்க்குமே உபகரியாதபடி விலகுணமான அருளை அடியேன்பால் சுரங்தார். என்னிறந்த வேத விரோதிகளை அம்மறையின் உட்டபொருள் கொண்டே கண்டித்தார். பூமியெங்கும் தம்மீத்தி விளங்கும்படி வயாழித்தார். என் பாபங்

களை வேரோடு அறுமபடி ஒழிக்கும் பரம உதாரரான எம் ஸ்வாமிக்கு இன்னும் என்செய்ய வேண்டுமெனத் திருவூள்ளமோ? (ஏய்த வண் கீர்த்தியினால் என்றும் பாடமுண்டு). அப்படி யாகில் ஸ்வாமியோடு ஸம்பந்தமுள்ளவன்கே இவன் என்று பாபங்கள் தாமே அகன்ற போம் என்று பொருள்தேறும்).

கருத்தில்புகுங்குள்ளில்கள்ளம்கழற்றி *கருதரிய
வருத்தத்தினால் மிகவுக்கித்து *நீ யிந்தமண்ணகத்தே
திருத்தித்திருத்துக்கேள்வனுக்காக்கியபின் என்னெஞ்சில்
பொருத்தப்படாது *எம்மிராமாநுசு! மற்றேர்பொய்ப்பாருனோ.

78

இப்படி ஸ்வாமி பண்ணிய உபகாரங்களைச் சொல்லியபிறகு, தம்மைத் திருத்து கைக்காக அவர் பட்ட பாட்டையெல்லாம் சொல்லி, இப்படி அடியேனைத் திருத்தித் திருமகள் கேள்வனுக்கடியைக்கியபின் வேறு எதிலும் என்னெஞ்சில் பொருந்ததென்கிறோ? தூர இருங்கு திருத்தப்போகாதென்று என்னெஞ்சில் வங்கு புகுந்து அதிலுள்ள மாசுகளைப்போக்கி, தீரிகை வீக்காலிலமாக்குவார்போலே செய்காலாக்கி, தேவரீருக்கு உத்தேசம் வீஷமயமான சரியைப்பதிக்கு அந்தரங்க கைங்கர்யத்துக்கும் தகுதியுள்ளவனுகத் திருத்திற்பணி கொண்டபின்னர் அடியேன் மனத்தில் தேவர் அறிவித்து உண்மைப் பொருள்ளன்றி அதற்குப்புறம்பான பொய்ப் பொருள் ஒன்றும் கிலைப்பெருது.

பொய்யைக்காக்கும் பொருளைத்துரங்கு *இந்தப்பூதலத்தே
மெய்யைப்பாக்கும் இராமாநுசன்னிற்க *வேறுநம்மை
உய்யகொள்ளவல்லதெய்வியங்கியாதென்று உலர்து; அவமே
ஜூயப்படாகிற்பர் *வையத்துள்ளோர் நல்லறிவிழந்தே

79

எம்பெருமானுர் உண்மை நன்னானத்தைக் கொடுக்கையாலே பொய்சின்ற னானம் தமக்குப் பொருந்தாதென்றார் கிழே. உஜ்ஜீவனருசியுண்டாகப் பெற்றவர் இந்த னானத்தைபிழித்து இவ்விஷயத்துக்கு அசலாய்ப்போருகிற படியைக் கண்டு வருந்துகிறார் இங்கு. இங்கிலவுகில் பொய்யான அர்த்தங்களையே ப்ரசாரம் செய்யும் புறமத்தவர்களைக் கண்டித்து ஸத்யத்தை ரசுக்கும் எம்பெருமானுர் யாரொருவர் வருவார் என்று எதிர்கோக்கி இருக்கச் செய்தே, இவரைவிட்டுவிட்டு நம்மை வாழ்விக்க வல்ல தெய்வம் எது என்று நல்ல னானத்தைப் பெருமல் (இழந்து) உமல்கின்றனரே! அந்தோ பரிதாபம்!

நல்லார்ப்பவுமிராமாநுசன் *திருநாமங்கம்
வல்லார்த்திற்கை மறவாதவர்க்கயவர் *அவர்க்கே
எல்லாவிட்டிலுமென்றுமெப்போதிலுமெததொழும்பும்
சொல்லால்மனத்தால் *கருமத்தினால்செய்வன் சோர்வின்றியே.

80

ஸ்வாமியை ஆச்சரியிக்காத ஸம்லாரிகள் கிலைகண்டு இழுவுபட்டவர் இவ்விஷயமே உத்தேசம் என்றிருப்பாரை உத்தேசயெரன்றிருக்குமவர்க்கே ஒழிவில் காலமெல்லாம் உடனுய் மன்னி அடிமை செய்வேனென்கிறார். நல்லார் நலில் குருக்கந்கரான் என்னுமா போலே ஸத்துக்களெல்லாம் ப்ரேரம் பரவசராய்க் கொண்டாடும் எம்பெருமானுருடைய திருநாமத்தைத் தங்களுக்குத் தஞ்சமாக நம்பியிருக்கும் மஹான்களையே எப்போதும் சிங்கித்திருக்கும் ராமாநுசனாடியார்களுக்கே அடியேன் எல்லாக் காலத்திலும் எல்லா இடத்திலும் எல்லாப் படியாலும் அயராமல் அடிமை செய்வேன்.

சோர்வின்றியிட்டதன் துணையடிக்கீழ் *தொண்டுபட்டவர்பால்
சார்வின்றியின்றவெளக்கு *அரங்கள்செய்ய தாளிமைகள்
பேர்வின்றியின்ற பெறுத்துமிராமாநுசு! இனிபுன்
தீரான்றியக்குண்டுக்கு இல்லைமாறு தெரிவிலே.

81

எம்பெருமானுருடைய கருணைக்கு ஒப்பேயீல்ஸீ என்கிறார். சோர்வில்லாமல் தேவர் இளையடிகளுக்குப் பணிவிடை செய்யும் மஹான்கள் பக்கலீல் ஒரு ஸம்பங்தமுயில்லா மல் இருந்த எனக்கு அவர்கள் திறத்து “அடியார்க்கென்னையாட்டபடுத்த விமலன்” என்கிற படியே, அடியேனைத்திருத்தி, பாகவத சேஷத்வத்தில் கிளையில்லாதவர்க்குத் தமதிருவடிகளைத் தராத ஸ்ரீரங்கநாதனின் செந்தாமரையடிகளை நான் என்றும் பிரியாதபடி என்தலைக்கு அணியாய் அடையும்படி செய்த ஸ்வாமிங்! ஆராய்ந்து பார்க்கில் தேவரீருடைய மேலான திருவருளுக்கு ஒப்பு ஏதுமில்ஸீ.

தெரிவற்றஞானம் செறியப்பெறுது *வெந்தீவிளையால்
உருவற்றஞாத்து உழல்கிள்றவென்னை *ஒருபொழுதில்
பொருவற்றகேள்வியனுக்கினின்றுள் என்ன புண்ணியனே?
தெரிவற்றகீர்த்தி *இராமாநுசவென்னும் சீர்முகிலே.

82

எம்பெருமானுர் தமக்கருளிய உபதேச பரம்பரைகளை அநுஸந்தித்து உருகி என்ன தார்மிகரோ இந்த ஸ்வாமி! என்கிறார். இது என்று, இது தீது என்ற பகுத்தறிய இல்லாமல் மிகக் கொடுவினா படைத்து, நின்றவாசில்லா நெஞ்சினையுடையேனும் எங்கும் திரிக்கு ஸின்ற என்னை ஒரு இமைப்பொழுதில் ஒப்பற்ற கேள்வியனுக்கி (பலங்கள் கேட்டறிக்கத்தால் பிறக்கும் தெளிவற்ற ஞானம் உள்ளவனுக்கி) யருளியவரும், பெரும்புகழ் படைத்தவரும், “குணங்கிகழ் கொண்டல்” என்னும்படி பரம உதாரமான எம்பெருமானுர் என்ன புண்ணியனே? (ஒப்பற்றதார்மிகர் என்றபடி).

சீர்கொண்டு பேரம்செய்து *நல்விடுசெறிதுமென்னும்
பார்கொண்டமேன்மைய் கூட்டளவ்லேன் *உன்பதயுகமாம்
ஏர்கொண்டவீட்டை எளிதினிலெய்துவன் உன்னுடைய
கார்கொண்டவண்மை *இராமாநுசா! இதுகண்டுகொள்ளோ.

83

நான் ப்ரபத்தி பண்ணி பரமபதம் பெறுவார் கோஷ்டியன் அல்லேன்; தேவரீருவடிகளாகிற மோக்ஷத்தை தேவரீருடைய பரமக்குபையாலே பெறுமவன் என்கிறார். சமம், தமம் முதலை ஆத்மகுண பரிபூர்ணராய், உயர்க்க தர்மமாகிற (அவனே கிணதபீலிலுபதேசித்த) ப்ரபத்தியை அநுஷ்டித்தது, நமக்கு பேறு ஸித்தம் என்றிருக்கும் பகவத்ப்ரபன்றுடைய திரஞ்சுகுட்டப்பட்டவனல் வேன். தேவரீருடைய திருவடிகளாகிற மோக்ஷத்தை மேகத்தினும் அதிசயித்த தேவரீருடைய ஓளதார்யத்தின் பலத்தினால் சரமயின்றியே பெறுவேன். இது நான் சொல்லத் தேவையில்லை.

கண்டுகொண்டேளௌம்ராநுசன்தனை *காண்டலுமே
தொண்டுகொண்டேளவன் தொண்டர்பொற்றுவில் *என்தொல்லைவெங்கோய்
விண்டுகொண்டேளவன் சீர்வெள்ளவாரியையாய்மடுத்தின்று
உண்டு கொண்டேன் *இன்னமுற்றநைவோதிலுலப்பில்லையே.

84

இனிமேலும் பெறவிருக்குமுனை பலவுண்டாகிலும் இதுவரை பெற்றவைகளே எல்லை யற்றவை என்கிறார். நம்மை உத்தரிப்பிக்க வங்கதவதிர்த்தவர் என்று ஸ்வாமி எம்பெருமானுரை உள்ளபடி கண்டு கொண்டேன்; இப்படி அறிந்து, அவரோடு நின்றுவிடாமல் அவரடியார் கஞ்சைய, திருவடிகளில் அடிமைப்பட்டேன். இதனால் அநாதியாய்ச்சேர்க்கொடுவினைகள் களைப்பெற்றேன். அவருடைய கல்யாணகுணமாகிற கடலை என் வாயார அநுபவிக்கப் பெற்றேன். இன்னமும் நான் பெற்றவற்றைச் சொல்லப்படுகில் அதற்கொரு முடிவேயிராது,

ஒதியவேதத்தினுட்பொருளாய் *அதனுக்சிமிக்க
சோதியைநாடுவெளவறியாது உழல்கிளர்தொண்டர்*
பேதைமைதீர்த்தவிராமா நூச்சைத் தொழும்பெரியோர்
பாதமல்லாவென்தனுருயிர்க்கு *யாதொன்றும்பற்றில்லையே.

85

“கண்டுகொண்டேன்—அவன் சீர் வெள்ளவாரியை உண்டுகொண்டேன்” என்றும், “அவன் தொண்டர் பொற்றுளில் தொண்டுகொண்டேன்” என்றும் கீழே சொன்னதில் ஸ்வாமிக்கு அங்க்யார் ஹராயிருப்பார் திருவடிகளே தமக்குப்பரம உத்தேச்சமென்கிறார். “ச்ருதி சிரவீதிப்பே” என்றும் “உள்ளசுடர் மிகுசுருதியுள்” என்றும் சொல்லுகிறபடியே, தாங்கள் அதிகரித்த வேதத்தின் உச்சியில் சுடர்ச்சோதியாய் ப்ரகாசிக்கக்கறவைனை வகுத்த ஸ்வாமி என்று அறியகில்லாமல் கண்டவிடத்தில் தொண்டு பட்டுமுன்று திரிகிள்றவர்களுடைய அஜ்ஞானத்தைப் போக்கடித்த எம்பெருமானுரைத் தொழுகையே தமக்கு நிருப்பகமாம்படியான பெருமையுடையவர்கள் திருவடிகள் தவிற என்னத்மாவுக்கு வேறு புகலில்லை.

பற்ற மனிசரைப்பற்றி அப்பற்றுவிடாதவரே
உற்றுரெனவழுமின் று ஓடிநையேனினி *ஓள்ளியநூல்
கற்றுர்ப்பரவு மிராமா நூச்சைக் கருதுமுன்னம்
பெற்றுர்யவர் *அவுரெம்தெனின்றுஞும் பெரியவரே.

86

“இராமா நூச்சைத்தொழும் பெரியோர் பாதமல்லால் எந்தனுருயிர்க்கொன்றும் பற்றில்லை” என்றவர் இதற்கு முன்பு அப்ராப்தவீசியங்களில் மண்டியிருப்பாரை பந்துக்களாக மதித் திருக்தமைக்கு வருக்கி இனி அது செய்யேன், எம்பெருமானுரை நெஞ்சிலே அவரதமும் கொள்பவரே என்னையாள உரியவர் என்கிறார். சிறந்த சாஸ்த்ரங்ஞானமுன்ன பெரியவர்களாலே கொண்டாடப்படுகிற உடையவரை எக்காலத்திலும் தம் திருவுள்ளத்திலே ப்ரேமத்துடன் வைத்துப்பூசிக்கு மஹாநுபாவர்களே என்னையாளும் பூஜ்யர்கள்.

பெரியவர்பேசிலும் பேதையர்பேசிலும் *தன்குணங்கட்கு
உரியசொல்லென்று முடையவளென்றென்று *உணர்விள்ளிமிக்கோர்
தெரியும்வண்கீர்த்தி இராமாநுசன் மறைதேர்ந்துலவில்
புரியுங்களுஞம் *பொருந்தாதவரைப்பொருஞ்கவியே.

87

சேதனருடைய ஞானவ்யவஸாயங்களை (அறிவு, உறுதி) க்குலீக்கும் கலிகாலத்திலே உமது உறுதி ஒருபடிப்பட நிற்குமோ? என்று கேட்டால், நிற்கும்; கலியின் ஆட்சிக்கு விஷயம் எம்பெருமானார் உபதேசங்களுக்குப்புறம்பானவர்களே என்கிறார். ஞானத்தில் குறைவில்லாத மஹாங்கள் பேசினாலும், சிரிய ஞானத்தராயை பேதையர் பேசினாலும்—“பேசவார் எவ்வளவு பேசவர், அவ்வளவே வாசமலர்த்துமாய் மாலீஸ்யான் வடிவு” என்றாற்போல, கற்றுணர்ந்துவர் பேசினாலும், கல்லாத அற்பர் பேசினாலும் அவரவர் நிலைக்குத் தகுஞ்தபடி துதிக்கத்துக்குஞ்தவர் ஸ்வாமி. அப்படி துதிக்கப்படும் எம்பெருமானார் உபதேசங்களை ஆதரியாவர்களே கலிதோடுத் தால் வருஞ்துவார்கள்.

கலிமிக்கசெங்கெஙல் கழனிக்குறையைல் *கலீப்பெருமான்
ஒலிமிக்கப்படலீயுள்ளு தன்னுள்ளம் தடித்து *அதனால்
வலிமிக்கசீயமிராமா நூச்சன் மறைவாதியராம்
புலிமிக்கதென்று *இப்புவனத்தில் வந்தமைபோற்றுவனே.

88

எம்பெருமானார் உபகரித்த ஞானத்தில் அங்கயமில்லாதாரை (உபதேசத்தால் திருந்தாத வரை) கலி நலியுமென்றார் கீழே. அந்த ஞானத்தை உபகரிக்ககைக்காக அவர் வந்து அவதரித்த படியை எண்ணரி, அதைப் போற்றக்கடவேன் என்கிறார். ஸ்வவளம் யிக்கதாய் செக்கெல்

அதிகமாய் விளையும் வயல்தளையுடைத்தான் திருக்குறையூருக்கு நாயகனான கல்யன் “ஓலி கெபூராடல்” என்று தவசி மிகுந்ததாயும் சாஸ்தரமே வடிவெடுத்ததாகவும் பாடின திட்டம் ப்ரபங்கங்களை நன்றாக அநுபவித்து அதனால் திருவள்ளும் பூரித்து, பரதிபக்ஷி மதங்களை விரைவும்பண்ணும் வளிமையுள்ள சிங்கமாய் சிற்கும் எம்பெருமானார் வேதங்களுக்குத் தவறான பொருள்களை கற்பிக்கும் துர்வாதிகளான புளிகள் இவ்வுலகில் மலிந்தன என்று அவைகளை கண்டிப்பதற்காக வாட்டு அவதரித்தமையைப் போற்றக்கூடவேன்.

போற்றகும்சீலத்திராமாநுச! *நின்புகழ் தெரிந்து
சாற்றுவனேல் அதுதான்வுதுதீரில் *உன்சிர்தளச்கோ
ஏற்றமென்றே கொண்டிருக்கிறும் என்மளேமெத்தியன்றி
ஆற்றவில்லாது *இதற்கென்னினோயென்றிட்டஞ்சுவனே.

89

“நானுமென்புகழ்க்கோவன்சீலம்” என்னுமா போலே புகழ்க்குத் தலைக்கட்ட வரிதான சிலகுணத்தையுடைய ஸ்வாமின்! தேவரீருடைய கல்யாணகுணங்களை உணர்ந்து உலகமறியப் பேசுவேலுகில், தாழ்ந்தவனுன் அடியேன் அப்படிச் செய்வதால் தேவரீருக்கு இழுக்காகாநிற்கும். அதை அடியேன் தவர்ஸ்திருக்கையே தேவரீருக்கு ஏற்றமாகும்; இப்படி அறிந்திருக்க, தேவரீருடைய புகழைப் பேசாமல் அடியேனால் தரித்திருக்க இயலவில்லை. இவ்விடபத்தில் தேவரீருடன்ஸம் எப்படியோ என்று அஞ்சிந்திகிறேன் என்கிறோர்.

நினையார்பிறவியை நீக்கும்பிராணை *இந்நினைவிலத்தில்
எனையாளவாதவிராமாநுசகை *இருங்கவிகள்
புணையார் புணையும்பெரியவர்தாள்களில் பூங்தொடையைல்
வணையார் *பிறப்பிலவுருந்துவர் மாந்தாமருள்ளந்தே.

90

இவர் அஞ்சுவன் என்றவாடே ஸ்வாமியானவர் “அஞ்சர்க்” என்று இவர்பயமெல்லாம் போம்படி குளிரக் கடாகவிக்க, அதனால் பயமற்று, இவ்வுலகத்து மாந்தர் எம்பெருமானார் விஷயத்தில் ஏதாவது ஒரு நலம் செய்து வாழ்ந்து போகலாமாயிருக்க, ஞான சூன்யராயிருந்து வருந்துகின்றனரே என்று இன்னுதாகிறோர்.

பிறவிக்கடலான ஸம்ஸாரத்தை ஒழிக்கும் மஹோபகாரகராய், இம்மாபெரும் பூமியில் அடியேன்யாட்கொள்வதற்கே வாட்டு பிரந்த ஸ்வாமி எம்பெருமானாரை நினையாதவர்க்காலையும், அவர்விடயமான பாடல்தளைப் பாடாதவராயும், பாடும் பாக்ஷாலிகளைப் புசியாமலும் (அவர்கள் திருவடிகளில் பூவிட்டுப்பணியாத) மஹிதர்கள் ஞானசூன்யர்களாய் ஸம்ஸார ஸாகாரத்தில் கீடாந்து துன்பப்படுகின்றனரே—அங்கோ ! பரிதாபம்.

மருள்சராந்து ஆகமவாதியர்க்கறும் *அவப்பொருளாம்
இருள்சராந்தெய்த்த வுலகிருள்சிங்க *தன்ஸ்ஸாதீயகீர்
அருள்சராந்தெல்லாவுயிர்கட்கும்நாதன் அரங்களென்னும்
பொருள்சராந்தாள் *எம்பிராமாநுசன் மிக்கபுண்ணியனே.

91

இப்படி தமக்கு அவ்வருகாயில்ஸவராயிருந்தும் இவர்கள் உஜ்ஜீவனுர்த்தமாக எம்பெருமானார் செய்தருளின் முயற்சிகளை எண்ணீ அவரைக் கொண்டாடுகிறோர். தொவாகமங்களைப் பரமாணமாகச் சொன்னுடு தூர்வாதம் பண்ணும் பாசுபதர்கள் கூற்றைக்கேட்டு, அஜ்ஞானமே அதிகரிக்கப்பெற்று, அவர்கள் சொல்லும் கீழ்த்தரமான அர்த்தங்களைகிற இருள் மேலிட்டு அதனால் கெட்டுப்போன உலகத்தவர்களுடைய அகவிருள் போகும்படி தம்பரமக்குபையைப் பெருக்கி, ஈகலப்பாளிகளுக்கும்ஸ்வாமி பூரிச்கநாதனே என்னும் சீரிய பொருளை வெளி பிட்டு வாழ்வித்த ஸ்வாமி சிறந்த மஹாத்மாவாவர். (மிக்க புண்ணியனுன் எம்மிராமாநுசன் பொருள் சூந்தரன் என்றும் அங்கும் ஆகும்)

புள்ளியான்பு புரிந்துமிலேன் *அடிபோற்றிசெய்யும்
நுண்ணாருங்கேள்வி நுவள்றுமிலேன் *செம்மைநூற்புலவர்க்
கெண்ணாருங்கீர்த்தி யிராமாநுசு! இன்றும் புகுஞ்துள்ள
கண்ணுண்ணும்நெஞ்சுள்ளும்* நின்றவிக்காரணம் கட்டுரையே.

92

சேதனர்கள் எம்பெருமானுர் வீஷயத்தில் சிறிதாவது அநுகூலப்பட்டு வாழ்ந்து போகவாயிருக்க, துக்கத்தையே அநுபவிக்கின்றனரே என்று வருக்கி, ஸ்வாமி இவர்களை வாழ்விக்க வென்று செய்யு முயற்சிகளைக் கொண்டாடினார் கீழிரண்டு பாசுரங்களில். இந்தப் பாசுரத்தில், சிர்மேஹதுகமாகத் தம்மை யங்கீரிக்கைக்கும்; அங்கீரித்து தமக்கு அகத்திலும் புறத்திலும் இருந்து வாழ்விக்கும் காரணத்தை அவரையே கேட்கிறோர்.

“இப்படி என்னை தேவீர் வாழ்விக்கும் படிக்கீடாக நான் செய்த நல்தவம் ஒன்றுமில்லை; தேவீருடைய பொன்னடிகளைப் போற்றுகைக்குறுப்பான விஷயங்களைக் காதால் கேட்டது மில்லை; கேட்கவேணும் என்று வாய்வெருவவுமில்லை; இப்படியிருக்க, ஸ்வாமி அடியேன் கண்ணுண்கும் மனதுக்கும், வீஷயமாகும்படி இருக்கும் காரணத்தை அருளிச்செய்யவேணும்.”

கட்டப்பொருளைமறைப்பொருளென்று *கயவர்சொல்லும்
பெட்டைக்கெடுக்கும் பிரான்ஸிலே? *என்பெருவினையைக்
கீட்டிக்கீழங்கொடு தந்னருளென்னும் மொன்வானுருவி
வெட்டிக்களைந்த *இராமாநுசனென்னும் மெய்த்தவனே.

93

“இக்காரணம் கட்டுரையே” என்ற கேள்விக்கு ஒன்றும் அருளிச்செய்யாமையாலே சிர்மேஹதுகமான அருள் என்று தெளிந்து அவ்வருளைப் போற்றுகிறார். அடியேன்பக்கல்வங்கு கிட்டி, தம்முடைய க்ருபையாகிற தெளியக்கடைந்த வாளை தமது ஸங்கலப்பமென்னும் உறையிலிருக்கும் தருவி என்னுடைய (பலகாலம் சேர்த்து பெரியமையான) மஹாபாபங்களை, மீல்வும் கிராதபடி வாஸனையாகிற கிழங்குடன் கூட வெட்டிக்களைந்த ப்ரபங்கஜனகூடல்ஸ்தரா எம்பெருமானுர், தவரூண, கீழ்த்தரமான அர்த்தங்களை வேதத்தின் உண்மைப்பொருள்ளன்று சொல்லித்திருயும் குத்ருஷ்டிகளுடைய பிரட்டுப்பேச்களை தாமாகவே கண்டித்த தொழில்த பேருபகாரியன்றோ? என்பாபத்தைப் போக்கிப்பது, குத்ருஷ்டி நிரஸனம் பண்ணி சேதனரைக்காத்தது இரண்டும் சிர்மேஹதுகமாகச் செய்தவை. அதுபோல் தான் என்மனதுள்ளுக்கு வாழ்வித்ததும் என்றபடி.

தவம்தரும்செல்லும் தகவும்தரும் *சலியாப்பிறவிப்
பவம்தருந்திவினோபாற்றித்தரும் *பரந்தாமெமன்னும்
திவம்தரும் தீதிவிகாமாநுசன் தன்னைச்சார்ந்தவர்க்கட்டு
உவந்தருந்தேன் *அவள்சீர்வியாளென்றுமுள்ளவிழந்தே.

94

தம்மை சிர்மேஹதுகமாய் அங்கீரித்துக் கர்மங்களைப் போக்கினபடியைக்கிழமே சொல்வி, இங்கு, எம்பெருமானுர் தம்மை ஆச்சரியீத்தார்க்கு ப்ரபத்தி ஸ்வடை தொடங்கி பரமபதபர்யங்க தம் கொடுத்தருளுவதால் அவர் கல்யாணகுணங்களைப் போற்றும் என்கு அநுபவ விஷயமாகாது என்கிறார். நல்தவமான ப்ரபத்திஸ்வடையை தம்மை வந்தடைந்தவர்கட்டு எங்குற்றமுமற்றவரான ஸ்வாமி எம்பெருமானுர் அநுக்ரஹமிப்பார்; மேலே, புருஷார்த்தமான கைங்கள்பயம் ருகிப்பதற்காக பக்தியாகிற செல்வத்தை யருள்வர்; ஸ்ம்ஸாரத்தை மேலும் மீழும் தரும் தீவினைகளை, “பண்டைவல்லினை பாற்றியருளினுன்” என்கிறபடி தாளியாகப்

பறக்கு போம்படி பண்ணுவார்; அதற்கும் மேலே விண்ணுட்டையும் அளிப்பார். இப்படி எல்லாம் தங்களும் நான் மநதில் ப்ரேரமத்துடன் விரும்பி அருந்துவது கல்யாணகுணங்களா சிற ரஸத்தையே.

உண்ணின்றுமிர்க்குக்கு உற்றைவேசெய்து* அவர்க்குடயவே
பண்ணும்பறஞும் பரிமிலனும்படி* பல்லுமிர்க்கும்
விண்ணனின்தூதிலின்று வீட்டினிப்பான் எம்மிராமாநுசன்
மண்ணின்தலைத்துத்து *டய மறைநாலும் வளர்த்தனனே.

95

எம்பெருமானார், தம்மை ஆச்சரயித்தவரை உத்தீவிக்கும்படியைச் சொன்னார் கீழ்; இவருடைய சூனசக்திகளை அருளங்கித்து, இவர் நம்போலியர்ல்லர்; நித்யஸலூரிகளில் ஒருவர் பரார்த்தமாக (பிறர் வாழுவேணும் என்று) ஸம்ஸாரிகள் நடுவே வந்தவதறித்தாராகவேணும் என்கிறூர். அந்தந்யாமியாய் ஸகலஜீவராசிகளிலும் உட்புகுந்து அந்தந்த ஆத்மா கடைத் தேறும் வழிகளை வகுத்துக்கரும் எம்பெருமாநுடைய ப்ரிதியும் இவருடையதற்கு ஒப்பாகாது என்னலாம்படி நமக்கெல்லாம் மோக்ஷாம்ராஜ்யத்தைக் கொடுப்பதற்காக விண்ணின் தலையான ஸ்ரீவைஷ்ணுநான்தினின்றும் இந்த பூதவத்தில் வந்தவதறித்து, யாவரும் உஜ்ஜீவிக்கும் படி நான்கு வேதங்களையும் விளங்கச் செய்தருளினார் (உண்மைப்பொருளை விளங்கச் செய்தார்

வளரும்பினரிகொண்ட வல்லிகோயால் *மிக்கங்கல்வினையில்
கிளரும்துணிவு கிடைத்தறியாது *முடைத்தலீண்டூள்
தளருளவும் தரித்துமிழுந்தும் தனித்திரிவேற்று
உள்ளெழுமிறைவர் *இராமாநுசன்தன்னை யுற்றவரே.

96

“மறை நாலும் வளர்த்தனன்” என்றவரை, ஸ்வாமிதாம் சேதனர் வாழும்படி வேதாங்களில் சொல்லப்பட்ட பக்கி ப்ரபத்தி இரண்டையும் அருளிச் செய்ததில் உமக்கு எது அபிமதம்? என்ன, அநாதியன் பாபம் தடையாகவுள்ளதால் என் நெஞ்சில் பக்கி பிறக்கவில்லை; ப்ரபத்திக்கு வேண்டிய சித்தத்தீர்மான அவன் நம்மை வாழ்விப்பான் என்ற திடமான நம்பிக்கை (மஹாவிச்வாஸம்) என்னிடமில்லை. இதனால் ஸம்ஸாரத்தில் ஒருவாறு தரித்திருக்கும் தும், விஷயஸாகங்களில் விழுந்தும் நான் எம்பெருமானுக்கர விட்டு தேவுமற்றற்றபேன் என்று பற்றியிருக்குமவர்களின் அபிமானத்திலே ஒதுங்கி அதுவே வாழ்விக்கும் என்று உள்ளேன் என்கிறூர். மிக்கங்கல்வினோ—ப்ரபத்தி, கிளரும் துணிவு—மஹாவிச்வாஸம்.

தன்னையுற்றுட்செய்யும் தன்மைபினோர் *மன்னுதாமரத்தாள்
தன்னையுற்றுட்செய்ய என்னையுற்றுளின்று *தன்தகவால
தன்னையுற்றுரை றித்தன்மையுற்றுளில்லை யென்றால்து
தன்னையுற்றுரை *இராமாநுசன்குண்ணக் காற்றிடுமே.

97

இப்படி எம்பெருமானார் தம்மளவன்றிக்கே, அங்குத்தைத்கு அங்க்யார் ஹராயிருப்பார் உத்தேச்யரென்றிருக்கை என்ற நிக்கூயும் ஸ்வாமி க்ருபையாலே வந்த தென்கிறூர். தம்மைப் பற்றி இருப்பார் உண்டாகிலும், தம்படியாரைப்போற்றும் தன்மையர் யாருமில்லை என்று திருவுள்ளம் பற்றி இன்று, தன்னை ஆச்சரயித்து அடிமை செய்யும் இயல்புள்ளவர்களுடைய இளைஞ்சுத் திருவடித்தாமரைகளிலே நான் ஆட்செய்யும்படி எம்பெருமானார் தம்பரம் க்ருபையால் வாழ்வித்தகுணினார்.

**இடுமே இவியக்வர்க்கத்தில் *இன்னுமங்களிலிட்டுச்
சுடுமே அவற்றைத்தொடர்தருதொல்லை *கழல்பிறப்பில்
நடுமே இவினம்மிராமாநுசன் நம்மைநம்வகுத்தே
நடுமே சரணமென்றால் *மளமே/ ஈயல் மேவநற்கே.

98

இப்படி எம்பெருமானுர் செய்தருளின உபகாரத்தைப் பேசினவாறே இவர் திருவள்ளமானது, “நம்கர்மாவைப் பார்த்தன்றே எம்பெருமான் ஸ்வாக்திலோ நரகத்திலோ நம்கையிடுகிறோன்? ஸம்ஸாரத்திலுள்ளவரை துர்வாஸ்ஜோ மேலிட்டு விபரீத நடத்தைகளில் செல்ல இடமுண்டே அப்படியானால் செய்வதென்ன?!” என்று வருத்தப்பட, எம்பெருமானுர் திருவடிகளே சரணம் என்று சொன்னவரை அவர் விட்டுக்கொட்டாராகையால் பெறு பற்றிய கலக்கம் வேண்டா என்று ஸமாதானம் சொல்லுகிறோ.

தற்கச்சமணாரும் சாக்கியப்பேய்களும் *தாழ்சடையோன்
சொற்கற்றோம்பரும் குனியவாதரும் *நாள்மறையும்
நிற்கக்குறும்புசெய் நீச்ரும்மாண்டளர் ஸீணிலத்தே
பொற்கற்பகம் *எம்மிராமாநுசமுனி போந்தபின்னே.

99

மனமே! நையல்—சீக்கரைய வேண்டா என்றார்; ஆயினும், ஞான வ்யவஸாயங்களைக் கெடுக்கும் பால்யகுத்ருஷ்டிகள் மலிந்த நாடாயுள்ளதே என்ன, எம்பெருமானுரவதரித்தபின்பு அவர்கள் மாண்டொழிந்தனர்; அஞ்சவேண்டா என் கிறூர். தார்க்க ஸாமர்த்யம் கொண்டு மதல்தாபனம் பண்ணும் சமணாரும், அவர்களுடன் தோள் திண்டிகளான சாக்கியரும் (பொத்தர்), தன்னை லோகம் போற்றவேண்டும் என்று ஜடைதரித்து ஸாதாநாறுஷ்டானம் பண்ணித்திரியும் சிவன் கற்பித்த சௌவாகமத்தைப் பின்பற்றும் ஸாமஸரான சைவரும், ப்ரமாநாம் (வேதம் முதலையை), ப்ரரேயைம் (அவற்றில் சொல்லப்பட்ட தெய்வம்), ப்ரமாதா (அவற்றின் பொருளை உண்மையாக அறிந்து சொல்லவர்) இவை மூன்றையும் இல்லை செய்து குன்றவாதம் பேசும் மாத்யமிகரும், வேதங்களை ப்ரமாணமாக கொண்டு அதற்குத்தவருள அர்த்தங்களைக் கல்பித்து உலகத்தை வஞ்சிக்கும் குத்ருஷ்டிகளும் அழகிய கல்பக் வருஷம் போல் பரம உதாராய் விளங்கும் எம்பெருமானுர் இவ்வுலகில் அவதரித்ததும் மாண்டுபோயினர். ஸ்வாமியிடைய ஸ்ரீஸ்ராமகிருஷ்ணர்க்கிளினுல் அவர்கள் மதங்கள் நஷ்டங்களாயின என்றபடி.

போந்ததென்னெஞ்சும் பொன்வண்டு *உளதடிப்போதிலோன்கி
ராங்தெனிதேநுண்டு அமர்ந்திடவேண்டி *நின்பாலதுவே,
ஈங்திடவேண்டுமிராமாநுச! திருவள்ளி ஒன்றும்,
மாந்தகில்லாது *இனிமற்றிருந்துகாட்டுமயக்கிடலே.

100

இப்படித் தம் திருவள்ளத்துக்கு உபதேசம் பண்ண, அதுவும் எம்பெருமானுர் திருவடிகளில் படிகிற படியைக்கண்டு அதனுடைய ஸ்வபாவத்தை ஸ்வாமியிடம் விண்ணப்பித்து, திருவடிகளையே எல்கவேண்டும்—வேறுகாட்டி மயங்கப்பண்ண வேண்டா என்று ப்ரார்த்திக் கிறூர். “ஸ்வாமின்! அழகிய வண்டு போன்ற என் நெஞ்சம் தேவரீருகைய திருவடித்தாமரை களில் கல்யாணகுணங்களாகிற தேனைப் பருகிக்களித்து அங்கேயே ஸ்த்யவாஸம் பண்ணு வதாய் வந்தது. அது வேண்டியவந்தைத் தரவேனும். வேறு எதைக்கொடுத்தாலும் ரளிக்க மாட்டாது. வேறென்றையும் காட்டி மயக்கமுறச் செய்யவேண்டா. ஸம்ஸாரத்திலே போகாமல் திருவடிகளிலேயே ஸ்லீபெறச் செய்யவேணும்.”

மயக்குமிகுவினா வல்லியில்லூண்டு *மதிமயவித்
துயக்கும்பிறவியில் தோள்றியவெள்ளை *துயரகற்றி
டயக்கொள்ளுமாகுமிராமாநுச! என்றநுள்ளையுள்ளி
நயக்குமவர்க்கு திறிமுக்கெள்பா *நல்லவெள்றுநைங்தே.

101

இப்படி எம்பெருமானுக்குடைய போக்யதையிலே கெஞ்சுவைத்தவாறே முன்பு தாம் பண்ணிய பாவந்தவாருள்ளதானம் (பாபத்தைப்போக்கிக் குற்றமற்றவராக்குக்கையைப் பேசுகை) தவறுகத் தொற்றவே, போக்யதையைப் பேசாமல் பாவந்தவத்தைப்பேசியது தவறு என்கிறோர். ஸ்வாமியிட! (தேவீருடைய திருமேனி சௌங்கர்யத்தினாலும் கருணை முதலீய கல்யாணகுணங்களினாலும் ஈர்க்கப்பட்டு) தேவரீரைபே சிற்கத்தக்கு விஷபொக்கி கூங்குருகும் மஹாத்மாக்கள், அடியேன் “அறிவுகேட்டை விளைவிக்குமதாய், புன்ய பாபரூபத்தாலே இருவகைப்பட்டுள்ள கர்மமாகிற கயிற்றால் கட்டுண்டு, புத்திக்கும் மனதுக்கும் கலக்கம் உண்டாக்கும் ஸம்லாரத்திலே பிறந்த என்னை கர்மபலனுண துக்கங்களைப் போக்கி உயில்க்கும் நாதனே” என்று தேவரீருடைய பாவந்தவத்தைப் பேசியது இழுக்கு என்பர். பாவந்த வத்தைப் பற்றி புகழ்வதினும் போக்யதையைப் புகழ்வதே அடுக்கும்.

கையும்மைமுன்குளங்களையுள்ளி என்னாவிருந்தும்
ஜெயனிராமாருசனென்றழைக்கும் *அருளினையேன்
கையும்தொழும் கண்கருதிடும் காணக்கடல்புடைகுழ்
வையிதனில் *உள்ளுமை என்பாலெள்ளவளர்ந்ததுவே?

102

இப்படி பாவந்தவா நுஸங்களானமும் அஸஹ்யமாம்படி பரமபோக்ய பூதரான எம்பெருமானார் விஷயத்தில் தம்முடைய உட்புலன்களோடு வெளிப்புவன்களோடு வாசியின்றி அன்பு விஞ்சியிருக்கையைச் சொல்லி இந்த பூமிப் பரப்பெல்லாமிருக்க, தேவரீருடைய ஒளதார்யம் என்பக்கல் பாய்வதற்குக் காரணம் யாதோ? என்று கேட்கிறோர். அடியேனுடைய மனது ஸ்வாமியினுடைய கல்யாணகுணங்களை என்னியெண்ணினாகிறது. என்னாவானது தேவரீருடைய சிருபாதிக பந்துவத்தையும் (எல்லாவிதமான உறவுவையும்) திருநாமங்களையும் சொல்லீக் கூப்பிடா நின்றது. அநாதிகாலம் தகாத விஷயங்களை நமஸ்கரித்துப் போந்த என்கைகள் தேவரீருக்கு அஞ்சலி பண்ணுவதில் ஆழ்ந்தன. கண்ணும் இமைக்காமல் தேவரீரையே பார்த்துக்கொண்டிடக்க ஆசையுற்றது. கடல் குழந்த இவ்வுலகின் பரப்பில் கோடிக் கணக்கில் பலர் இருக்க தேவரீருடைய ஒளதார்யம் என்மீது பெருகியது என்ன காரணம் கொண்டு?

வளர்ந்தவெங்கோப மடங்க்கலைன்றும் *அன்றுவாளவுணன்
விளர்ந்தபொன்னுகம் கிழித்தவள் *கீர்த்திப்பெரிரெஞ்து
விளைந்திடுமிசிந்தை இராமாருசனென்தள் மெய்யினோய்
களைந்து நன்னாளமளித்தளன் *கைமில்களியென்னவே,

103

இப்படி எல்லா கரணங்களும் தம் பக்கலீலே ப்ரவளனமாகைக் குறுப்பாக எம்பெருமானார் தம்முடைய ஒளதார்யத்தாலே தமக்கு உபகரித்த அம்சம், தம் கர்மத்தைக் கழித்து அழிய ஞானத்தை விசதமாகத் தந்தருளியதே என்கிறோர். அன்றெருகால் பெருங்கோபம் மேலிடப்பெற்று நரசிங்கலூர்த்தியாக உருவெடுத்து வாளேந்திய இரணியைது செதுக்கினுவு நெறித்தியின்த மார்பைப்பிள்ளது எம்பெருமானுடைய புகழ் என்னும் பயீர் வளர்ந்து ஒங்கும் திருவள்ளத்தையுடைய எம்பெருமானர் என் உடலீப் பற்றியுள்ள கர்மவினையெல்லாம் ஓழித்து, உயர்ந்த ஞானத்தை கையில் களிபோல் தந்தருளினான்,

கையில்களியெனக் கண்ணொக்காட்டித்தரிலும் *உன்தன்
மெய்சில்பிறங்கியசீரன்றி வேண்டிலன்யான் *நிரயத்
தொய்யில்கிடக்கிலும் சோதிவின்சேரிலும்திவ்வருள்ள
செய்யில்தரிப்பன் *இராமாநுசா! என்செழுங்கொண்டலே!

104

பகவத்விஷயம் கைபுகுந்தாலும், எம்பெருமானார் திருமேனியில் விளங்கும் ஸௌந்தர்யம் முதலான குணங்களை யொறிய வேறு எதுவும் வேண்டேன் என்கிறார். அழிய மேகம் போன்று பரம உதாராய் ப்ரகாசிக்கும் ஸ்வாமிங்! அடியவர்க்கெளியனுன் ஸர்வேசுவரரை டன்னங்கை கெல்லிக்கனி போல் காட்டித் தந்தாலும் தேவரீருடைய திவ்ய விக்ரஹத்தில் ப்ரகாசிக்கிற ஏழில் போன்ற குணங்களையன்றி வேண்டேன். ஸம்ஸாரமாகிற கடலில் அ பிழிங் திருந்தாலும், அதசய ஒளியுடன் விளங்கும் பரமபதத்தை அடைந்தாலும், தேவரீருடைய திருமேனி குணத்தையே அநுபவித்து இன்புறும்படி அருள்புரிந்தால்லது அடியேனுக்கு தரிப்பு ஏற்படாது.

செழுந்திரைப்பாற்கடல் கண்ணுயில்மாயன் *திருவடிக்கீழ்
விழுந்திருப்பார்நெஞ்சில் மேவுகண்ஞானி *நல்வேதியர்கள்
தொழும்திருப்பாதவிராமாநுசனைத் தொழும்பெரியோ
எழுந்திரைத்தாடுபிடம்* அடியேனுக்கிருப்பிடமே.

105

யாரும் ஸம்ஸாரம் த்யாஜியம் (விடத்தக்க து), பரமபதம் உபாதேயம் (விரும்பத்தக்கது) என்பர்; நீரோ இரண்டையும் ஒரு படியாகச் சொல்லி நின்றீர்; உமக்கு இருக்கத்தக்க இடமாக கீர் அறுதியிட்டிருப்பது என்ன என்று லிலர் கேட்டாராக, பதில் சொல்லுகிறார். அழிய அலைகள் படியும் திருபாற்கடலில் அவ்வலைகள் கால்வருடப் பள்ளி கொண்டுள்ள ஸர்வேசுவரன் குணங்களில் சுடுபட்டு, ‘ஐதங்தே’ என்று சொல்லி அவன்காலிலே எக்காலமும் கலக்க மற்று விழுக்கிருப்பவர்களும் தம் நெஞ்சில் எம்பெருமானுருடைய ஞான வைராக்ய குணங்களைப் போற்றுவர். அப்படிப்பட்ட எம்பெருமானாரை ஆச்சரியித்த மஹாங்கள் ஸ்வாமி திருவடிகளைத் தொழுது அதனால் வந்த பெருமகிழ்ச்சியால் இருந்த இடத்தில் இல்லாமல் அடியும் பெருங்குறல் பாடியும் போதுபோக்கும் இடம் எனக்கு இருப்பிடமாகும்.

**இருப்பிடம்வைகுந்தம்வேங்கடம் *மாலிருஞ்சோலையென்னும்
பொருப்பிடம் மாயனுக்கென்பார்நல்லோர் *அவைதன்னெனுமூவங்
திருப்பிடம்மாயனிராமாநுசன் மனத்துஇன்றவஸ்வங்
திருப்பிடம் *என்தனியத்துள்ளே தனக்கின்புறவே.

106

இப்படி இவர்க்குத் தம்பக்கலுண்டான அதிமாத்ரப்ராவண்யத்தைக்கண்டு எம்பெருமானார் உகங்தருளா, அத்தைக்கண்டு பரீதராய் அருளிச் செய்கிறார். ஸ்வருபம், ரூபம், குணம், விழுதி இவைகளால் ஆச்சரியமான பெருமையுடைய ஸர்வேசுவரன் உகங்து வர்த்திக்கும் இடங்கள் ஸ்ரீவைகுண்டம், திருவேங்கடமலை, திருமாலிருஞ்சோலை மலை என்று சொல்வர்கள் கல்வரான பெரியோர்கள். அப்படிப்பட்ட எம்பெருமான் அந்த உகங்தருளின இடங்களுடன் கூட எழுந்தருளியிருப்பது என் ஸ்வாமி எம்பெருமானார் திருவுள்ளத்திலே. இப்போது அந்த ஸ்வாமியும் ஆங்தமாக எழுந்தருளியுள்ளது அடியேன் இதயத்துள்ளோயாகும்.

“இன்புற செந்திராமா நுசர! “என்னுமேல்விடத்தும்
என்புறநோயடல்தொறும் பிற்கிறது ”என்னாரிய
துன்புற்றுவில்லும் சொல்லுவதொன்றுண்டு உன்தொன்டர்க்ட்கே
அன்புற்றிருக்கும்படி என்னையாகவிடும்காட்டபடுத்தே.

107

இப்படி எழுங்கருளியுள்ள எம்பெருமானார நேரே கோக்கித் தமக்கு வேண்டியவற்றை
விண்ணப்பம் பண்ணுகிறோர். மிகவும் தாழ்ந்தவனேயாகிறும் என் இதயத்துள்ளே புகுஞ்சு
அது தன்னிப்பெரும்பேரூருக் எண்ணின் ஆங்கத்மாக எழுங்கருளியுள்ள ஸெஸ்சில்லயம் படைத்த
ஸ்வாயிக்! தேவரிடம் விண்ணப்பிப்பது ஒன்றுண்டு. அதேதன்னில்; தோற்புரையே
போமதன்றியிலே அல்திகதமாய் சின்று நலியக்கடவு (எனும்பிலே ஜாரிக்கஷ்டம் விளைவிக்கக்
கூடிய) கோய்க்குருக்கு இருப்பிடமான உடல்கள் கொண்டு பிறப்பதும் இறப்பதுமாய்
எண்ணற் துன்பங்களை அருபவித்து முடிந்து போனாலும், இன்றும், நாளையும், என்றும்
தேவரிருக்கன்றி யாருக்குமாட்படாது தேவரிருடைய அடியார்கள் திறத்தே மாருத
அன்புடையவனும் அவர்கள் திருவடிகளில் கைங்கரியம் பண்ணுபவனுக்குபை செய்தருள
வேண்டும். இதுவே அடியேன் வேண்டுவது.

** அங்கயல்பாய்வை தெள்ளாய்கள் *அணியாகமன்னும்
பங்கயமாமலர்ப்பாவையைப் போற்றுதும் *பந்தியெல்லாம்
தங்கியதென்னத்தழுத்துதெங்குசே! நம்தலீஸிகையே
பொங்கியதீர்த்தி *இராமாநுசனடிப்பூமன்ஸவே.

108

சீகமத்தில் (முடிக்கும்போது) “இராமாநுசன் சரணாரவித்தம் நாம் மன்னிவாழ” என்ற
ப்ராப்பம் கைபுக்குருகையும், அந்தப்ராப்யத்திலே சில்லான் பூர்ண பக்தியும் இவருக்கு
வேண்டுவன ஆகையாலே “தேனமரும் பூமேல் திரு—நமக்கென்றும் சார்வ” என்கிறபடியே
யாவருக்கும் சார்வாய் அமைந்துள் பெரிய பிராட்டி யாரை ஆச்சரியிப்போம் என்கிறோர்.
நெஞ்சே! பக்தி தத்வமானது மீதமில்லாமல் இவரிடமே குடிகொண்டுள்ள து என்று சொல்லும்
படி பூர்ணராய் எங்கும்பரந்த புகழுடைய எம்பெருமானாருடைய திருவடித்தாமரைகள் என்
சென்னிக்கு மலர்ந்த பூவே என்னும்படி எப்போதும் நம் தலையில் சித்யவாஸம் பண்ணுவைக்க
குறுப்பாக (நாம் செய்ய அடுப்பது இது) அழியையல்கள் குழிந்த திருவரங்கத்தில் உறையும்
பெரிய பெருமானாருடைய திருமார்பில் இறையும் அகலகில்லேன் என்று சித்யவாஸம் பண்ணும்
மலர்மகளான ஸ்ரீரங்கநாக்சியாரை (ஸ்ரீமஹாலக்ஷ்மியை) ஆச்சரியிப்போமாக.

முதல்பாசுரமும் சுற்றுப்பாசுரமும் ஒரே முறையில் அமைந்துள்ளன. அங்கே
'பூமன்னுமாது'; இங்கே 'பங்கயமாமலர்ப்பாவை'; அங்கே 'பொருந்திய' மார்பன்; இங்கே
'அணியாக மன்னும்'; அங்கே இராமாநுசன் சரணாரவித்தம் நாம்மன்னிவாழ'; இங்கே
'தலையை இராமாநுசனடிப்பூமன்னா'; அங்கேயும் 'நெஞ்சே' என்று தொடங்கி இங்கேயும்
நெஞ்சே' என்றுதிருஷான்த்தோடே கூட்டத்தலைக்கட்டுகிறோர். இதனால் ப்ராப்பம் (அடைய
வேண்டியது) ஆசார்யசரணாரவித்தம் என்றும் அதில் ஆக்மாவுள்ளவரை பிரியாவடிமை செய்
திருக்கை பென்றும், இங்கப்பாப்யத்தில் ருசி வளருகைக்கும் அதை அடைவதற்கும் ப்ரார்த்த
திக்கவேண்டியது ஸகல ஸம்ப்ததையுமருஞும் பெரிய பிராட்டியாரையே என்றாயிற்று.

எம்பெருமானார் திருவடிகளே சரணம்
திருவரங்கத்தழுதனார் திருவடிகளே சரணம்
பெரிய ஜீயர் திருவடிகளே சரணம்